



33°C
 கூடிய வெப்பநிலை 38°C
 குறைந்த வெப்பநிலை 24°C
 ஓரளவு மேக
 மூட்டத்துடன் கூடிய
 காலநிலை நிலவும்.



விலை: யாழ்., வள்ளி - 20/= கொழும்பு - 30/= ■ சுடர்: 29 ■ கதிர்: 120 ■ வள்ளுவர் ஆண்டு: 2045 பங்குனி 12, புதன் 26.03.2014

இறுதி தீர்மான வரைவு ஐ.நாவில் சமர்ப்பிப்பு

ஜெனீவா, மார்ச் 26
 இலங்கை அரசுக்கு எதிரான இறுதி தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நேற்று உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்வைக்கப்பட்டிருள்ள இந்தத் தீர்மான வரைவுக்கு பிரிட்டன், மொரிசியஸ், மசிடோனியா, மொன்றைக்கோ ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

21 ஆம் பக்கம் பார்க்க

உள்ளே...



மோடி கதிரைக்கு
வந்தால் நல்லது
நடக்குமா?
பக்கம் 20

யாழில் காசநோயால் 4 பேர் சாவு

யாழ்ப்பாணம், மார்ச் 26
 "யாழ். மாவட்டத்தில் இந்த வருட ஆரம்பத்திலேயே காச நோயால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார் யாழ். பஸ்கலைக் கழக சமுதாய மருத்துவம் குடும்பநல மருத்துவ சிடுஷ்ட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி பி.எ.டி.எஸ்.சுந்தர்.

21 ஆம் பக்கம் பார்க்க

முன்னாள் போராளிகளை மிரட்டுகின்றது இராணுவம்

தேடப்படுவோருடன் தொடர்பு வைக்க வேண்டாம் என்று
 யாழ்ப்பாணம், மார்ச் 26
 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சந்திப்புகளுக்கு அழைக்கும் இராணுவத் தினர், தேடப்படும் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

23 ஆம் பக்கம் பார்க்க

சட்டவிரோத முறையில் சுண்ணாக்கல் அகழ்வு


மேற்பார்வையிட குழு அமைப்பு
 யாழ்ப்பாணம், மார்ச் 26
 தேச செயலர் தலைமையில் வலி.வடக்கில் இடம்பெறும் சுண்ணாக்கல் அகழ்வுகள் சட்டவிரோதமாக நடைபெறுகின்றனவா என்பதை மேற்பார்வை செய்வதற்காக பிரதேச செயலர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த முடிவு மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்டுள்ளது.

23 ஆம் பக்கம் பார்க்க

வாக்கெடுப்பு இன்று

ஆதரவு -23, எதிர்ப்பு -14, நடுநிலை -10 என்பதே எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் இருந்து சண் தவராஜா



ஜெனீவா, மார்ச் 26
 இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்படவுள்ள மூன்றாவது தீர்மானத்தின் வரைவு சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், அனேகமாக இன்று அது வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்று தெரிகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களிக்கலாம் எனவும் 10 நாடுகள் நடுநிலை வகிக்கும் எனவும் தெரிகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, மொனிசியா, மொரிசியஸ் ஆகிய நாடுகளால் கூட்டாக முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம், இலங்கை யில்

இறுதிப் போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இதனைப் பெரும்பாலான

ஆசிய நாடுகள் எதிர்க்கின்றன. பாகிஸ்தான், சிங்கப்பூர், வியட்நாம், மியன்மார், இந்தோனேசியா ஆகிய நாடுகள் எதிர்த்தே வாக்களிக்கும் என நம்பப்படுகின்றது. ஜப்பான், இந்தியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நடுநிலை வகிக்கக்

கூடும் என்று தெரிகிறது. எப்படி இருந்தபோதும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவது உறுதி என்கின்றன ஜெனீவாவில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள். எனினும் அறுதிப் பெரும்பான்மை ஆதரவை தீர்மானம் பெறத்தவறுவது, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பணி களை எதிர்காலத்தில் கடினமாக்கக்கூடும் என்று சில ராஜதந்திரிகள் கவலைப்படுகின்றனர். இதனால் முடிந்த வரையில் அதிக நாடுகளைத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு மனித உரிமைகள் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

21 ஆம் பக்கம் பார்க்க

வடக்கு - கிழக்கில் ஆயுதம் இருந்தபோது மலையகத் தமிழரும் பாதுகாக்கப்பட்டனர்

கொழும்பில் வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு



ச.வி. விக்கிவேஸ்வரன், கோப்புப்படம்

கொழும்பு, மார்ச் 26
 "வடக்கு, கிழக்கு மக்களிடம் ஆயுதம் இருந்த காலப்பகுதியில் மலையகத்தில் கூட தமிழ் மக்களை ஓரளவு மரியாதை யுடன் நடத்தினர் பெரும்பான்மையோர். போர் முடிவுக்கு வந்ததும் அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு." - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கிவேஸ்வரன்.

21 ஆம் பக்கம் பார்க்க

முரண்பாடு அனைத்தையும் விசாரணை செய்யத் தயார்

கொழும்பு, மார்ச் 26
 "கடந்த 5 நாட்களில் இடம்பெற்றதை மட்டுமல்ல, முரண்பாடுகள் ஆரம்பமான காலத்தில் இருந்து முடிந்தது வரையான அனைத்தையும் விசாரணை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்" - என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

21 ஆம் பக்கம் பார்க்க

தமிழ் இளைஞர்கள் நால்வர் ஒட்டுசுட்டானில் நேற்றுக் கைது

தேடப்படுவோர் பற்றிய துண்டுப்பிரசுரத்தை கிழித்தவர்களாம்
 யாழ்ப்பாணம், மார்ச் 26
 முல்லைத்தீவில் நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்று மாலை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த துண்டு பிரசுரத்தை கிழித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

21 ஆம் பக்கம் பார்க்க

ஜனாதிபதி ஆணைக்குழு காத்தான்குடி செல்கிறது

முஸ்லிம்கள் படுகொலை பற்றி ஆராய
 கொழும்பு, மார்ச் 26
 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் காத்தான்குடியில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அங்கு விசேட அமர்வொன்றை நடத்தவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 25 ஆம் திகதி ஆணைக்குழுவின் இந்த விசேட பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

21 ஆம் பக்கம் பார்க்க

கிருபா லேர்னர்ஸ் வவுனியா கிளை

உத்தியோகபூர்வமாக வவுனியா அரசாங்க அதிபர் திரு. M.K. பந்துல ஹரிஸ்சந்திர அவர்களால் இன்று (26.03.2014) புதன்கிழமை மு.ப 10.00 மணிக்கு திறந்துவைக்கப்பட உள்ளது.

பிரதம விருந்தினர்: திரு. M.K. பந்துல ஹரிஸ்சந்திர (அரசாங்க அதிபர்/மாவட்ட செயலாளர் - வவுனியா)

சிறப்பு விருந்தினர்: திரு. D.J.K.S. விக்கிரமசிங்க (பிரதிப் பொலிஸ்மா அதிபர், வவுனியா-மன்னார் மாவட்டம்)

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

(C/12945/10.6.3)

விபூஷிகாவை சந்தித்தனர் ஐ.சி.ஆர்.சி பிரதிநிதிகள்

யாழ்ப்பாணம், மார்ச் 26
கிளிநொச்சி மகாதேவா சிறுவர்
இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட
புள்ள சிறுமி விபூஷிகாவை,
ஐ.சி.ஆர்.சி பிரதிநிதிகள் நேரில்
சென்று சந்தித்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த
13 ஆம் திகதி, பயங்கரவாத
தடுப்பு பிரிவு பொலிஸார் மீது
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்
சுட்டுச் சம்பவத்துடன் தொடர்பு
டையவர்கள் என்ற குற்றச்சாட்
டில், 13 வயதான சிறுமி விபூ
ஷிகா மற்றும் அவரது தாயா
ரான பாலேந்திரன் ஜெயகு
மாரி ஆகியோர் கைது செய்
யப்பட்டிருந்தனர்.
இவர்கள் பயங்கரவாத தடுப்
பு பிரிவினரால் விசாரணைக்

குட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்
றத் தில் முற்படுத்தப்பட்டதற்கு
அமைய, ஜெயகுமாரியை
பூசாவில் தடுத்து வைத்து விசா
ரிப்பதற்கான அனுமதியும், விபூஷி
காவை சிறுவர் இல்லத்தில்
இணைப்பதற்கும் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பூசாவில் தடுத்து வைக்கப்பட
பட்ட ஜெயகுமாரியை கடந்த
வாரம் பார்வையிட்ட ஐ.சி.
ஆர்.சி பிரதிநிதிகளிடம், தனது
மகளுக்கு கடிதம் ஒன்றை எழு
திக்க கொடுத்துள்ளார். குறித்த
கடிதத்துடன் மகா தேவா ஆச்
சிரமத்துக்கு சென்ற ஐ.சி. ஆர்.
சி பிரதிநிதிகள் அவற்றை விபூ
ஷிகாவிடம் சேர்ப்பித்துள்ளதாக
அறிய முடிகின்றது.

(ஐ-5)

விசாரணை காலவரையறைக்கு இந்திய அரசே காரணமாம்

ஜெனீவா, மார்ச் 25
ஐ.நா. மனித உரிமைகள் சபை
யில் இலங்கைக்கு எதிராக சமர்ப்
பிக்கப்பட்டுள்ள மூன்றாவதும்
இறுதியானது மான வரைவில்
'விடுவான சந்திர விசாரணைக்கு'
கால வரையறை நிர்ணயிக்கப்பட
மைக்கு இந்தியாவே காரணம்
என்று கூறப்படுகின்றது.
சர்வதேச விசாரணைக்குரிய
கால எல்லையை நிர்ணயித்ததன்
மூலமே அமெரிக்கா உள்ளிட்ட
நாடுகள் குறித்த தீர்மானத்துக்கு
இந்தியாவின் ஆதரவைப் பெற்
றுக்கொண்டுள்ளன என்றும்
மேலும் கூறப்படுகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் சபை
யில் இன்று இலங்கை அரசுக்கு
எதிரான தீர்மானம் வாக்கெடுப்
புக்கு விடப்படவுள்ளது. இந்த
நிலையில் குறித்த தீர்மானத்

தின் இறுதி வரைவு நேற்றுமுன்
தினம் உறுப்பு நாடுகளிடம்
கையளிக்கப்பட்டுள்ளது. அதில்
இலங்கை யில் இருந்து பின்புறமும்
இடைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்
பில் சுதந்திரமான விசாரணை
கணர்த்துகின்றன என்று ஐ.நா.
ஆணையாளரிடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. இறுதியா
கத் தயாரிக்கப்பட்டுள்ள வரை
வில், முன்னைய வரைவுகளில்
இல்லாத வகையில், நல்லிணக்க
ஆணைக்கு முடிவான செலுத்த
பு காலப் பகுதி என்ற புதிய கால
வரையறை இறுதி வரைவில்
சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி,
2002 பெப்ரவரி 21 ஆம் திகதிக்கு
மே, 2009 மே 19 ஆம் திகதிக்கு
மே இடைப்பட்ட காலப் பகுதி
யில் இடம்பெற்ற சம்பவங்கள்
குறித்தே இந்த விசாரணைகள்

மேற்கொள்ளப்படும் என்று வரை
யறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கால வரையறைக்கு
இந்தியாவே காரணம் என்று
கூறப்படுகின்றது. ஜெனீவா
வில் நடந்த முறைசாராக் கலந்
துரையாடல்களில், முன்மொழி
யப்பட்டுள்ள விசாரணைகள்
நல்லிணக்க ஆணைக்குழு
வின் விசாரணைக்காலத்துக்கு
அப்பாற்பட்டதாக இருக்கக் கூடாது
என்று இந்தியா வலியுறுத்தி
யது என்றும், இந்தியாவின்
ஆதரவைப் பெறுவதற்காக, இந்
தியாவின் இலங்கையில்
மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்
குறித்து விசாரிக்கப்படாது என்
பதை உறு திப்படுத்தி, அதன்
ஆதரவு பெறப்பட்டுள்ளது என்று
ஜெனீவா தகவல்கள் தெரி
விக்கின்றன.

(று-5)

கனகராயன் குளத்தில் ஷெல் மீட்பு



கண்டெடுக்கப்பட்ட ஷெல்

மாங்குளம், மார்ச் 26
கனகராயன்குளம் மகா
வித்தியாலயத்தின் எல்லைக்
குள் வெடிக்காத நிலையில்
ஷெல் ஒன்று நேற்றுமுன்
தினம் மாலை 4 மணி
யளவில் கண்டுபிடிக்கப்பட்டு
மீட்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் மகா
வித்தியாலயத்தில் தற்போது
மஹிந்தோதய விஞ்ஞான
ஆய்வு கூடம் அமைப்பதற்
கான கட்டடப் பணிகள் ஆரம்
பிப்பதற்கான அத்தியாவசிய
கள் நடைபெற்றுக் கொண்டி
ருக்கின்றன. அந்த வேலை
களின் போது சுமார் 3 அடி
அளவிலான கிடங்கு தோண்
டப்பட்ட பின்னரே இந்தச்
ஷெல் கண்டுபிடிக்கப்பட்டு
பின்னர் கனகராயன் குளப்
பொலிஸாருக்கு அறிவிக்கப்
பட்டதையடுத்து அது மீட்கப்
பட்டுள்ளது.

(ஓ-422)

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை உடனடியாக நியமிக்குக

தவறினால் வடக்கிலுள்ள பிரதேச சபைகள் சுகாதார நடவடிக்கைகளை நிறுத்த நேரிடும்

யாழ்ப்பாணம், மார்ச் 26
பிரதேச சபைகளில் கடமை
யாற்றிய பொதுச் சுகாதார
பரிசோதகர்களை அந்தந்த
சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனைகளுக்கு மீளப்
பெறப்பட்டதை இரத்துச் செய்து
அவர்களை உடனடியாக
பிரதேச சபைகளுக்கு நியமிக்க
வேண்டும். தவறின் வடமாகா
ணத்தில் உள்ள அனைத்துப்
பிரதேச சபைகளும் தத்தமது
சுகாதார நடவடிக்கைகளை
நிறுத்த வேண்டி நேரிடும்' இவ்

வாறு சாவகச்சேரி பிரதேச சபை
மண்டபத்தில் நேற்றுமுன்
தினம் இடம்பெற்ற வடமாகாண
பிரதேச சபை தலைவர்களின்
ஒன்றியக் கூட்டத்தில் ஏகமன
தாகத் தீர்மானிக்கப்பட்டது.
வடமாகாண உள்ளூராட்சி
மன்றங்களின் ஒன்றியத் தலை
வர் சி.துரைராஜா தலை
மையில் நடைபெற்ற கூட்டத்
தில் மாகாணத்தைச் சேர்ந்த
34 பிரதேச சபைகளின் தலை
வர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஒன்றியத் தலை

வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத் தலைவர் சி.துரைராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாகாணத்தைச் சேர்ந்த 34 பிரதேச சபைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வர் துரைராஜா தெரிவித்த
தாவது:-
"பிரதேச சபைகளுக்கென
நியமிக்கப்பட்ட பொதுச் சுகாதார
பரிசோதகர்களை விடுவிக்கு
மாறு சுகாதாரத் திணைக்
களத்தால் மூன்று பிரதேச

சபைகளுக்கு அறிவிக்கப்பட்டு
ள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது.
குறித்த மூன்று பிரதேச சபை
களும் குடியிருப்புகள் அதிகம்
கொண்ட பிரதேச சபைகள்
என்பதால் அவற்றுக்குப் பொது

சுகாதாரப் பரிசோதகரின்
சேவை அவசியம் என்று
கருதுவதால் முதற்கட்டமாக
மூன்று பிரதேச சபைகளிலும்
இன்று அடையாள வேலை
நிறுத்தம் மேற்கொள்வது என்
றும் இதற்கு சுகாதாரத் திணைக்
களத்தினர் செவிசாய்க்கா
விடில் அனைத்துப் பிரதேச
சபைகளும் ஒரே காலத்தில்
சுகாதார நடவடிக்கைகளை
நிறுத்தி வைப்பது என்றும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது" -
என்றார்.

(வ-9)



இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச ஊழியத்தின்
வெற்றிகரமான 36ஆவது சுவிசேஷ மாநாடு!
மார்ச் மாதம் 28 ஆம் 29 ஆம் 30 ஆம் திகதிகளில்
தினமும் மாலை 5.00 மணிக்கு
நகரசபை மைதானம்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.
(துரையப்பர மைதானம் அருகில்)
பிரியமானவர்களே!
அண்டராரத்தை ஆணை செய்யும் ஆண்டவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய வல்லமையை அளவிட முடியாது.
அவரே தொடக்கமும் முடிவுமானவர். ஜீவியத்தில் நோய், துன்பம், கண்ணீர், சஞ்சலம், தோஷங்களிலிருந்தும்,
விடமுடியாத பழக்கவழக்கம், பாவ வாழ்க்கை, பொல்லாத ஆவிக்களின் செயல்களை கட்டுக்கள், மாந்திரிகம், பில்லிகுவியத்
திலிருந்தும் விடுதலை பெற இதோ ஓர் அரிய சந்தர்ப்பம் உங்களை நோக்கி வருகிறது. இச் சந்தர்ப்பத்தை தவற
விடாதீர்கள். இன்றே அற்புத்தின் நாள். ஆசீர்வாதத்தின் நாள். உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தெய்விக் சுகத்தையும், சமாதானத்தையும் பெற்றுக்கொள்ள வாருங்கள்!
உங்களுக்காக பிரார்த்தனை செய்பவர்கள்,
கலாநிதி. M.R. இராஜேந்திரம் C.V. இராஜேந்திரம்
அவர்கள். அவர்கள்.

36ஆவது வருட வேதாசிரம சுருத்திரங்கு!
2014 மார்ச் 23 முதல் 30 வரை தினமும் காலை 8.00 - 2.00 வரை
நடைபெறும் இடம்:- **A.O.G சபை மண்டபம்,** (C/12655)
68/2, ராசாவின் தோட்டம், கண்டிக்குளி, யாழ்ப்பாணம். பரவேசம் இலவசம்
For Information :- Jesus Lives Evangelical International Ministry
T.P. 2522608, Fax- 2525695, Web- Jesusliveslk.com

ஆலயங்களில் குற்றம் புரிவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

பெண்கள் விழிப்புணர்வு அரங்கத் தலைவி
மாகாண சபையிடம் வலியுறுத்து

யாழ்ப்பாணம், மார்ச் 26
ஆலயங்களில் இடம்பெறும்
குற்றச் செயல்கள் தொடர்பில்
கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படவேண்டும். இது
தொடர்பில் வடக்கு மாகாண
சபை கவனம் செலுத்த வேண்
டும் என்று பெண்கள் விழிப்
புணர்வு அரங்கத் தலைவி
திருமதி ஞானசக்தி நடராஜா
தெரிவித்தார்.
அத்தியடி மாதர் கிராம அபி
விருத்திச் சங்கத்தின் சர்வதேச
மகளிர் தின விழா குடியிறுக்
கிழமை நாவலர் கலாசார
மண்டபத்தில் நடைபெற்றது.
திருமதி புவனேஸ்வரி இராஜ
கோபால் தலைமையில் நடை
பெற்ற நிகழ்வில் கலந்து
கொண்டு பேசும்போதே அவர்
இவ்வாறு கூறினார். இதன்
போது அவர் மேலும் கூறு
கையில்:
பாலியல் துஷ்பிரயோகங்க
ளுக்கு உரிய தண்டனைகள்
வழங்கப்படுவதில்லை. அண்
மையில் கோயில் ஒன்றில்
இடம்பெற்ற சிறுவர் துஷ்பிர
யோகம் தொடர்பாகச் சம்பந்தப்
பட்டவருக்கு ரூபா 25 ஆயிரம்
அபராதம் விதிக்கப்பட்டு
குறித்த நபர் விடுவிக்கப்பட்டு
ள்ளார். பாலியல் துஷ்பிர
யோகங்களுக்குச் சிறிய
தொகைகளைத் தண்டமாக
அறவிடுவதன் மூலம் இந்தப்
பிரச்சினை தொடர வாய்ப்பாக
அமையும். இது போன்ற
குற்றச் செயல்களுக்குக் கடு



நிகழ்வில் கலந்துகொண்டோர்

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அண்மையில் கோயில் ஒன்றில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாகச் சம்பந்தப்பட்டவருக்கு ரூபா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தில் கவனம் செலுத்த வேண்டும். நடைபெறும் நிகழ்வுகளில் சிற்றுண்டி, தேநீர் என்பன வழங்கும்போது முதலில் அவை ஆண்களுக்கே வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதிலும் மாற்றம் தேவை என்றார். நிகழ்வில் திருமதி ஞானசக்தி நடராஜா, முன்னாள் மாவட்ட நீதித் திருமதி சரோஜினி இளங்கோவன், பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, மாநகர சபை உறுப்பினர்களான மாணிக்கம் கனகரத்தினம், நீகன் இளங்கோ, அத்தியடி விநாயகர் ஆலய குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (வ-7)

மாதாந்த உதவிப் பணம் பெறுவோர் விவரம் மீளாய்வு

வடமராட்சி, மார்ச் 26
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் பொதுசன மாதாந்த உதவிப் பணம் பெறுவோரின் விவரங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மீளாய்வுக்கு அவசியமான ஆவணங்களைச் சமர்ப்பித்து மீளாய்வு செய்து கொள்ளுமாறு மாதாந்த உதவிப் பணம் பெறுவோர் கோரப்பட்டுள்ளனர்.

(ஏ-173)



சாவகச்சேரி நகர சபையால் பொதுச் சந்தை வளாகப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு அடுத்த மாதம் திறந்துவைக்க உழுவர் சந்தைக் கட்டத்தை இங்கு காணலாம். (வ-9)

ஊறணிக் கிராம மக்களுக்கு பவுஸர் மூலம் குடிதண்ணீர்

அச்சவேலி, மார்ச் 26
புத்தூர் கிழக்கு, ஊறணிக் கிராமத்துக்கு கடந்த திங்கட்கிழமை தொடக்கம் குடிதண்ணீர் விநியோகம் வலி. கிழக்கு பிரதேச சபையால் பவுஸர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்மூலம் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் குறித்த கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு குடிதண்ணீர் வசதி கிடைத்துள்ளது.

புத்தூர் சாவகச்சேரி வீதியில், புத்தூர் கிழக்கில் ஊறணிக் கிராமம் அமைந்துள்ள பிரதான வீதிக்கு அண்மையில் 60 குடும்பங்கள் வரையில் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்கள் நாளாந்தம் குடிதண்ணீருக்காக நல்ல தண்ணீரைக் கிணறுகளை நாடி

நீண்ட தூரம் அலைந்து திரிந்தனர். தற்போதைய வறட்சியான காலநிலையால் கிணற்று நீரின் மட்டம் குறைவதோடு கிணறுகளும் வற்றிவருகின்றன. இதனால் குறித்த கிராம மக்கள் எதிர்பாராத குடிதண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி வலி. கிழக்கு பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.

ஊறணிக் கிராமத்துக்கு இரு நாட்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் தலா இரண்டு பவுஸர்கள் மூலம் குடிதண்ணீர் விநியோகிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார். (வ-11)

யாழ்ப்பாண நூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு

மலேசியா - இலங்கை அமைப்புகளின் சம்மேளனம் வழங்கியது



பிரதம நூலகர் திருமதி இமெல்லா கருணாகரனிடம் மலேசியா - இலங்கை அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் நூல்களைக் கையளிக்கின்றார்.

யாழ்ப்பாணம், மார்ச் 26
மலேசியா - இலங்கை அமைப்புகளின் சம்மேளனத்தின் சார்பில் யாழ்ப்பாண நூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசு அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிரி, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்ப்பாண சாலைப் பணிப்பாளர் பவானி, மலேசியா - இலங்கை அமைப்புகளின் சம்மேளனத்தின்

உறுப்பினர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். 1500 புத்தகங்களுடன் ஒரு மில்லியன் ரூபா நிதியும் பொது நூலகத்துக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருத்துவப் பொருள்களும் இந்த நிகழ்வில் கையளிக்கப்பட்டன. மலேசியா - இலங்கை அமைப்புகளின் சம்மேளனத்தின் கோர்னர் இன்றிலிருந்து யாழ்ப்பாண நூலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், வழங்கப்பட்ட நூல்கள் அங்கேயே வைத்துப் பராமரிக்கப்படவுள்ளதாகவும் நிகழ்வின் போது தெரிவிக்கப்பட்டது.

(வ-10)

பருத்தித்துறை - கொடிகாமம் வீதியில் நீண்ட காலத்தின் பின் புதிய பஸ் சேவை இ.போ.ச.சேவைக்கு விட்டுள்ளது

வடமராட்சி, மார்ச் 26
பருத்தித்துறை - கொடிகாமம் பிரதான பாதையில் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் புதிய பஸ் ஒன்றை பருத்தித்துறை இ.போ.ச. டிப்போ சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்தப் பாதையில் தட்பவான் சேவையை நிறுத்திக்கொண்ட தனியார் பஸ் உரிமையாளர்கள், மினி பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்தி வந்தனர். எனினும் போருக்குப் பின்னர் இந்தப் பாதையில் தனியார் பஸ் சேவையில் புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்தத் தொடங்கினார்கள்.



கோப்புப் படம்

சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இது குறித்த பயணிகள் பெரிதும் விசனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பருத்தித்துறை இ.போ.ச.டிப்போவுக்கு அண்மையில் வழங்கப்பட்ட புதிய பஸ்களில் ஒன்று இந்தப்

பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. புதிய பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால் தமது நீண்ட காலத் தேவை ஒன்று பூர்த்தியடைந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது எனப் பயணிகள் கருத்துத் தெரிவித்தனர். (ஏ-173)

300 குடும்பங்களுக்கு மேல் மீள்குடியமர அனுமதி இல்லை

பச்சிலைப்பள்ளி பகுதியில்

பளை, மார்ச் 26
பச்சிலைப்பள்ளிப் பகுதி மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இடம்பெயர்ந்த மக்களில் பச்சிலைப்பள்ளி மேற்கில் வேம்பொடு கேணி, இந்திராபுரம், முக மாலைதெற்கு, இத்தாவில் போன்ற பிரிவு

களைச் சேர்ந்த 300 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை மீளக் குடியமர அனுமதிக்கப்படாததால் வேறு பிரதேசங்களில் கஷ்டங்களின் மத்தியில் வசித்து வருகின்றனர். குறித்த பகுதிகளில் வெடிப் பொருள்கள் அகற்றும் பணிகள் நிறைவடையாததால் மீள்குடியமர அனுமதிக்கப்

படவில்லை என்று பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி நள்ளிரவு சீறிப் பாய்ந்த வெடி வீச்சுகளுக்கு மத்தியில் தமது உயிரை காப்பாற்ற ஒவ்வொருவரும் இரவு முழுவதும் உறக்கமின்றித் தவித்த நிகழ்வு இன்றும் பலர்

மனதை விட்டு நீங்காத வருவாகக் காணப்படுகிறது. மறுநாள் (27.03.2000) காலை கையில் அகப்பட்ட பொருள்களுடன் காந்தடையாக வேறு பிரதேசங்களுக்குச் சென்ற மக்கள் மேலும் பல கஷ்டங்களை எதிர்நோக்கியதும் மறக்க முடியாத நிகழ்வாகும். (வ-9)

சைக்கிள் திருடனுக்கு விளக்க மறியல்

தென்மராட்சி, மார்ச் 26
மீசாலை வடக்கு வேம்பிராயில் சைக்கிள் திருடய நபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதி மன்றால் உத்தரவிடப்பட்டது. வேம்பிராய் பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்ற விவசாயியினால் வீதியோரத்தில் பூட்டிவைக்கப்பட்ட சைக்கிள் பூட்டை உடைத்து எடுத்துச் செல்லும் வேளையில் திருடன் பிடிபட்டிருந்தான். அவன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தான். (ஏ-9)

இரக்கத்தின் மாதாவில் மீண்டும் வழிபாடுகள்

பளை, மார்ச் 26
2000ஆம் ஆண்டுபோர்வேணையில் தரைமட்டமான வண்ணான்கேணி வடக்கு இரக்கத்தின் மாதா தேவாலயக் கட்டிடம் மீள நிர்மாணிக்கப்பட்டு வழிபாடுகள் அரம்பிக்கப்பட்டுள்ளன.

பளைக் கோட்ட கத்தோலிக்க பங்குத் தந்தை அருட்பணி ஜஸ்டின் அடிகளின் அயராது முயற்சியின் பயனாக தேவாலயக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. (வ-9)

வெள்ளிக்கிழமை கூடுகிறது வலி. கிழக்கு பிரதேச சபை

அச்சவேலி, மார்ச் 26
வலி. கிழக்கு பிரதேச சபை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கூடுகின்றது. கூட்டத்துக்கான அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை உபதவிசாளர் அனுப்பி வைத்துள்ளார். வலி. கிழக்கு பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் தோல்வி அடைந்தமை மற்றும் தவிசாளர் அ. உதயகுமார் பதவி இழந்தமை ஆகிய காரணங்களால் இந்த வரவு - செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் தோல்வி அடைந்தமை மற்றும் தவிசாளர் அ. உதயகுமார் பதவி இழந்தமை ஆகிய காரணங்களால் இந்த வருடம் இதுவரையில் சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெறவில்லை.

வலி. கிழக்கு பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோல்வி அடைந்தமை மற்றும் தவிசாளர் அ. உதயகுமார் பதவி இழந்தமை ஆகிய காரணங்களால் இந்த வருடம் இதுவரையில் சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெறவில்லை.

கொள்கிறேன்" என்று சபையின் உப தவிசாளர் கையொப்பமிட்டு கூட்டத்துக்கான அழைப்பிதழ் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது. பிரதேச வடக்கு மாகாண உள் ள்ரராட்சி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாண உள் ள்ரராட்சி உதவி ஆணையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (வ-11)

அனுமதியின்றி மரங்களை ஏற்றிய வாகனம் சிக்கியது

தென்மராட்சி, மார்ச் 26
அனுமதிப்பத்திரமின்றி தறித்த பனை மரங்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் கொடிகாமம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் மீசாலைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது. பனை மரங்கள் ஏற்றிச் செல்வதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மீசாலை கிழக்குப் பகுதியில் மறைந்திருந்த பொலிஸார் குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அவை கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை யும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். (வ-9)

அபலைத் தாயின் ஆடுகளைத் திருடிய அக்கிரமக்காரர்

தென்மராட்சி, மார்ச் 26
சாவகச்சேரி மறவன்புலோ கிழக்கில் குடியிருப்பு காணிக்குள் பட்டியில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகள் திருட்டுப் போயுள்ளன. திருட்டுத் தொடர்பான ஆடுகளின் உரிமையாளர் திருமதி செல்வநாயகம் தவமணி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். "குடும்பத் தலைவரை இழந்த நான் ஆடு மாடுகளை வளர்த்தே பிள்ளைகளுடன் காலத்தைக் கழித்துவருகிறேன். இந்த நிலையில் காணிக்குள் அத்து மீறி நுழைந்த திருடர்கள் பட்டியில் கட்டப்பட்டிருந்த 24 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 ஆடுகளை திருடிச் சென்று விட்டனர்" என்று அவர் முறைப் பாட டிப்போது தெரிவித்திருந்தார். (ஏ-9)

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது

மத்திய அரசு உயர்நீதிமன்றில் பதில் மனு தாக்கல்

புதுடில்லி, மார்ச் 26
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பில், குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி மத்திய அரசு இந்திய உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், 485 சட்டப் பிரிவின்படி இந்த வழக்கில் விடுதலை செய்வது தொடர்பில் மத்திய அரசின் முடிவு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இவ்வாறு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகத் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளை விடுவிக்க, தன்னிச்சையாகத் தமிழக அரசு திட்டமிட்ட நடவடிக்கை ஏற்கமுடியாது என்றும் அந்தப் பதில் மனுவில் கூறியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யத் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு

எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு தொடர்பில் நடைபெற்ற விசாரணை, இந்த மாதம் கடந்த 6ஆம் திகதி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, தமிழக அரசின் பதில் மனுவுக்கு மத்திய அரசு தரப்பின் பதிலை தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரினார். அதனால் அப்போது இந்த வழக்கை இம் மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைப்புதாக அறிவித்தது.

அதே சமயம் இது குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் பதில் மனுக்களை விடக் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிமுறைகளுக்குத் தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்றனர்.

தமிழக அரசு தரப்பில் பதில் மனுவை வழக்கறிஞர் போகேஷ் கண்ணா இந்த மாதம் 4ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் குற்ற



முருகன்



சாந்தன்



பேரறிவாளன்

விசாரணை முறைச் சட்டப் பிரிவு 432இன் கீழ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்யத் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அதில் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த 7 பேரின் விடுதலை தொடர்பில் மத்திய அரசின் ஆலோசனை பெறுவ

தற்காக ஆணை ஒன்று அனுப்பப்படதாகவும், ஆனால் மத்திய அரசு அதற்குப் பதிலளிக்காமல் உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளதாகவும், எனவே மத்திய அரசின் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் அந்தப் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடி

வெடுக்க இந்தியக் குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தைக் காரணம் காட்டி, அவர்களின் சாவுத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உயர்நீதிமன்றம் பெப்ரவரி 18ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 19 ஆம் திகதி இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்

துவரும் நளினி, றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்துவிடுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது.

இதற்கிடையில் ராஜீவ் கொலை வழக்கில் இவ்வாறு மன்னிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தனர். இந்த மூன்று மனுக்களையும் ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் அதன் விசாரணைகள் மார்ச் 6 ஆம் திகதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை இன்று புதன்கிழமை இந்திய உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

(க)

தி.மு.கவிலிருந்து அழகிரி நீரந்தரமாக நீக்கப்பட்டார்

சென்னை, மார்ச் 26
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு ஒழுங்கு நடவடிக்கையாகத் தி.மு.கவில் இருந்து மு.க.அழகிரியை நீரந்தரமாக நீக்குவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டிருள்ள அறிக்கையில்:

தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயற்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுத் தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத் தலைமையையும் கழக முன்னோடிகளையும் இழிவு



அழகிரி

படுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்துக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டு வருவதாலும் தி.மு.க.கழகத்திலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட

ள்ளது.

முன்னதாக, சென்னை தி.மு.க தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, தானும் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனும் ஆலோசித்து அழகிரியைக் கட்சியில் இருந்து நீரந்தரமாக நீக்கும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அழகிரியிடம் அவரது நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்ததாகவும் விளக்கம் அளிக்கப்படும் விளக்கம் ஏதும் அளிக்காமல் தொடர்ச்சியாக தி.மு.கவுக்கு எதிராகவே அழகிரி நடந்து கொண்டதாலேயே இது போன்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.



ஆம் ஆத்மி கட்சியின் சின்னமானது துடைப்பங்களைக் கடையொன்றில் இருந்து எடுத்துச் செல்லும் ஆதரவாளர்களைத் துரத்திச் செல்கிறார் கடையின் காவலாளி.

(க)

அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை பிரசாரத்தில் ப.சிதம்பரம் விளக்கம்

சிவகங்கை, மார்ச் 26
சில பத்திரிகைகள் நான் அரசியலை விட்டு ஓய்வுபெறுவதாக எழுதுகின்றன. ஆனால், நான் ஓய்வு பெறவில்லை. காங்கிரஸ் கட்சியைப் புதுப்பித்துப் புத்துயிர் ஊட்டவேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், தனது மகனுமான காந்தி சிதம்பரத்தை ஆதரித்து, மாணா மதுரைப் பகுதியில் ப. சிதம்பரம் பிரசாரம் செய்தார்.

மாணாமதுரை கல்சுறிச்சியில் பிரசாரத்தைத் தொடங்கி, கொள்

னக்குளம், மேலப்பிடாவூர், ஆலம் பச்சேரி, கடடக்குளம், மூங்கில் ஊரணி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியிலும் நிறை, குறைகள் இருக்கின்றன. தவறு செய்தவர்கள் இருக்கின்றனர் தனிநபர் செய்யும் தவறை, ஒரு கட்சி செய்த தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்களைக் காங்கிரஸ் கட்சி தண்டித்துள்ளது.

சில பத்திரிகைகள் அரசியலை விட்டு நான் ஓய்வு பெறுவதாக எழுதுகிறார்கள். அரசியலை

விட்டு நான் ஓய்வு பெறவில்லை. எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் புதுப்பிக்க வேண்டும். மாமரத்தில் ஒரு கல்லைப் போட்டு இரண்டு மாங்காய் விழுந்தால் இரட்டிப்புச் சந்தோஷம். உங்கள் வாக்கை கைச் சின்னத்துக்குப் போடுங்கள். டில்லியில் உங்களுக்காகப் பேசுவதற்கு ஒரு பிரதிநிதியும் (காந்தி சிதம்பரம்), தொகுதியில் உங்களைக் சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள மற்றொரு பிரதிநிதியும் (ப. சிதம்பரம்) கிடைப்பர் - என்றார்.

இந்தியன் முஜாகிதின் டில்லித் தளபதி கைது

புதுடில்லி, மார்ச் 26
இந்தியன் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் இந்தியாவுக்கான தளபதி தெலூன் அக்தர் என்ற மோனா டில்லி சிறப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாதி யாசின் பக்கல் கைதுக்குப் பின்னர் தெலூன் அக்தர் தான் இந்த அமைப்பின் இந்தியப் பிரிவுக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்று இயக்கி வந்தார். அண்மையில், இந்தியன் முஜாகிதின் தீவிரவாதிகள் 4 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.

மக்களவைத் தேர்தலின்போது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததும், முக்கியமாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைத் தவிரவாதிகள் குறிவைத்திருந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்கள் மூலம் மேலும் தீவிரவாதிகள் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் இந்தியாவுக்கான தளபதி தெலூன் அக்தர் என்ற மோனா டில்லிச் சிறப்புப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். (க)

மாணவர்களின் முதுகில் நடந்த பா.ஜ.க. வேட்பாளர் குஜராத்தில் மாணவர்களின் முதுகின் மீது நடந்து சென்ற பா.ஜ.க வேட்பாளர் மோகன் குண்டாரியா, தனது செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். குஜராத்தின் தங்காரா தொகுதியைச் சேர்ந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகாசன முகாமில் கலந்து கொண்டார்.

அப்போது முகாமில் பங்கேற்ற மாணவர்களின் முதுகில் அவர் சுமார் 15 நிமிடங்களுக்கு நடந்த காட்சி சமூக வலைத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குண்டாரியானவரின் இந்தச் செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. இதையடுத்து, தனது செயலுக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.

(க)

529 பேருக்குச் சாவுத் தண்டனை எகிப்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கெய்ரோ, மார்ச் 26

எகிப்தில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று சாவுத் தண்டனைகளை விதிப்பதாகத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் அதிபர் மொர்ஸிக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டம் செய்தவர்களைப் பாதுகாப்புப் படையினர் வன்முறையாகக் கலைத்ததை அடுத்து, பொலிஸ்காரர் ஒருவரைக் கொலை செய்தது, பொலிஸாரைத் தாக்கியது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டதாகக் குற்றங்காணப்பட்டுள்ளது.

தற்போது குற்றங்காணப்பட்டுள்ளவர்களில் சுமார் 150 பேர் ஏற்கனவே தடுப்புக்காவலில் இருந்து வருகின்றனர். மற்றவர்கள் மீது அவர்கள் நீதிமன்றம் வராமல் அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த வேறு 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பிரதிவாதி தரப்பு வாதங்களை முன்வைக்க முறையான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை என அவர்களுடைய சட்டத்தரணிகள் முறையிட்டுள்ளனர். கெய்ரோவுக்குத் தெற்கே மிஸ்யா என்கிற இடத்திலுள்ள நீதிமன்றத்தில், வெறும் இரண்டே அமர்வுகளில் இந்த வழக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றங்காணப்பட்டுள்ளவர்களில் முஸ்லிம் சகோதரத்துவக் குழுவின் தலைவர்கள் அடங்குவர். மொர்ஸி ஆதரவாளர்கள் வேறு 700 பேர் மீது வழக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. எகிப்தில் சாவுத் தண்டனை விதிக்கப்படுவது உண்டு என்றாலும், மிகவும் அரிதாகவே அவை நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. (கு)



மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து மூழ்க்விட்டது என்றும் அதில் இருந்தோர் உயிர் தப்புவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மலேசியப் பிரதமர் நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்தச் செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக பீஜிங் விமான நிலையத்தில் இருந்து பார்வையிட்ட விமானத்தில் காணமாற்போனோரின் உறவுகள் கதறி அழுத காட்சி... (கு)

மலேசியா எயார்லைன்ஸ் கடலில் மூழ்கியமை விமானியின் திட்டமிட்ட தற்கொலைச் செயல்


லண்டன் பத்திரிகை பரபரப்புத் தகவல்

லண்டன், மார்ச் 26

மலேசிய விமானம் கடலுக்குள் விழுந்து மூழ்கியது என்று செய்திகள் வெளியாகியவுடனும் நிலையில், இந்த விமானம் கடலில் மூழ்கியது விபத்து அல்ல ஒரு தற்கொலைச் செயல். திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது என்று இங்கிலாந்து செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் 'டெய்லி ரெலிகிராப்' என்ற செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம், கடந்த 8 ஆம் திகதி அதிகாலையில் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது மாயமானது. இந்த மாயமான விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து மூழ்கியதாகத் தற்போது கூறப்பட்டுள்ளது. கடலுக்குள் விழுந்த விமானத்தில் இருந்து தொடர்ந்து சமீக்கைகள் (சிக்னல்) வந்து கொண்டிருப்பதாக லண்டன் இன்மர்சாட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் காணாமற்

போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் முரண்பாடாக உள்ளன. விமான குறித்த விசாரணை இந்த விடயத்தைத் தீவிரமாக ஆராயும் தற்போது இயந்திர கோளாறு காரணமாக விமானம் வெடித்திருக்கலாம் அல்லது தீ பற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் திருப்புகிறது - என்று தெரிவித்துள்ளது. நம்பிக்கைகளுக்கும் பயங்களுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த உலகின் காத்திருப்பு மிக மோசமான முடிவை அடைந்திருக்கிறது. இந்த முடிவுக்குக் காரணமாக விமானி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்துக் கருத்து வெளியிட்ட இந்திய விமானப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக இருந்த மோகன் ரங்கநாதன், விமானி தற்கொலை முடிவு எடுத்திருக்கக் கூடும் என்று கூறினார். அதைத் தவிர வேறு வாய்ப்பு எதுவும் இல்லை. 1997 இல் சிலக் எயார் விமானம் ஒன்றும் இவ்வாறு விமானியின் தற்கொலை முடிவு காரணமாக வெடித்து சிதறியது. இதன்

போது 97 பயணிகளும் விமானத்தில் பணிபுரிந்த ஏழு பேரும் இறந்தார்கள். மலேசிய விபத்திலும் அதுவே நடந்திருக்கும். விமானத்தை 35000 அடி உயரத்திலிருந்து 45000 அடி உயரத்துக்குச் செலுத்திய பிறகு விமானத்தில் இருந்த எல்லாத் தொடர்பு சாதனங்களையும் விமானி அணைத்திருக்கக்கூடும். அதனாலேயே இந்த விமானத்தைக் கண்டறிய இவ்வளவு காலம் பிடித்தது. சிலக் எயார் விமான விபத்திலும் இதுவே நடந்ததாகச் சொல்கிறார் ரங்கநாதன். மலேசிய விமானியாக இருந்தவர் கப்டன் சகரி அகமத் ஷா. இவர் மலேசிய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ரஹிமின் தீவிர விசுவாசி என்று சொல்லப்படுகிறது. மலேசிய விமானம் விபத்துக்குள்ளான முதல் நாள் தான் அன்வர் இப்ரஹிம் கைது செய்யப்பட்டார். இந்தக் கைதுக்கும் தற்கொலை முடிவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று இப்போது விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இதேவேளை, விமானம் மாயமாகி 17 நாட்களுக்குப் பிறகு, அது இந்தியப்



பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஏதேனும்

நல்ல தகவல் வராதா என்று காத்திருந்த உறவினர்கள் கலங்கிப்போயினர். விமான நிலையத்தில் கடந்த இரண்டு வாரங்களாக உணவு, உறக்கம் இன்றி; தங்களது உறவினர்களின் கதி என்ன ஆனதோ என்ற ஏக்கத்தில் காத்த

திருந்த பயணிகள், விமானத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்தனர். சிலர் ஆத்திரத்துடன் அறையை விட்டு வெளியே வந்து, எயார்லைன்ஸ் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு, இன்றுதான் நீங்கள் இதனைக் கூறுகிறீர்கள். இது உண்மையில் உறுதி செய்யப்பட்ட தகவலா? இதற்கு என்ன ஆதாரம் உள்ளது. கடந்த 17 நாட்களாக நாங்கள் கவலையுடன் காத்திருக்கிறோம். நீங்கள் இன்று வந்து அடையாளம் அணைவரும் இறந்துவிட்டனர் என்று கூறுகிறீர்கள். இவ்வாறு கூறுவது மிகவும் மோசமான விடயம் என்று கதறினர். மலேசிய விமான விபத்தில் சிக்கி அணைவரும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வோம் என மலேசிய அரசு மற்றும் மலேசியன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆத்திரமடைந்த சீன உறவுகள், மலேசிய அரசும், மலேசியன் எயார்லைன்ஸ் நிர்வாகமும் கொலைகாரர்கள் என்று கரும் கண்டனம் தெரிவித்திருந்தது (கு)

ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் இல்லை

லண்டன், மார்ச் 26

இந்த வருடத்துக்கான ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது எனப் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். முன்னர் திட்டமிட்டது போன்று ரஷ்ய நகரான சோச்சியில் இந்த மாநாடு இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்கரைன் தொடர்பாக ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை

களை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். இதனிடையே, உக்கரைன் இருந்து கிரையியாவைப் பிரித்தமைக்கு எதிராக, ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹெக் கில் இடம்பெற்ற அணு ஒத்துழைப்பு



உச்சிமாநாட்டில் டேவிட் கமரூன், பராக் ஓபாமா மற்றும் ஏனைய ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (கு)



மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலேசியாவின் பத்திரிகைகள் நேற்றைய பதிப்பின் முன்பக்கத்தில் கறுப்பு நிறத்தில் வெளியிட்டன.

குடிதண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தப் பழகவேண்டும்

மருத்துவர் சத்தியமூர்த்தி கோரிக்கை

கிளிநொச்சி, மார்ச் 26
குடிதண்ணீரின் தேவையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வவுனியா பொது மருத்துவமனைப் பொறுப்பு வைத்திய அதிகாரி ப. சத்தியமூர்த்தி. உலக நீர் தின நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் ஏற்பாட்டில் கடந்த

சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்த தாவது:- இன்று உலகளவில் குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் இதன் ஆபத்துக்கள் மேலும் அதிகரிக்கலாம். இதனை நாம் அனைவரும் உணர வேண்டும். உலகில் மூன்றில் ஒரு

பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அதில் 95 வீதமான தண்ணீர் உவர் நீராகவும், மீதமாகவுள்ள ஐந்து வீதத்தில் மூன்று வீதம் பனிக்கட்டிப் படிமங்களாகவும் மீதமுள்ளதே குடிப்பதற்கு உகந்த நன்னீராகவும் காணப்படுகிறது. குடி தண்ணீருக்கு மேலதிகமாக விவசாயத் தேவைகளுக்காக எமது பகுதிகளில் பெருமளவில் தண்ணீர் வீணாகப்படுகிறது. இவற்றை நிறுத்தி விஞ்ஞான ரீதியாக சேமிப்பு

நடைமுறைகளுடன் நீர்ப்பாசன முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும் - என்றார். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபரும், மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தின் தலைவருமான தி. இராசநாயகம் மற்றும் விவசாயத்துறை சார் அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். (ஊ-55)

தொண்டர் படையில் இணையுமாறு படையினர் தொடர்ந்தும் வற்புறுத்தல்


கிளிநொச்சி, மார்ச் 26
வன்னிப் பகுதிகளில் இராணுவத்துக்கு இளம் பெண் பிள்ளைகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீடுகள் பொது இடங்களில் வைத்து இராணுவத்தினர் பெண்களை தொண்டர் படையில் இணையுமாறு வற்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிசைப் பள்ளிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களுக்குச் சென்ற இராணுவத்தினர், வீதிகளில் இளம் பெண்களை மறித்தும், வீடுவீடாகச் சென்று குடும்ப அட்டைகளைப் பார்வையிடும் பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் இராணுவத்தினர் அலுவலர்களை இராணுவத்தில் இணைக்குமாறு வற்புறுத்தியதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முகாவில், பளை, மாசார், முருகானந்தநகர், சோரன்பற்று, மல்வில் போன்ற கிராமங்களிலேயே இராணுவத்தினர் இளம்பெண்பிள்ளைகளை இணைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மல்வில் பகுதியில் பெண் தலைமைக் குடும்பங்கள் உள்ள வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் அவர்களைத் தொண்டர் படையில் இணையுமாறு வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. (ஊ-426)

வீதி தற்காலிகமாக புனரமைப்பு

கிளிநொச்சி, மார்ச் 26
துணுக்காய் அம்பலப்பெருமாள் குளம் கிராமத்தின் 2 கிலோ மீற்றர் தூர வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. அம்பலப்பெருமாள் குளத்தில் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வான் பகுதிக்குச் செல்லும் இரண்டு கிலோ மீற்றர் வீதியே கிரவல் பரவப்பட்டு தற்காலிகமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அம்பலப்பெருமாளுக்குள் கிராம அபிவிருத்திச் சங்கம் மேற்கொண்டது. இதேவேளை துணுக்காய்க்கும், அக்கராயன் கிராமத்துக்கும் இடையிலான 22 கிலோ மீற்றர் தூர வீதி மீள் குடியேற்றம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் முழுமையாகப் புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஊ-18)

போதைப்பொருள் விழிப்புணர்வு

வவுனியா, மார்ச் 26
பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியாவில் பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வருகின்றது. இதனால் மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாகும் நிலை உருவாகிறது. எனவே இவ்வாறான சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் இவ்வாறான போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் முகமாக அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பை வேண்டியும், போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை கிராம மட்டத்தில் ஏற்படுத்தும் முகமாகவும் பொலிஸார் கலந்துரையாடல் களை நடத்தி வருகின்றனர். இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது. (ஊ-402)



வவுனியா மாவட்ட சிகை அலங்காரிப்பாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் தமது பகுதிக்கு உட்பட்ட சிகை அலங்காரிப்பாளர்களுக்கு கடமையின் போது அணிந்து கொள்ள பிரத்தியேக சீருடையை அறிமுகம் செய்துள்ளனர். குறித்த சீருடை வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை வைரவப்புளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்ட சுகாதாரப் பரிசேதகர் கஜேந்திரன் ஊழியர் ஒருவருக்கு சீருடை வழங்குகிறார். (ஊ-402)

அபிவிருத்தியின் போது பிரமாணங்கள் அவசியம்

பொறுப்புடன் திட்டத்தை முன்னெடுக்குமாறு பூநகரி பிரதேச சபை கோரிக்கை

கிளிநொச்சி, மார்ச் 26
பூநகரிப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போது புதிய பிரமாண நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. சபை அதிகாரத்துக்கு உட்படாத பிரதான வீதிப் புனரமைப்பு மற்றும் குளங்கள், கட்டடங்கள் அமைப்பு போன்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் இவ்வாறான நெறிமுறைகளைக் கொள்ளப்படாது திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச சபையின் தலைவர் தெரிவிக்கிறார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- ஒப்பந்த அடிப்படையில் அபிவிருத்தித் திட்ட வேலைத்திட்டங்கள் பூநகரிப் பிரதேசத்தில் நடைபெறுகின்றன. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனாலும் அந்த அபிவிருத்திப் பணிகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். வீதிகள், பாலங்கள், மதகுகள் அமைக்கப்படும் போது அதற்கான அறிவிப்புப் பலகைகள் ஆபத்துக் குறியீடுகள், சமிக் கைகள் எவையும் பொருத்தப்படுவதில்லை. இதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது. அத்துடன் சரியான நிர்மாணப் பிரமாண அளவுகள் கைக்கொள்ளப்படாமையால் புதிதாகப் புனரமைக்கப்பட்டுள்ள ஏ-32 வீதி சேதத்துக்குள்ளாகி உள்ளது. அமைக்கப்பட்டு மதகுகள், பாலங்களுக்கு அருகில் வீதி பழுதடைந்து உள்ளது. தற்போது உட்படாத போது அவற்றை புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட காலத்துக்குப் பயன்படும் அபிவிருத்தி வேலைகளைப் பொறுப்புடனும் உரிய அளவுப் பிரமாணங்களைக் கைக்கொண்டும் மேற்கொள்வதன் மூலமே, அதன் உறுதித் தன்மையைப் பேண முடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுகின்றோம் - என்றார். (ஊ-500)

ஒப்பந்த அடிப்படையில் அபிவிருத்தித் திட்ட வேலைத்திட்டங்கள் பூநகரிப் பிரதேசத்தில் நடைபெறுகின்றன. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனாலும் அந்த அபிவிருத்திப் பணிகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். வீதிகள், பாலங்கள், மதகுகள் அமைக்கப்படும் போது அதற்கான அறிவிப்புப் பலகைகள் ஆபத்துக் குறியீடுகள், சமிக் கைகள் எவையும் பொருத்தப்படுவதில்லை. இதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது. அத்துடன் சரியான நிர்மாணப் பிரமாண அளவுகள் கைக்கொள்ளப்படாமையால் புதிதாகப் புனரமைக்கப்பட்டுள்ள ஏ-32 வீதி சேதத்துக்குள்ளாகி உள்ளது. அமைக்கப்பட்டு மதகுகள், பாலங்களுக்கு அருகில் வீதி பழுதடைந்து உள்ளது. தற்போது உட்படாத போது அவற்றை புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட காலத்துக்குப் பயன்படும் அபிவிருத்தி வேலைகளைப் பொறுப்புடனும் உரிய அளவுப் பிரமாணங்களைக் கைக்கொண்டும் மேற்கொள்வதன் மூலமே, அதன் உறுதித் தன்மையைப் பேண முடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுகின்றோம் - என்றார். (ஊ-500)

ஒப்பந்த அடிப்படையில் அபிவிருத்தித் திட்ட வேலைத்திட்டங்கள் பூநகரிப் பிரதேசத்தில் நடைபெறுகின்றன. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனாலும் அந்த அபிவிருத்திப் பணிகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். வீதிகள், பாலங்கள், மதகுகள் அமைக்கப்படும் போது அதற்கான அறிவிப்புப் பலகைகள் ஆபத்துக் குறியீடுகள், சமிக் கைகள் எவையும் பொருத்தப்படுவதில்லை. இதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது. அத்துடன் சரியான நிர்மாணப் பிரமாண அளவுகள் கைக்கொள்ளப்படாமையால் புதிதாகப் புனரமைக்கப்பட்டுள்ள ஏ-32 வீதி சேதத்துக்குள்ளாகி உள்ளது. அமைக்கப்பட்டு மதகுகள், பாலங்களுக்கு அருகில் வீதி பழுதடைந்து உள்ளது. தற்போது உட்படாத போது அவற்றை புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட காலத்துக்குப் பயன்படும் அபிவிருத்தி வேலைகளைப் பொறுப்புடனும் உரிய அளவுப் பிரமாணங்களைக் கைக்கொண்டும் மேற்கொள்வதன் மூலமே, அதன் உறுதித் தன்மையைப் பேண முடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுகின்றோம் - என்றார். (ஊ-500)

நீர்ந்தர நியமனம் வழங்குமாறு தொண்டர் ஆசிரியர் கோரிக்கை

ஒட்டுசுட்டான், மார்ச் 26
அரசியல் பழி வாங்கல் காரணமாகத் தமக்கு நியமனம் வழங்குவதில் எவரும் அக்கறை செலுத்தவில்லையென முல்லைத்தீவு துணுக்காய்க்கல்வி வலயத்துக்குட்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த வருடம் தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. இதன்போது தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாகத் தாம் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தும் எந்த நன்மையும் கிட்டவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் நியமனத்தின் போது தாம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் முறையிட ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும், எந்த வித பயனும் கிட்டவில்லையெனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே தமது நிலைமையைக் கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஊ-500)

கிரமமாக பஸ் சேவையை நடத்த மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி, மார்ச் 26
யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக அக்கராயன் கிளிநொச்சி நகர் வரை சென்றடையும் இ.போ.ச. பஸ் சேவை ரூபிற்றுக்கீழமைகளில் சீராக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பூநகரி முடகொம்பன், அக்கராயன் போன்ற பகுதிகளுக்குச் செல்வோர், குறித்த பஸ் சேவை சீரின்மையால் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளதெனத் தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த பஸ் சேவையைக் கிரம ரூபிற்றுக்கீழமைகளில் சீராக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பூநகரி முடகொம்பன், அக்கராயன் போன்ற பகுதிகளுக்குச் செல்வோர், குறித்த பஸ் சேவை சீரின்மையால் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளதெனத் தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த பஸ் சேவையைக் கிரம ரூபிற்றுக்கீழமைகளில் சீராக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பூநகரி முடகொம்பன், அக்கராயன் போன்ற பகுதிகளுக்குச் செல்வோர், குறித்த பஸ் சேவை சீரின்மையால் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளதெனத் தெரிவிக்கின்றனர். (ஊ-18)

வடிகாலை சுத்தம் செய்யுமாறு கோரிக்கை

வவுனியா, மார்ச் 26
வவுனியா அம்மன் கோவிலிலிருந்து ரயில் நிலைய விடுதிகள் வரையான வீதியின் அருகில் அமைந்துள்ள வடிகால்களைத் துப்புரவு செய்யுமாறு குட்செட வீதி கிராம அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:- குறித்த வீதி அருகில் சிமெந்தினால் அமைக்கப்பட்டு மூடிய நிலையில் உள்ள கழிவுவாய்க்கால் பராமரிப்பின்றிக்காணப்படுகின்றது. இதனால் அங்கு நுளம்புகள் பெருகுவதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது. நீண்ட காலமாகத் துப்புரவு செய்யப்படாது காணப்படும் குறித்த கழிவு வாய்க்காலை புனரமைப்புச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. (ஊ-402)

இந்துக் கோயில்களை உடைத்து கிழக்கில் பௌத்த விகாரைகள்

தமிழர் வாழ்விடங்களைப் பறிக்க முயற்சி என்கிறார் யோகேஸ்

மட்டக்களப்பு, மார்ச் 26
கிழக்கு மாகாணத்தில் இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இந்து மதத்தின் பாரம்பரியத்தை அழிக்க முனைபவர்களுக்கு எதிராக நாம் சாத்வீக ரீதியில் போராடுபவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் ஏமாற்றப்பட்ட சமுதாயமாக மாறிவிடுவோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, பாலையன்மடு, திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் நேற்று



யோகேஸ்வரன் எம்.பி.

முன்தினம் திங்கட்கிழமை பாலையன்மடு விக்னேஸ்வரா வித்தியாலைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்த

ததாவது:- இந்து மதம் உடைத்து மதங்களில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. இங்கு எங்கெங்கென்று ஒரு நிலையான தலைமைத்துவம் இல்லாமையால் நாங்கள் இன்று சிதறடிக்கப்பட்ட நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்காவது ஒரு இந்து துன்பப்படும் போது நமக்கு அவ்வணர்வு மின் அலை போல தூண்டப்பட வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார். கடந்த காலத்தில் இலங்கை மண்ணிலே போரால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். போரால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்றுதான் நாம் குரல்கொடுக்கின்றோம். ஆனால்

அதிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்று உரத்து குரல் கொடுப்பதற்கு நாம் தவறிவிட்டோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் வாழிடங்களை அபகரிக்க பல முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

எமது காணிகளை பாதுகாக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். எங்களது காணிகள் பாதுகாக்கப்பட்டால் தான் எமது இன, மத அடையாளங்களைத் தக்க வைக்க முடியும். நாம் எமது சமய பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் கட்டிக்காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்துக்களே உடைக்கப்படுகின்றனர்; இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு பௌத்த

விகாரைகள் அமைக்கப்படுகின்றன. எமது பூர்வீக வாழ்விடங்கள், அடையாளங்கள், இந்து சமயத்தின் பூர்வீகத்தை நிரூபிக்கக் கூடிய சான்றுகள் அனைத்தும் தொல்பொருள் ஆய்வு என்ற வகையில் அரசால் மறைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டால் தான் எமது இந்து மதத்தைக் காப்பாற்ற முடியும். நாம் ஒன்றுபட்டு இன உணர்வோடு செயற்பட வேண்டும். அதனுடாக நாம் எமது மதத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். எமது மதத்தின் பாரம்பரியத்தை அழிக்க முனைபவர்களுக்கு எதிராக சாத்வீக ரீதியில் போராடுவர்களாக இருக்க வேண்டும்-என்றார். (ச)

பாவனைக்கு உதவாத உணவுகள் அழிப்பு

மட்டக்களப்பு, கல்லை, நாவற்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரச் சோதனையின்போது மனித பாவனைக்கு பொருத்த மற்ற வகையில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகை உணவுப் பொருள் கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமலபாலன் தெரிவித்தார்.

சுத்தமான உணவை பொது மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுவரும் சுகாதாரம் பேணும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லை பகுதியில் மோட்டார் சைக்கிளில் மனித பாவனைக்கு பொருத்த மற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர்கள் கூறினர். (ச)

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அக்கரைப்பற்று, மார்ச் 26
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடடாணைச் சேனை, மேட்டுவெளிப் பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றையும் ஆறு தோட்டாக்களையும் வைத்திருந்த நபரொருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரதேச மக்கள் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் சார்ஜண்ட் யு. எம். எம்.

ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் சூழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று, 5ஆம் பிரிவைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (ச)

சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றது மு.கா. சிராஸ் மீராசாஹிப் குற்றச்சாட்டு

கல்முனை, மார்ச் 26
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகிறது என்று கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எம்.எம்.



கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எம்.எம். அதாவல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டபோது...

அதாவல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியில் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக சிராஸ் மீராசாஹிப் இணைந்துகொண்டார். இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்த ததாவது:- முஸ்லிம் காங்கிரஸ் ஜனநாயக ரீதியாக மக்கள் தனக்கு வழங்கிய அத்தனை அதிகாரங்களையும் தந்திரோபாயமாக

பறித்தெடுத்துக் கொண்டு என்னை ஓரங்கட்டி விட்டது. ஒருவர் தான் பிறந்த பிரதேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதையும், தனது பிரதேசத்தைப் பற்றி சிந்திப்பதையும் பிரதேச வாதமாக கருதமுடியாது. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையொன்று வேண்டுமென்ற கோரிக்கை இன்று, நேற்று உருவான ஒன்றல்ல. அது பல வருடங்

களுக்கு முன்பிருந்தே வலுப்பெற்று வருகின்றது. கல்முனை மாநகரசபைக்கு நான் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து பிரதேசவாதத்தைப் பற்றி அரசியல் பிரிவினைகளையும் சிலர் விதைக்கத் தொடங்கினர். இதனால் நான் முதல்வராக இருந்த காலப்பகுதியில் பட்டகஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் அளவே இல்லை-என்றார். (ச)

முதலாம் ஆண்டு நினைவுஞ்சல்
"நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நான்களாய் நினைத்திருப்பேன்"
- சங்கீதம் 23:6

கிறிஸ்துதாஸ் தேவரத்தினம்
(CHRISTODAS THEVARATNAM)

அன்னையின் மடியில்
02 + 05 + 1934

கர்த்தரின் அடியில்
26 + 03 + 2013

அப்பாவென்று நாமழைத்து ஆண்டு ஒன்று ஆனாலும் எம் மனங்களில் உங்கள் நினைவுகள் என்றுமே நீங்காது எம் வாழ்விலில் நீங்கள் ஏற்றிய தீபம் என்றுமே ஒளி மங்கிப் போகாது எம் உயர்விற்காய் நீங்கள் சிந்திய வியர்வைகள் ஒருபோதும் வீணாகிப் போகாது நீங்கள் காட்டிய பாதையிலே எங்கள் பயணம் உங்கள் நினைவுகளோடு தொடரும் கர்த்தரின் அடியிலே நீங்கள் என்றும் அமைதியாய் இருப்பீராக.

உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.

பாடசாலை வீதி, சங்கரத்தை, வட்டுக்கோட்டை

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை செல்வராசா

யாழ்.சந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஐயனார் கோயிலடி, மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வராசா 23.03.2014 ஞாயிற்றுக்கிழமை தனது 75ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் லேகேஸ்வரியின் அன்புக் கணவரும், திருமதி சியாமளா விஜயகிருஷ்ணன் (முன்னாள் யா/யாழ்.இந்துமகளிர் கல்லூரி, தற்போது யா/இராமநாதன் கல்லூரி மருத்துவமனையில் ஆசிரியை), மயூரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற உமையானன் மற்றும் ரமணன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயகிருஷ்ணன் (பிரதித்திட்டப் பணிப்பாளர், மீன் எழுச்சித்திட்டம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு - கிளிநொச்சி), கோமதி (பிரான்ஸ்), வைஷ்ணவி (கனடா) ஆகியோரின் மாமனாரும், அருண் (யாழ்.இந்துக்கல்லூரி மாணவன்), அபிராமி (யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி), ஆரணி (பிரான்ஸ்), காருண்யா (பிரான்ஸ்), கிரிஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் மல்லாகம் ஐயனார் கோயிலடியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (26.03.2014) புதன்கிழமை நடைபெற்று, பூதவுடல் பி.பி.2.30 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக மல்லாகம் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தாவல்: த.க.க.க.த.சியாமளா
விஜயகிருஷ்ணன்
ஐயனார் கோயிலடி, மல்லாகம். (46092)(2)(3-6)
021 224 0836/077 296 3760

சட்டவிரோதமாக நீர் இணைப்பு பெற்ற 431 பேர் சிக்கினர்

கொழும்பு மற்றும் கொலன்னை நகர எல்லைக்குள் சட்ட பூர்வமற்ற விதத்தில் தண்ணீர் பெற்று வந்த 431 பேர் கடந்த மூன்று மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.




கண்டுபிடிக்கப்பட்ட 431 சட்டபூர்வமற்ற விதத்திலான நீர்ப்பாவனைகளில் 89 ஹோட்டல்கள் மற்றும் சிறுநடைச் சாலைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொட்டாவ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குப் பொருத்தப் பட்டிருந்த நீர்மானியில் குழப்பம் செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக நீர் பெற்று ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு ஆறு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அதிகார சபையின் அதிரடிச் சோதனை நடவடிக்கையின் போது வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், வேலைத் தலங்கள், வாகன சேவிலின் நிலையங்கள் உட்பட மொத்தமாக 431 சட்டவிரோத நீர் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. (ச)

அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணியப் போவதேயில்லை

அதனை எதிர்த்துப் போராடுவோம் என்கிறார் நிமால் சிறிபால டி சில்வா

கொழும்பு, மார்ச் 26
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி அமெரிக்க, பிரிட்டன் தூதர்கள் சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்தத் தீர்மானம் மூலம் அமெரிக்கா விடுக்கும் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் பணிந்து விடாது என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.



ஜெனீவாவில் இருந்து நாடு திரும்பியுள்ள அவர் நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:- இந்த தீர்மானம் மூலம் அமெரிக்கா கொடுக்கும் அழுத்தங்களுக்கு இலங்கை அரசு பணிந்து விடாது. சகல வழிகளிலும் அதனை எதிர்த்து இலங்கை போராடும். ஜெனீவா செல்வதற்கு முன்னர் ஒரு தூதரை நான் சந்தித்த போது, கொழும்பிலுள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தூதர்கள் தம்மைச் சந்தித்து, தீர்மானத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாட்டுடன் மோதும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆனாலும், தீர்மானத்தைத் தொடர்ந்து எதிர்ப்போம். இந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடமாட்டோம். இலங்கையில் அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. ஆனால், அதற்கு இணங்க இலங்கை அரசு தயாராக இல்லை- என்றார். (ச)

மானியம் வழங்குமாறு மீனவர்கள் போராட்டம்

கொழும்பு, மார்ச் 26
எளிபொருள் மானியம் வழங்கப்படவில்லை என்று கூறி சிலாபம், நீர்கொழும்பை அண்டிய பிரதேசங்களிலுள்ள மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு செல்லாது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாகத் தமக்கு எளிபொருள் மானியம் கிடைக்கவில்லை என்று கூறி அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனினும் வென்னப்புவ பிரதே

சத்திலுள்ள சில மீனவர்கள் வழமைபோன்று கடலுக்குச் சென்றிருந்தனர். மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் சிலாபம் மீன் விற்பனை நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. பிற மாவட்டங்களிலிருந்து சிலாபம் மீன் விற்பனை நிலையத்துக்கு எடுத்துவரப்பட்ட மீன்கள் விற்பனைக்காக சிலாபம், குருநாகல் மீனிலுள்ள மல்வத்த பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. (ச)

கொழும்பில் சாதாரண மக்களை விரட்டியடிக்க முயல்கிறது அரசு எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

கொழும்பு, மார்ச் 26
கொழும்பில் நிம்மதியாக வாழ்ந்து வரும் சாதாரண தர பொது மக்களை அங்கிருந்து விரட்டியடித்து, கொழும்பைப் பணக்காரர்களுக்குத் தாரைவார்க்க அரசு முயற்சிக்கிறது. அதற்கு முன்னர் இந்த அரசை நாம் நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மத்திய கொழும்பு - ஜிந்துப் பிட்டி, மாளிகாவத்தை, போதி ராஜமாவத்தை, குணசிங்கபுர உள்ளிட்ட பகுதிகளில் இடம் பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:- இந்த அரசு ஒரு இத்துப்போன மரமாகும். 29ஆம் திகதி இடம் பெறவுள்ள தேர்தலில் அதன் வேர்களை வெட்டியெறிந்து



ரணில் விக்கிரமசிங்க

ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளத்தை இடுவோம். ராஜபக்ஷ அரசை எதிர்த்துப் போராடக் கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சிதான். எனவே, எமக்கு வாக்களித்து எமது பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுங்கள். 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் கொழும்பிலுள்ள சாதாரண தர மக்களுக்காக நாம் சிறந்த வாழ்விடங்களை அமைத்துக்

கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். அபிவிருத்திகளை மேற்கொண்ட போதும், அதற்கு மக்களுக்கான மானியங்களை வழங்கினோம். ஆனால் இன்றைய நிலை அவ்வாறில்லை. மக்களின் வாழ்விடங்களை உடைத்து அவற்றை சீரடி, இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கு அரசு தாரை வார்க்கின்றது. நாட்டுமக்கள் கஷ்டப்படுகின்ற போது, எமது மக்கள் எந்த விதக் கஷ்டமும் இல்லாமல் இருக்கின்றனர் என்று ஜனாதிபதி கூறுகின்றார். இவர் மக்கள் துன்பம் அறியாத ஆட்சியாளராக இருக்கின்றார். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதாக அரசு கூறுகின்றது. ஆனால் அதை எம்மால் காணமுடியவில்லை. நாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். - என்றார். (ச)

சர்வதேச அழுத்தத்தை முறியடிக்க தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்

கொழும்பு, மார்ச் 26
சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு மாகாண சபை தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கூறுகிறார். தேர்தல் பரப்புரைக் கூட்ட மொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:-



நாமல் கூறுகிறார்

நாட்டைக் கட்டியெழுப்பவும், சர்வதேச சக்திகளின் அழுத்தங்களைத் தோற்கடிக்கவும் மாகாண

சபைத் தேர்தலை மக்கள் ஓர் சர்வஜன வாக்கெடுப்பாகக் கருதி வாக்களிக்க வேண்டும். நாட்டை நேசிக்கும் வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். பயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சட்டமொன்று இலங்கையை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். பயங்கரவாதத்தை மீளக் கட்டியெழுப்ப காலனித்துவ ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்- என்றார். (ச)

UNIVERSITY OF JAFFNA, SRI LANKA
HIGHER EDUCATION FOR THE TWENTY FIRST CENTURY (HETC) PROJECT

Applications are invited from suitable candidates for the following posts to work under the guidance of the Coordinator of the respective study programmes (External Degree and Biological Science).

a. POST OF COMPUTER APPLICATION ASSISTANT (on Contract)
b. POST OF PROJECT MANAGEMENT ASSISTANT (on Contract)

Required Qualification and Skills:
Should have

- passed GCE (A/L) examination
- computer literacy on MS office applications, windows file management and email communication
- English language proficiency
- written and oral communication skills to deal with people of diverse backgrounds
- skills in setting priority and managing multiple assignments and
- systematic record keeping skills

Must be

- 25-35 years old and
- an initiator in taking responsibilities

Note: In addition, those who have knowledge on procurement procedures and experience in similar projects would be given priority.
Remuneration: Rs.18,000/- per month (fixed)
Contract period: One year in the first instance and will be extended for a further period of 1-2 years on satisfactory performance.
Recruitment: By interview. Only the shortlisted candidates will be called for interview. Successful candidates should be able to start work immediately.

Applications must be submitted in the prescribed application form available in the University website www.jfn.ac.lk. The envelope containing duly filled application form must bear "the name of the post applied for" on its top left hand corner and must be either hand delivered or sent under registered post to reach "Director, Operational Technical Secretariat (OTS), HETC Project, University of Jaffna, Thirunelvely, Jaffna" on or before 10.04.2014. Incomplete and illegible applications and applications that are received after the closing date will be rejected. Canvassing in any way will be a disqualification.

Vice-Chancellor
University of Jaffna

Grand Sale
We celebrate the launch of
Visalam Clothings
and offer 10% off on our sarees

Georgette Empress B-Lal Zarin
Cotton Jaquard Kolam, Niza
Silk cotton, Dhoom

ஐய வருடப் பிறப்பைக் கொண்டாட களிப்புடன் தயாராகுங்கள்!!

Offer valid from 26th March to 3rd April

127/1 Temple Road Jaffna
021 221 9695, 075 979 9695
admin@visalamholdings.com

விடு விற்பனைக்கு
கொக்குவில், பிரம்படி, லேனில்
3பரப்பு 2.4 குழி காணியுடன் வீடும்
விற்பனைக்குண்டு.

தொடர்பு: 077 576 8024

கடைகள் வாடகைக்கு
உடுப்பிட்டி சந்தியில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் மாலு சந்தி வீதியில் சகல வசதிகளுடனும் (நீர், மின்சாரம், குளியலறை) இரண்டு புதிய கடைகள் வாடகைக்கு விடப்படும்.

தொடர்பு: 077 044 0570
56, கோ.கே.எஸ் வீதி, கவினாகம்.



உதயன்

மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்

தலைமையகம்: 361, கஸ்தூரியார்வீதி, யாழ்ப்பாணம்

☎ செய்தி: 021-222 9933, 222 9944, 5679933, 5679944

☎ விளம்பரம்: 021-5671111 விநியோகம்: 021-5677222

☎ செய்தி: 021-2229944, விளம்பரம்: 021-2229731

☎ செய்தி : news@uthayan.com கருத்து: comments@uthayan.com
☎ விளம்பரம்: advt@uthayan.com

ஜெனீவா தீர்மானம்: நிறைவேற்றினும்
நல்லிணக்கம் உருவாக வழிதிறக்குமா?

போரில் வெற்றி கண்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தினால் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டவோ, ஜனநாயக சம்பிரதாயங்களை மீளக் கட்டி எழுப்பவோ இயலவில்லை --

ஆனால் அதற்குப் பதிலாக, அரசு அதிகார மயமான திசையை நோக்கியே பயணித்து வருகிறது. அங்கு ஊடக வியலாளர்கள் அச்சத்துடனும், பயப் பீதியுடனும் செயற்படும் நிலை உருவாகி உள்ளது --

நீண்ட காலமாக நடைபெற்ற போர், தமிழ், சிங்கள சமூகங்களுக்கு இடையே முரண்பாடான போக்குகளை அதிகரிக்கச் செய்துள்ளது --

அர்த்தமுள்ள நல்லிணக்கத்துக்கு முன்னர், உண்மைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் --

போரில் உயிரிழந்தோரின் உறவுகளுக்கு, நடந்த துர்ப்பாக்கிய சம்பவங்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்குவதோடு, குற்றம் இழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம் --

ஆனால் துன்பியல் சம்பவங்களை மறைக்கவே இலங்கை அரசு இன்னமும் முற்படுகிறது. அதனோடு சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவோ, தணிக்கவோ இயலாது; அதற்கு உதவப் போவதும் இல்லை --

இலங்கையில் - வடக்கு, கிழக்கில் - படை யினரின் செயற்பாடுகள் குறித்து (தவறற்ற) மதிப்பீட்டைச் செய்ய வேண்டும் என்று உள்நாட்டில் வைக்கப்பட்ட குரலுக்கு, அரசு செவி சாய்த்திருப்பின், அது குறித்து ஜெனீவாவில் நடவடிக்கை எடுக்கும் நிலை வந்திருக்கமாட்டாது - என்று டொனால்ட் கேம்பர், இலங்கை அரசு மீது இன்று (26.03.2014 இல்) தாக்கல் செய்யப்பட்டவுள்ள இறுதி வரைவு தொடர்பான தமது கட்டுரையில் விஸ்தாரமான நிலைப்பாடுகளை வெளியிட்டுத்தியுள்ளார்.

அதே வேளை, நேற்று (25.03.2014 இல்) ஐந்து நாடுகள் இணைந்து சமர்ப்பித்த இறுதி வரைவு - மூன்றாவது வரைவு - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, நாளை (27.03.2014 இல்) அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைக்கு எடுத்துக் கொண்ட காலப் பகுதியை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கைக்கொள்ளலாம் என்று புதிய தீர்மான வரைவு வகை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசின் விசாரணை மற்றும் அதன் மூலம் வெளியிடப்பட்ட பரிந்துரைகளில் பலவற்றைச் செயற்படுத்துவதில் காட்டப்பட்ட தாமதங்களும் இந்த முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் இடையிலான காலப் பகுதியில், இரண்டு தரப்புகளாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் விசாரணை நடத்த வேண்டும் என்ற புதிதான நிலைப்பாடும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்படும் தீர்மான வரைவு - மூன்றாவது தடவையாக திருத்தப்பட்டுச் சமர்ப்பிக்கப்படும் வரைவு - பாதிப்புற்ற மக்களுக்கு - தமிழ் மக்களுக்கு - எந்த வகை சார்ந்து நலன் விளைவிக்கும் என்பது உடனடியாகவே எதிர்வு கூறப்படக் கூடிய ஒன்றல்ல.

எனினும், அனைத்துலக நாடுகள் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் - பேணுவதில் - ஊன்றிய அக்கறையும் ஆர்வமும் காட்டி தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு நிற்காது -

அதன் ஒவ்வொரு அலகையும் அச்சொட்டாகச் செயற்படுத்த உந்துதல் கொடுக்குமா என்பதனை இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

மாநாடுகள், தீர்மானங்கள், பெரும் இழப்புகளைச் சந்தித்து நிரந்தர பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு உதவடும்; எதிர்பார்க்கலாமா? ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றினும் நாட்டில் நல்லிணக்கம் உருவாக வழி திறக்குமா என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டியதே.

மோடி சுதிரைக்கு வந்தால் நல்லது ஏதும் நடக்குமா?

ஜே.ஆருக்கு ஏற்பட்ட நிலை இனியும்.....

● சிங்கள மூலம்: மவ்பிம
தமிழில் : விளசார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.சோதிடத்தில் பெருமளவில் நம்பிக்கை கொண்டிருந்த ஒருவரல்லர். எந்த வேளையும் நல்ல வேளைதான் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர் அவர். ஆனால், அவர் தமது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்த பின்னர் அவரதும், அவரது அரசினதும் கெட்ட காலம் ஆரம்பித்தது. பின்னரொரு சந்தர்ப்பத்தில் சோதிடரொருவர் தெரிவித்த கருத்து அவரை பெருமளவுக்குச் சிந்திக்க வைத்தது.

உங்களுக்குச் சவால்விட எவருமில்லை என்றுதானே நினைக்கிறீர்கள்? உங்களுக்குச் சவாலாக விளங்கிய சிறிமாவோவின் பிரஜா உரிமையைப் பறித்து விட்டீர்கள். பீலிக்ஸ்டயஸ் பண்டாரநாயகவை வீட்டுக்கு அனுப்பி விட்டீர்கள். சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி விட்டீர்கள். விஜய குமாரணதுங்க சிறைவாசம் அனுபவிக்கிறார். ஜே.வி.பி. தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் உங்களது இந்த இரண்டாவது பதவிக்காலத்தில் உங்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டே ஆகும். அதுவும் உள்நாட்டில் இருந்தல்லாது. வெளியிலிருந்தே உருவாகும். கெட்ட காலம் வரும்போது சிக்கல்கள் எங்கிருந்தாவது தலையெடுக்கும். அதனைத் தவிர்க்கவே இயலாது என அந்தச் சோதிடர் ஜே.ஆருக்குக் கூறியிருந்தார். அந்தச் சோதிடரின் கணிப்பு முற்றிலும் சரியானதே என்பதை 1983 ஆம் ஆண்டின் ஆடிக் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியத்தலைவீடு ஏற்பட்ட வேளையிலேயே ஜே.ஆரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

1977 ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட ஜே.ஆர். தமக்கு எதிரான தரப்புக்களையெல்லாம் நலிவுபடுத்திச் செயலிழக்க வைத்தமை, தமது இரண்டாவது பதவிக்காலத்தையாவது சிக்கல்கள் சிரமங்கள் எதுவுமின்றிச் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கிலேயே. அதற்காக 1977 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை தமது எதிர்த்தரப்புக்களை நலிவுபடுத்தி, வலுவிழக்க வைக்க அவர் மேற்கொண்ட அரசியல் தில்லுமுல்லுகள் கொஞ்ச நஞ்சுமல்ல. சுதந்திரக் கட்சியின் உயர் மட்டத் தலைமைகளை ஒன்றுடன் ஒன்று மோதவைப்பித்து, பிரிவினைகளை ஏற்படுத்தி கட்சியையே சீர்குலைப்பதில் வெற்றியும் கண்டார் ஜே.ஆர்.

ஆனால் ஜே.ஆர். எதிர்பார்த்த விதத்தில் அவரது இரண்டாவது பதவிக்காலம் சுமுகமாக ஆரம்பமாகவில்லை. 1983 ஆடிக் கலவரம் காரணமாக அந்த வேளைமுதல் இந்தியாவுடன் முரண்பட்டுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது மட்டுமன்றி, வடக்கிலும், தெற்கிலும் இரு போர்களுக்கு முகம் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டது. ஒரு வகையில் ஜே.ஆரின் வீழ்ச்சி அந்த வேளையிலிருந்துதான் ஆரம்பமானது எனக்கொள்ளலாம்.

அதேபோன்றதொரு வீழ்ச்சியின் ஆரம்பம் மஹிந்தவின் அரசியல் வாழ்க்கையிலும் தற்போது உருவாகி வருகிறது என எண்ணத் தோன்றுகிறது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாளுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை, இந்தியாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் என்பவற்றை நோக்கும்போது மஹிந்த பெரும் சிரமத்துக்கு முகம் கொடுக்க நேரப் போகிறது என்பது தெளிவாகிறது.

2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த, ஜே.ஆரைப் போன்றே தமது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கும்வரை தனது எதிர்த்தரப்புகளை நலிவுபடுத்தும் பலமிழக்கச் செய்யும் விதத்தில் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தியமை, ஜே.ஆரைப் போன்ற எதிர்பார்ப்பின் காரணமாகவே ஆகும். அதற்காக ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசின் பக்கம் இழுத்துக் கொண்டமை, ஜே.வி.பி.தரப்புக்குள் பிளவை ஏற்படுத்தியமை, சர்தபொன் சேகாவைச் சிறைக்கு அனுப்பியமை, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மைப் பலத்தின் மூலம் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என அரசமைப்பில் திருத்தம் மேற்கொண்டமை போன்ற ஜனாதிபதி மஹிந்த மேற்கொண்ட அரசியல் சித்து விளையாட்டுக்கள் கொஞ்ச நஞ்சுமல்ல.

ஆனால் ஜே.ஆரின் அன்றைய எதிர்பார்ப்புப் போன்ற மஹிந்தவின் எதிர்பார்ப்பும், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்குச் சிக்கல்கள், சிரமங்களின்றிச் சுதந்திரமாக நிர்வாகத்தை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கவில்லை. 1983 இனக் கலவரம் ஜே.ஆரின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தமை போன்று இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்த குற்றச் சாட்டுக்கள் மஹிந்தவின் வீழ்ச்சியின் ஆரம்பத்துக்குக் காரணமாக ஆகியுள்ளன.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜே.ஆர். நாட்டின் நிர்வாகம் குறித்து கவனம் செலுத்தியதை விட, இந்தியாவை எவ்விதம் மடக்குவது என்பது குறித்தே எப்போதும் கவனம் செலுத்தி வந்தார் என அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்திருந்தார். அதேபோன்று தான் மஹிந்தவும் இன்று இரவுபகலாக அமெரிக்காவையும் நவிப்பிள்ளையையும் எவ்வாறு மடக்கலாம் என்பதிலேயே தமது முழுப்பொழுதையும் செலவிடுகிறார் என அவரது ஆதரவாளரொருவர் விமர்சித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டின் இனக் கலவரம் முதல், ஏதோ விதத்தில் 1986 ஆம் ஆண்டு வரை ஜே.ஆர். நிர்வாகத்தை இழுத்துச் சென்றபோதிலும் 1987 இல் இந்தியா ஜே.ஆரை ஆட்டி வைத்து விட்டது.

அதேபோன்று ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கை மூலமாக 2010 ஆம் ஆண்டில் போர்க் குற்றச்சாட்டு வெளியானபோதிலும், ஏதோ விதத்தில் 2013 ஆம் ஆண்டு வரை மஹிந்தவால் தனது நிர்வாகத்தை இழுத்துச் செல்ல முடிந்திருந்தது.

இந்த 2014 ஆம் ஆண்டில் ஜே.ஆரைப் போன்று மஹிந்தவும் சிக்கலில் மாட்டுப்பட்டுக் கொண்ட ஆண்டாக ஆகியுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணையால்தான் மஹிந்த மாட்டிக் கொண்டுள்ளார் எனக் கூற இயலாது. அந்தப் பிரேரணையூடாக ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் நவிப்பிள்ளை நியமிக்கும் குழு உறுப்பினர்களை இலங்கைக்கு வர மஹிந்த அனுமதியளிக்க மறுத்தால், அதைக் காரணம் காட்டி அமெரிக்கா உட்பட மேற்கூலநாடுகள் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப் பின்னிர்க மாட்டா. இதனால் நாட்டு மக்கள் பசி பட்டினியால் வாட நேரிடும். அது மஹிந்தவுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கலை உருவாக்கும். உண்மையில், அதற்கும் மேலாக இந்தியாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவே அவர் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். இந்தியப்

பொதுத் தேர்தலில் நரேந்திரமோடி தனித்து அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதில்லை. ஜெயலலிதாவின் ஆதரவுடனேயே பிரதமர் பதவியைக் கைப்பற்றப் போகிறார்.

இந்திய நாட்டின் பலத்தை காங்கிரஸ் அரசு நலிவுபடுத்தி விட்டது. அண்டை நாடுகளின், இந்தியா மீதான அச்சத்தை காங்கிரஸ் அரசு நாசப்படுத்தி விட்டது. நாம் அதிகாரத்தைக் கைப்பற்றினால் நாட்டின் பலத்தை ஸ்திரீப்படுத்தி இந்தியாவின் பலத்தை உலகுக்குக் காட்டுவோம் என ஜெயலலிதா தனது தேர்தல் பரப்புரைகளின்போது கூறி வருகிறார். அதே போன்று, நான் அதிகாரத்தைக் கைப்பற்றினால், இலங்கை விடயத்தில் முடிவுகளை மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டின் கருத்துக்கு முன்னுரிமை வழங்குவேன் என நரேந்திரமோடியும் தனது தேர்தல் பரப்புரைகளின் போது கருத்து வெளியிட்டு வருகிறார். இவற்றுக்கும் மேலாக நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக்கட்சி, அமெரிக்க ஆதரவுக் கட்சி என்பதும் குறிப்பிடத்தக்க தொன்றாகும். இந்தியப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆதரவுடன் நரேந்திரமோடி அதிகாரத்தைக் கைப்பற்றினால், வடக்கு மாகாண சபைக்கு, மாகாண சபைகளுக்கும் குரிய அதிகாரங்களை வழங்குமாறு வடக்கு மாகாண சபை வற்புறுத்தும்; அதற்காக சாத்வீக வழிமுறைகளுடாக போராட்டத்தையும் முன்னெடுக்கும். அதை இலங்கை அரசு ஏற்காது. அத்தகைய சாத்வீக போராட்டங்களை அடக்கியோடுக்கவே செய்யும். அந்தவேளையில் இலங்கைத் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் படி ஜெயலலிதா முன் வைக்கும் கோரிக்கையை ஏற்று மோடி தலைமையிலான இந்திய அரசு இலங்கையில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பு அதிகமுண்டு என இந்திய - இலங்கை அரசியல் வரலாறு குறித்து நன்கறிந்த அரசியல் ஆய்வாளரொருவர் வெளியிட்டுள்ள விமர்சனத்தையும் இலேசில் புறம் தள்ளி விட இயலாது. இந்திய அரசால் அவ்விதம் இலங்கையில் தலையீடு மேற்கொள்ள இயலுமா? என்ற ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கும் அந்த அரசியல் ஆய்வாளர் தகுந்த பதிலொன்றை வழங்கியுள்ளார்.

ஏன் முடியாது? இன்று மஹிந்தவின் அரசுக்கு எதிரான உலக அபிப்பிராயம் அளவுக்கு, அன்று ஜே.ஆரின். அரசுக்கு இருந்ததில்லை. ஆனாலும் உலக நாடுகளின் அபிப்பிராயங்களைக் கணக்கில் எடுக்காது அன்றைய இந்திய அரசு இலங்கை விடயத்தில் தலையீடு மேற்கொண்டது. ஆனால் இன்றோ உலக நாடுகளே ஒன்றிணைந்து வட மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென கூறுகின்றனவே. அந்த வகையில் 1987 இல் ராஜீவ் காந்திக்கு இருந்ததை விட, இன்று நரேந்திர மோடி யால் இலேசாக இலங்கை விடயத்தைக் கையாள வாய்ப்புக் கிட்டியுள்ளதல்லவா? என்று அந்த அரசியல் ஆய்வாளர் விளக்கியுள்ளார். இன்று உக்ரேனிலுள்ள தமது மக்களைப் பாதுகாப்பதற்காகவென ரஷ்யா அங்கு தனது படைகளை அனுப்பியுள்ளது. மஹிந்தவின் அரசும், ரஷ்யாவின் அந்த நடவடிக்கை சரியானதே என்ற வகையில் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதைக்கைய அடிப்படையில் நரேந்திர மோடி இலங்கை விடயத்தில் தலையீடு மேற்கொண்டால் அதனை மஹிந்தவின் அரசினால் ஆட்சேபிக்க இயலுமா? என்று கூட அந்த அரசியல் ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேவைக்கு அதிகமாக எதுவொன்றும் அவசியமற்றது. தேவைக்கு அதிகமாக தந்திரமாகச் செயற்பட்டால், விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வது சிரமமாக அமையும். ஜே.ஆர். புரிந்து கொண்ட இந்த யதார்த்தம் ஜனாதிபதிக்குப் புரிவதெப்போது?

ஒழுங்குமுறையில் செயற்படத் தவறியதால் இலங்கையில் ஜ.நா.சபையின் தலையீடு

கட்டுரையாளர் இப்போது மூலோபாயம் மற்றும் கற்கைகள் நிலையத்தின் சிரேஷ்ட உதவியாளராகப் பணி ஆற்றுகிறார். இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அவர் சார்ந்தவையே. கற்கைகள் நிலையத்தினது அல்ல.

● டொனல்ட் கேம்ப்

நாட்டில் அமுல்படுத்தப்பட ஜனநாயகப் பண்புகள் காரணமாக, இலங்கை பிரசித்தி பெற்றிருந்த ஒரு காலம் இருந்தது. அக்காலம் அதிக தூரத்தில் அமைந்திருக்கவில்லை. நான் அமெரிக்கத் தூதுவராலய அலுவலகத்தில் வெளிநாட்டுச் சேவை உத்தியோகத்தராக 1975 இல் கட்டமை யாற்றினேன். அப்போது, இலங்கை பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்நோக்கி இருந்தபோதிலும், சுயாதீனமான அரசியல் கலாசாரமும், உயிர்த்துடிப்புள்ள பத்திரிகைகளும் இருந்தன. கல்வி மிகப் பிரபலமாகத் திகழ்ந்தது. மிக உயர்மட்டத்தில் சமூக சேவைகள் காணப்பட்டன. இதன் காரணமாக நிலவிய சர்வதேச அங்கீகாரம் அபிமானமுற்றதாக அமைந்தது. சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையே பிரச்சினைகள் இருந்த போதும், இலங்கையின் இனத்துவ - மத பன்மைத்துவம் காரணமாக, ஒத்துழைப்பும் பரஸ்பர கௌரவமும் வரலாற்றில் இருந்தன. நாட்டின் சிறந்த புனிதத் தலங்களாகிய பௌத்த பன்சலைகளும், இந்துக் கோயில்களும் வெற்றிகரமாக இயங்கின. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் முக்கிய அரசியல் வகிபங்கை ஏற்றிருந்தனர். குறைந்தபட்சம் நகர்ப்புற பிரமுகர்கள் தமிழ், சிங்கள இன வேறுபாடின்றி ஒன்றாகக் கல்வி கற்றனர். ஒன்றாக விளையாடினர். அநேகமாக ஒரு வரையொருவர் திருமணம் செய்தனர். இன்றைய இலங்கை வேறுபட்ட ஒரு நாடாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமிடையே

உருவாகிய போர் காரணமாக, 1983 இன் பின்னர் நாடு பிளவுபட்டது. இந்தப்போரின்போது ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய நட்பு நாடுகளும் அரசுக்கு உதவின. 2009 இல் அரசு படைகள் புலிகளை முற்றிலும் அழித்தொழித்தன. ஆனால், போரில் வெற்றி கண்டபின்னர் சமாதானத்தை நிலைநாட்டவோ அல்லது இலங்கையில் ஜனநாயக சம்பிரதாயங்களை மீளக் கட்டியெழுப்பவோ அரசால் முடியவில்லை. அதற்குப் பதிலாக அதிகாரமயமான திசையை நோக்கி அரசு பயணித்து வருகிறது. ஊடகவியலாளர்கள் அச்சத்துடனும் பயம் பீதியுடனும் செயற்படுகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் இரகசியமான முறையில் தாக்கப்படுவதன்மூலமும், கைது செய்யப்படுவதன் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர். வருடாந்த ஊடகச் சுதந்திரக் குறிகாட்டிகளின் போது இலங்கை மிகக் கீழ்மட்டத்திலேயே இருக்கின்றது. இந்தப் புள்ளி விவரங்கள் உலகில் சீனாவுக்கும், வடகொரியாவுக்கும் மாத்திரம் உயர்ந்த நிலையில் உள்ளன. போருக்குச் சாதகமான பாதுகாப்புத்துறை பணிகளுக்கு, அநேகமான உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விமர்சகர்கள் காணாமற் போகச் செய்யப்படுகின்றனர். இது வெள்ளைவான் உடல் ஒத்த கருத்துடையதாக அமைந்துள்ளது. கடும்குடைய பௌத்த பிக்குமார், பொலிஸாரின் சிறு அளவிலான பதில் குறிகளுக்கும், அரசியல் தலைவர்களின் மிகக் குறைந்தபட்ச கண்டனங்களுக்கும் மத்தியில், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதைக் காண

முடிகிறது. நீண்டகாலப் போரின் மிகக் கவலைக்கிடமான பெறுபேறு தமிழ், சிங்கள சமூகங்களுக்கிடையே முரண்பாடான போக்குகளை அதி கரிக்கச் செய்துள்ளமையாகும். தமிழ் மக்களின் நியாயமான மனக்குறைகளை செவிமடுப்பதாகவும், வடக்கு கீழக்கின் சம்பிரதாயபூர்வமான தமிழர் மையப் பிரதேசங்களுக்கு, பிராந்திய சுயாட்சி மிகக் குறைவாக வழங்குவதாகவும், தமிழ் சிறுபான்மைச் சமூகங்களுக்கு தெளிவான சமீக்கையை அரசு காட்டியிருக்கலாம். வெற்றிவாகை சூடியபோது இதனைப் பெருமையுடன் காட்சிப்படுத்துவதற்கும், அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கும் அவருடைய அரசுக்கும் நிறைய சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. வகை தொகையற்ற இராணுவக் குண்டு வீச்சுகளுக்கு மத்தியிலும், விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகள் என்ற நிலையிலும், வாழ நேரிட்டமையால், அப்பாவித் தமிழ்ச் சிவிலியன்கள் ஆயிரக்கணக்கில் கொடூரமான போரின் விளைவாக உயிர்துறக்க நேரிட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட அவலங்களைப் போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். மக்களுக்குக் குறிப்பாக உயிரிழந்தோரின் உறவுகளுக்கு, அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய சம்பவங்களையிட்டு தெளிவான விளக்கத்தை வழங்கி, குற்றமிழைத்தோரை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நேர்மையான முயற்சியை அரசு மேற்கொண்டிருக்கலாம். ஆனால், இது துன்பியல் சம்பவங்களை, அரசு மறைக்கவே முற்படுகிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு அல்லது தணிப்பதற்கு இது உதவப் போவதில்லை. அர்த்தமுள்ள நல்லிணக்கத்துக்கு முன்னர் உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஆயினும், அரசு இதுவரை உரிய பிரதிபலிப்பைக் காட்டுவதாகத்

இன்றைய இலங்கை வேறுபட்ட ஒரு நாடாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமிடையே உருவாகிய போர் காரணமாக, 1983 இன் பின்னர் நாடு பிளவுபட்டது. இந்தப்போரின்போது ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய நட்பு நாடுகளும் அரசுக்கு உதவின. 2009 இல் அரசு படைகள் புலிகளை முற்றிலும் அழித்தொழித்தன. ஆனால், போரில் வெற்றி கண்டபின்னர் சமாதானத்தை நிலைநாட்டவோ அல்லது இலங்கையில் ஜனநாயக சம்பிரதாயங்களை மீளக் கட்டியெழுப்பவோ அரசால் முடியவில்லை.

தோன்றவில்லை. எனவே, குறிப்பிட்டதொரு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அழுத்தம் ஐக்கிய நாடுகளுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஐக்கிய நாடுகளின் சிரேஷ்ட மனித உரிமைகள் உத்தியோகத்தரான நவீப்பிள்ளை ஓகஸ்ட் மாதத்தில் பின்வருமாறு கூறினார்: குறிப்பாக போரின் இறுதிக் கட்டத்தில் வகைப் பொறுப்புக் கூறல் போன்ற பிரச்சினைகள் உட்பட நல்லிணக்கம் பற்றிய நடவடிக்கைகள் தொடர்பான அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் காட்டுவதற்கு இலங்கை தவறுமேயானால் சர்வதேச சமூகத்தின் விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அவர்களுக்கு பொறுப்பு உண்டு. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை மார்ச்சுமாதத்தில் ஜெனீவாவில் கூடியதோடு இந்தப் பிரச்சினை மீள முன்கொண்டு வரப்பட்டுள்ளது. இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமானது, நம்பத் தகுந்த துமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசைக் கோரும் பிரேரணைக்கு அயல் நாடான இந்தியா உட்பட, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் பல அங்கீகார மளித்தன. மனித உரிமைகள் பேரவை மூலம் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறும் நாடுகளின் ஒரு வஞ்சகத் தன்மை பற்றியும், பொய்மை பற்றியும் இலங்கை அரசு குற்றம் சுமத்துகிறது. இலங்கை இந்தப் பிரச்சினையின் போது நியாயமான தீர்வைக் காணாத படியினாலேயே மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க நிர் பந்திக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தை நசுக்குவதற்கு, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதோடு, நாட்டில் நிலவிய ஜனநாயக ஆட்சி, சம்பிரதாயபூர்வமான மத மற்றும் இனங்களுக்கிடையேயான அர்ப்பணிப்பு என்பவற்றுக்கும் சர்வதேச சமூகம் மதிப்பளித்தது. நியாயமும், நல்லிணக்கமும் கொண்ட பட்டையினரின் செயற்பாட்டைப் பற்றி தவறற்ற மதிப்பீட்டைச் செய்வதற்கு உள்நாட்டில் முன் வைக்கப்பட்ட குரலுக்கு செவிசாய்ப்பதாக அரசு நேர்மையாக எடுத்துரைத்திருந்தால், ஜெனீவாவில் நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கமாட்டாது. ஐக்கிய நாடுகள் சபையோ, மனித உரிமைகள் பேரவையோ, நடவடிக்கை எடுக்குமாறு கோரும் நாடுகளோ, தமது நிலைப்பாட்டினின்றும் மாறவில்லை மாறாக இலங்கை அரசை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. ஐந்து ஆண்டுகளாகத் தாமதித்த பின்னர், இலங்கை அரசு நடைமுறைப்படுத்த விரும்பாத ஒன்றை, அதாவது சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு காலம் கணிந்துள்ளது.

தவக்காலச் சிந்தனை

எம்மை நாமே கேட்போம்

தவக்காலத்தில் நம் எப்படியான வாழ்வு வாழ்கின்றோம். அயலவரை நேசிக்கின்றோமா? துன்பப்படுவோரை ஆற்றுப்படுத்துகின்றோமா? உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருடனும் சமாதானமாக இருக்கின்றோமா? மதுப் பழக்கத்தை கைவிட்டோமா? புகைத் தலை நிறுத்தி விட்டோமா? அடுத்த வருக்கு இடையூறாக இருக்கின்றோமா? எமது குடும்பத்தில் சமாதானமாக இருக்கின்றோமா? இவை போன்ற இன்னும் பல கேள்விகள் எம்முன் நிற்கின்றன. மாமிச தவிர்ப்புக்கும் உயிர்ப்பு ஞாயிற்றுக்கான கொண்டாட்டங்களுக்கும் இப்போதிருந்தே ஆயத்தப்படுத்துகின்றோம். மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் விடை இல்லை.

காரணம் எம்மை நாம் கேட்கவில்லை அல்லது கேட்க விரும்பவில்லை. அன்பர்களே இம்முறையாவது இந்தக் கேள்விகளை எம்மை நாமே கேட்டுக்கொள்வோம் ஆண்டவர் இயேசுவில் ஐக்கியமாவோம்.

**ந. மரியநாயகம்,
கொழும்புத்துறை**


புனர் ஜென்மம் பெறுமா கோப்பாய் பழைய வீதி?

புனர் ஜென்மம்

ஆடைகளில் வாரி இறைக்கப்படுகின்றது. இதனால் பல தடவைகள் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாது திரும்பிச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நாட்டில் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலமாக யாழ்ப்பாணம், குடாநாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல வீதிகளும் புனரமைக்கப்படுகின்றன. ஆனால், எமது பிரதேசத்தில் உள்ள கோப்பாய் தெற்கு பழைய வீதி மட்டும் இதுவரை திருத்தம் செய்யப்படாமையானது எங்களை மனவருத்தமடைய வைத்துள்ளது. ஏற்கெனவே, பருத்தித்துறை வீதி திருத்தப்பட்ட போது கூட மாற்று வீதியாக பொதுமக்கள் எமது வீதியையே பயன்படுத்தினார்கள். அந்த வீதி திருத்தப்பட்டவுடன் எமது வீதி திருத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இன்று வரை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் இந்த வீதியை விரைவாகத் திருத்தித் தருவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கையுடன் கூறிக்கொள்கிறோம்.

கோப்பாய் தெற்கு மக்கள்.



இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தருவார்: வித்யா



மேடம்: பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.



இடபம்: முன்கோபத்தைக் குறையுங்கள். சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.



மிதுனம்: தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். எதிலும் அவசர முடிவுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.



கடகம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள்.



சிங்கம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.



கன்னி: முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள்.



துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாளர்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார்.



விருச்சிகம்: உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாளர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.



தனுசு: திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச் சுமை குறையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.



மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து போகும். எதிலும் திட்டமிட்டு செயற்படப்பாருங்கள்.



கும்பம்: வைபவத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட நாட்களாகப் பாக்கி நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். உறவுகள் தேடி வரும். வியாபாரத்தில் வேலையாளர்கள் கடமையுணர்வுடன் செயற்படுவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள்.



மீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயற்படத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வேற்றுமத்தவர் அறிமுகமாவார்.

நாளை

பங்குனி-13 வியாழக்கிழமை | 27.03.2014

திதி: ஏகாதசி பி.இ.05.44 வரை
நட்சத்திரம்: திருவோணம்
கா.07.16 வரை

சுபநேரம்: 07.44-09.14 வரை
இராகுகாலம்: 01.44-03.14 வரை


விவேகானந்தர் சிந்தனையில் இருந்து...



துறவும் இல்வாழ்வும்

துறவி, இல்வாழ்வோன் ஆகிய இவ்விருவரின் கடமைகள் பற்றிப் பேசியபோது சுவாமிஜி பின் வருமாறு குறிப்பிட்டார் :-
துறவி, தான் உயர்நிலை அடையும் வரை - அநாவது பரம ஹம்ஸ நிலையைப் பெறும் வரை, இல்வாழ்வோன் உபயோகித்த உணவையோ, படுக்கையையோ, பிறவற்றையோ தவிர்ப்பது நன்று. வெறுப்பினால் அன்று; தன்னைப் பாதுகாத்த தற்கு, நமோ நாராயணா என்று கூறி இல்வாழ்பவன் துறவிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். துறவியும் இல்வாழ்வானை ஆசீர்வதிக்க வேண்டும்.
"துறவிக்கும் இல்வாழ்வானுக்கும் இடையே உள்ள வேற்றுமை, பெருங்குன்றுக்கும் சிறு கடுகுக்கும் உள்ள வேற்றுமை போன்றது; கரியனுக்கும் மின்மினிக்கும் இடையே உள்ள வேற்றுமை போன்றது; கடலுக்கும் கால்வாய்க்கும் உள்ள வேற்றுமை போன்றது" ஒவ்வொருவரும் இந்தச் சுலோகத்தைச் சொல்லுமாறு செய்தார் சுவாமிஜி. வேதாந்த சுலோகங்கள் சிலவற்றைத் தாமே கூறினார். "இந்தச் சுலோகங்களை நீங்கள் பெருங்குன்றுக்கும் சிறு கடுகுக்கும் உள்ள வேற்றுமை போன்றது; கரியனுக்கும் மின்மினிக்கும் இடையே உள்ள வேற்றுமை போன்றது; கடலுக்கும் கால்வாய்க்கும் உள்ள வேற்றுமை போன்றது" ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். சிரவணம் என்பது மூலம் கேட்டல் மட்டுமன்று, தமக்குள் மீண்டும் மீண்டும் சொல்வதுமாகும். "வேதகூத்திரங்கள் மீண்டும் மீண்டும் பாராயணம் செய்யப்பட வேண்டியவை. இவ்வாறு செய்ய வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது." இதையே இந்த வேதாந்த கூத்திரத்தில் விவாசர் வலியுறுத்துகிறார்.

உலகில் 10 லட்சம் குழந்தைகள் வருடாந்தம் காசநோயால் பாதிப்பு



ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ரீதியில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. முன்னர் அறியப்பட்ட எண்ணிக்கையைவிட இது இரு மடங்காகும். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு 'தி லான்செட்' என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வு கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு

மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல குழந்தைகள் இறந்தமை கண்டறியப்பட்டுள்ளது. காச நோய் குழந்தைகளிடம் மிக விரைவாக உருவாவதால், மேலும் திறனுள்ள கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறைகளைப் பயன்படுத்துவது சிகிச்சையின் பலன்களை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சுமார் 1.3 மில்லியன் மக்கள் காச

குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல குழந்தைகள் இறந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

நோயால் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.

சுடோக்கு எண் விளையாட்டு

சுடோக்கு ஒரு எண் விளையாட்டு. தர்க்க ரீதியான ஒழுங்குபடுத்தல்தான் இதன் அடிப்படை. 1-9 வரையான எண்களை ஒழுங்குபடுத்தி ஒரே கோலத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பெட்டி 9 நிரல்களையும் 9 நிரைகளையும் கொண்டது. 3X3ஆக உள்ளேயும் 3 நிரல்களையும் 3 நிரைகளையும் கொண்டிருக்கிறது. (உள்ளே இருப்பவற்றை பெட்டிகள், கட்டங்கள், பகுதிகள், உபசதுரங்கள் என்றும் அழைக்கிறார்கள்). இந்த ஒவ்வொரு நிரையிலும் நிரலிலும் 1-9 வரையான எண்கள், இரண்டு தடவைகள் (மீண்டும் மீண்டும்) வராது நிரப்பப்பட வேண்டும். அவ்வாறு நிரப்பப்படுகையில் உள் பெட்டிகளுக்குள்ளும் அவ்வாறே 1-9 இலக்கங்கள் இரட்டைப்படாமல் வரவேண்டும். சில கட்டங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும் தர்க்க ரீதியில் ஏனையவற்றை நிரப்ப வேண்டியதே வேலை. சுடோக்கு என்பது ஜப்பானியச் சொல். அதன் பொருள் தனி என்பதாகும். 1986இல் ஜப்பானிய நிறுவன நிகோலி இதனை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக பரவலாக்கியது. 2005இல் இது உலக அளவில் பிரபல்யமானது.


	1	3	9	6		5
			5	7		2
			4		1	4
1		9		3	2	7
					5	
3	2	5		9	6	1
		6			9	
9	4		1	7		
	7		4	6	9	3

நேற்றைய சுடோக்கின் விடை

9	4	3	2	7	8	5	6	1
7	5	1	4	3	6	2	8	9
8	6	2	1	5	9	3	7	4
2	9	7	3	4	1	6	5	8
1	8	5	6	9	7	4	2	3
6	3	4	5	8	2	9	1	7
5	2	9	8	1	3	7	4	6
3	1	6	7	2	4	8	9	5
4	7	8	9	6	5	1	3	2

பலதும் பத்தும்

அறுகம்புல் அதிசயமான மருத்துவ குணங்களைக்கொண்டது. மனிதனின் பிணை நீக்கும் மூலக்கூறுகள் அதில் அதிகம் அடங்கியிருந்தாலும், அறுகம்புல் காணும் இடமெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.





அறுகம்புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. மங்கல நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அறுகம்புல் சொருகி வைக்கப்படுகிறது. சாணத்தில் சாதாரணமாக 2 நாட்களில் முழுக்கள் உருவாகி விடும்.


ஆனால் அறுகம்புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக் கவனிப்பதில்லை. புல் வகைகளின் தலைவர் என்று அறுகைச் சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபி ஷேகம் செய்யும்போது, அறுகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.

அறுகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. இவ்வாறு அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், கிரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும்.

அறுகம்புல் சாறு குடித்தால், கிரவில் நல்ல தூக்கம் வரும். அறுகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அறுகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப் புண் குணமாகும். சளி, ஆஸ்துமா, தோல் வியாதி, மூட்டுவலி போன்ற நோய்களை இது கட்டுப்படுத்தும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டவர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜேர்மனியில் அறுகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பாடசாலைக்குச் செல்லும்போது, பாலில் அறுகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து பாணத்தையும் அறுகம்புல் வில் தயாரிக்கலாம்.



மருத்துவக் குணம் நிறைந்த அறுகம்புல்



அறுகம்புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக் கவனிப்பதில்லை.

நீருக்கு அடியில் வேகமாக செல்லும் ஊர்தி கண்டுபிடிப்பு

சினிமாப் படங்களில் பார்ப்பதைப்போல, நீருக்கு அடியில் வேகமாகச் செல்லும் ஊர்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாகவும் அதிநவீன முறையிலும் இது அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் மிக வேகமாகச் செல்லக்கூடிய இந்தச் சாதனம், நீருக்கு மேலும் மனிதரை இழுத்துச் செல்ல வல்லது. இதனை சுமார் 1 மணி நேரத்துக்குப் பாவிக்கலாம். பின்னர் அதனை சார்ஜ் செய்ய முடியும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



உணர்வு நரம்புகளின் தூண்டுதலால் கிரவில் தூங்கும்போது பேசும் பழக்கம்

கிரவில் தூங்கும் போது சிலர் தம்மையறியாமல் பேசுவதை கேட்டிருப்பீர்கள். இதனை தூக்கத்தில் உளறுதல் என்பர். இது ஏன் ஏற்படுகிறது என்று தெரியுமா? தூக்கத்துக்கான கட்டுப்பாட்டு மையம் மூளையின் முகுளப் பகுதி தான். எனினும் தாலமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு மூளை தண்டுப்பகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினால் தூக்கத்தின் தன்மை சில சமயங்களில் மாறுபடுகிறது. பொதுவாக ஆழ்ந்து தூங்கும் நிலை குழந்தைப் பருவங்களில் அதிக அளவுகளில் ஏற்படுகிறது. இந்த ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில், உணர்வு நரம்புகளின் தூண்டுதலால் தானாகப் பேசுவதும், புலம்புவதும் ஏற்படுகிறது.



புற்றுநோயைத் தடுக்கும் சூடான குடிதண்ணீர்

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களது உணவுக்குப் பின்னர் குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்றினால் உடலுக்கு நல்லது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த குடி தண்ணீர் குடிப்பதனால், நாம் உணவில் உட்கொண்ட எண்ணெய்ப்பொருள்கள் தீப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். தீப்பொருளாக மாறிய கலவை எமது வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும். இது

தீ உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சப்படும். இது எமது குடலில் அணி திரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புக்களாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: எனவே உணவுக்குப் பிறகு சூடான தண்ணீர் அல்லது சூடு குடிப்பது நல்லது. மாறடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாறடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட

டல் மற்றும் கடுமையான வியர்வையே மாறடைப்பு ஏற்படப் பொதுவான அறிகுறிகள் ஆகும். 60 வீத மக்கள் தூக்கத்தில் மாறடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்து கொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். எனவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.



'விசையுறு பந்தினைப் போல் நூல்' வெளியீடு இன்று

யாழ்ப்பாணம், மார்ச் 26
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் உயில் கலை இலக்கிய மன்றத்தால் சி.விமலன் எழுதிய "விசையுறு பந்தினைப்போல்" என்னும் விளையாட்டுத்துறை சார்ந்த நூல் வெளியீட்டு விழா இன்று

பிற்பகல் 3.30 மணிக்கு வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறும்.
டி.எம்.வேதாபரணம் தலைமையில் நடைபெறும் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்ப. பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முன்னாள் பேராசிரியர் மீ.நடராஜசுந்தரமும், சிறப்பு விருந்தினராக வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் எஸ்.எம். ராஜா ரணசிங்கவும் கலந்து கொள்வர்.
நூல் வெளியீட்டுரையை வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் தி.வரதராஜனும், மதிப்பீட்டுரையை யாழ்ப்ப. பல்கலைக்கழக கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்க முன்னாள் தலைவர் ப.முருகவேலும் நிகழ்த்துவார். (வ-9)

முதலாம் ஆண்டு நினைவுஞ்சலி
அமர்
தில்லையம்பலம் நடராசமூர்த்தி
தோற்றம்
09.01.1946 மறைவு
04.04.2013
திதி: 26.03.2014
ஒளிமயமான எங்கள் வாழ்வின் உயர்விற்கு உன்னத வழிகாட்டிய உத்தமரே!
எங்கள் உயர்விற்கும் இவிய இதய தெய்வமே! உருண்டோடி விட்ட ஓராண்டு நினைவுகளோடு மனமுருகி நின்று மனதார வணங்கி மலரடி அஞ்சல் செய்கின்றோம்.
பண்ணாகம், சுழிபுரம். (46038)(3.6.4)
என்றும் உங்கள் நினைவுடன் மனைவி, மகிகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.



'ஞானச்சுடர்' வெளியீடு

வடமராட்சி, மார்ச் 26
தொண்டமானாறு சந்திரியாள் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் மாதாந்த வெளியீடான 'ஞானச்சுடர்' ஆன்மிக சஞ்சிகையின் பங்குனி மாத இதழ் வெளியீட்டு விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்திரியாள் ஆச்சிரம மண்டபத்தில் பேரவை உறுப்பினர் எஸ்.அருண கிரிநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வெளியீட்டுரையை ஓய்வுநிலை அதிபர் வ.கணேசமூர்த்தியும், மதிப்பீட்டுரையை ஓய்வுநிலை அதிபர் க.ஆனந்தராசாவும் நிகழ்த்துவார். (வ-173)

ஒன்பதாம் ஆண்டு நினைவுவைகள்

அமர் கதிர்காழு சந்திரலிங்கம்
தோற்றம்
05*03*1952 மறைவு
26*03*2005
ஆண்டுகள் ஒன்பது நகர்ந்து மறைந்திடினும் ஆறுமீனா வெந்துயர் அன்பு அப்பாரீவ! மாண்டுவீடகில்கலை நிங்கள் எம் மனங்களில் மறையாது என்றும் வாழ்கின்றீர்கள் - எம் உயர்வுக்கு உன்னத வழிகாட்டி வாழ்வை அர்ப்பணித்த பாசத்தின் தீபமே! உங்கள் நினைவு எங்கள் நெஞ்சங்களில் என்றும் நினைந்து வாழும்.
8/22, கற்குளம் வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம். சந்திரலிங்கம் வந்தகநிலையம், இல. 24, முல்வி கல்லூரி வீதி, யாழ்ப்பாணம். மதுரன் நகைமாளிகை, 41, முல்வி கல்லூரி வீதி, யாழ்ப்பாணம். மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
சிறுவால் துயரமும் மனைவி, பிள்ளைகள்.



பொதுச் சபைக் கூட்டம்

முல்லைத்தீவு, மார்ச் 26
முத்துஜயன்கட்டு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை உறுப்பினர்களுக்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி சங்கத்தின் தலைமைப் பணிமனையில் நா.வன் னியசிங்கம் தலைமையில் இடம்பெறும்பென அறிவிக்கப்பட்டுள்ளது.
2013-2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பித்தல் மற்றும் புதிய நிர்வாகத் தெரிவு என்பனவும் இங்கு இடம்பெறும்பெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (க-500)


சமய சந்நீதிகளில்

தென்புலோலி வெள்ளெருவை நின்ற (சின்னத்தாய்) பிள்ளையார் கோயிலில் நடைபெற்று வரும் கந்தபுராணப் படிப்பில், வள்ளியம்மை திருமண படன படிப்பு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை கந்தபுராணப் படிப்பை ஓட்டிய அன்னதானம் இடம்பெறும்.
இந்தக் கோயிலில் கந்தபுராணப் படிப்பு கடந்த மாதம் 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. (வ-173)
பரந்தன் இரண்டாம் கட்டை உற்று விநாயகர் ஆலயத்தின் வருபந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 28 ஆம் திகதி தேர்த்திரு விழா வும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். (வ-421)

மரண அறிவித்தல்

பிரான்சிஸ் அகஸ்டீன் (செல்லையா)

நெல்லியடிசையப் பிறப்பிடமாகவும் செம்பியன்பற்றை வசிப்பிடமாகவும் தற்போது சார்புடி மாது கோயிலடிசைய வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் அகஸ்டீன் (செல்லையா) 23.03.2014 ஞாயிற்றுக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்-ஆரோக்கியம் தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான சுவரிமுத்து, தம்பையா, பிலிப்பு, பூரணம், மாணிக்கம் ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்ற ஞானம்மாவின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற மேரி திரேசா மற்றும் யோவாம் பிள்ளை, மரியநாயகம்(கனடா), அந்தோனிப் பிள்ளை(நோர்வே), செபமாலை நாயகம் (சுவிஸ்) லூர்துநேசம்(நோர்வே), ஞானமணி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மயில்வாகனம், விஜயன்(நோர்வே), நோயன் (டென்மார்க்), சிசிலியா, இதயா(நோர்வே), லதா(கனடா), சசி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற டினைஸ் மற்றும் சங்கீதா, கிசோ, அருள், குணராசா, ரஞ்சித், நிலோ, றஜனி, ரேகா, டிலக்ஷா(நோர்வே), தஜி, திலிபன், தர்சன், ஜெனிசன் (கனடா), ரொக்ஷன், ஜெப்பரி(நோர்வே), சுஜீவன், அபிதா, அனுஜா(சுவிஸ்), டிலக்ஷணா, டினிசன், டிலக்ஷன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (26.03.2014) புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் இருந்து மு.ப.10.00 மணியளவில் சாரையடி புனித வேளாங்கன்னி மாதா ஆலயத்திற்கு இரங்கல் திருப்பலிப் பூசைக்காக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து கரவெட்டி கீரிப்பல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
மாதா கோயிலடி, கம்பாவத்தை, புலோலி தென்மேற்கு, புலோலி. (33422)(3.6.4)
தகவல்: **மீ.யோவாம்பிள்ளை (மகன்)** T.P:077 644 7627



நிர்வாகிகள் தெரிவு

வடக்கோட்டைமார்ச்26 வடக்கோட்டைமூலாய் வீதி, ஐக்கிய நாணய சங்கத்தின் 81 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். தலைவராக க.இராதா கிருஷ்ணன், உபதலைவராக வே.கருணாநிதி, செயலாளராக ப.அருள் தாசன், பொருளாளராக வே. சுப்பிரமணியம், நிர்வாக சபை உறுப்பினர்களாக த.நாராயணன், என்.கனகசபாபதி ஆகியோர் தெரிவாகினர். இந்த நிகழ்வில் மூத்த சங்க உறுப்பினர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றது. (வ)

தொழில்நுட்ப மாற்றீட்டுப் பயிற்சி நெறி

வலி.கிழக்கு, மார்ச் 26
தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் மரக்கறி உலர்த்தல், உதுபத்தி தயாரித்தல், தையல் இயந்திரம் திருத்துதல், தேவீ வளர்ப்பு, அலங்கார மெழுகுதிரி தயாரித்தல், பொதி செய்தல், தூய தேங்காய் எண்ணெய் பிரித்தெடுத்தல், சேதனப் பசளை தயாரித்தல், அலங்காரத் தாவரங்கள் வளர்த்தல் உட்பட பல பயிற்சி நெறிகள் கோப்பாய் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இலவசமாக நடத்தப்படவுள்ளன.
ஆர்வமுள்ளோர் தமது சுயவிவரக் கோவை, சான்றிதழ்கள் மற்றும் பங்கீட்டு அட்டையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்பதாக விதாதா வள நிலையத்துக்கு நேரில் வந்து பதிவை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. (க)

முதலாம் ஆண்டு நினைவுஞ்சலி
தோற்றம்
02 மறைவு
06
10 04
1941 2013
அமர் மயில்வாகனம் பொன்னுத்துரை (முன்னாள் இ.போ.ச. நடத்துநரும், இராமாவில் கந்தசாமி கோயில் திருப்பணிச்சபை உபதலைவரும், தர்மகத்தாசபை உறுப்பினரும்)
திதி: ஏகாதசி
நங்காநிலையம்
கோட்டை: ம. அருண்மலர் (குடும்பம்), மனைவி, மகிகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
மீசாலை வடக்கு, மீசாலை. (46042) (45.6.3)



15 ஆம் ஆண்டு நினைவுஞ்சலி

திருமதி
அனற்றா இம்மனுவேல்
தோற்றம்
20.02.1947 மறைவு
26.03.1999
பத்து மாதம் சமந்து பகலிரவாய் கண்விழித்து வித்தகராய் எமவெயல்லாம் வளர்த்த அன்பையும் ஜீவந்தியே - எம் அம்மா ஆண்டுகள் பல சென்றாலும் அழியாது உங்கள் நினைவு உங்கள் ஆன்மாவுக்குக்காகப் பரந்தந்திக்குக். கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
சில்லாலை வடக்கு, பண்டத்தரிப்பு.



முதலாம் ஆண்டுத்திவச அழைப்பு

தோற்றம்
02 மறைவு
06
05 04
1956 2013
அமர் தர்மலிங்கம் கணேசலிங்கம் (குட்டி)
கடந்த 06.04.2013 இறைபதம் அடைந்த எங்கள் குடும்பத் தலைவர் தர்மலிங்கம் கணேசலிங்கம்(குட்டி) அவர்களின் முதலாம் ஆண்டுத் திவச நிகழ்வுகள் இன்று [26.03.2014] புதன்கிழமை மு.ப.11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும் திருப்பால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சுளாணை, சன்னாகம் குடும்பத்தினர்.



ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்தே ஜெனிவாப் பிரேரணை முன்வைப்பு

அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து பிரீஸ் தெரிவிப்பு



ஜி. எல். பிரீஸ்

கொழும்பு, மார்ச் 26
பிரேரணை ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்தே ஜெனிவா முன்வைக்கப்பட உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பிரீஸ் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் தற்போதைய அரசை பதவி கவிழ்த்து புதிய

ஆட்சியொன்றை நிறுவுவதே சில சக்திகளின் கபட நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார். சுயாதீனமான நாடொன்றின் உள் விவகாரங்களில் மிகவும் மோசமான முறையில் சர்வதேசம் தலையீடு செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஓட்டு மொத்த மக்களும் ஒன்றாக இணைந்து சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது

உள் விவகாரங்களில் மிகவும் மோசமான முறையில் சர்வதேசம் தலையீடு செய்து வருகிறது.

அவசியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார். (ச)

இந்த முறை கிடைத்த நெல் அளவு குறைவு

கொழும்பு, மார்ச் 26
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கிடைக்கும், பெரும் போக நெல்லின் அளவு குறைவு வடைந்துள்ளது.

விவசாயிகள் தனியார் துறைவார்த்தகர்களுக்கு இந்த முறை அதிகளவில் நெல்லை விற்பனை செய்துள்ளனர் என்று சபையின் தலைவர் கே. பி. ஜயசிங்க குறிப்பிட்டார். இதன்மூலம் விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். விசேடமாக நெல் அறுவடை செய்ததன் பின்னர், நேரடியாகவே வார்த்தகர்களுக்கு அவற்றை விற்றபனை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள போதிலும், இதுவரையில் பத்தாயிரம் மெடரிக் தொன் நெல்லே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். (ச)

தேர்தலில் பக்கச்சார்பாக செயற்படும் பொலிஸார்

'கபே' அமைப்பு குற்றச்சாட்டு

கொழும்பு, மார்ச் 26
இம்முறை நடைபெறவுள்ள மாகாண

றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

சபைத் தேர்தலில் பக்கச்சார்பாக பொலிஸார் செயற்படுகின்றனர் என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில பகுதிகளில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுகின்றமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பவரல் அமைப்பின் நிறைவேற்ற

சட்டவிரோத தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட சிலர், பொலிஸாரின் தலையீட்டால் விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று அவர் கூறினார்.


இதேவேளை, சட்டவிரோத பரப்புரைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இந்தமுறை தேர்தலில் காணமுடியாதுள்ளது என்று 'கபே' அமைப்பின் நிறைவேற்றப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

சட்டவிரோதமான தேர்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

எனினும் இந்தக் குற்றச் சாட்டுக்களை பொலிஸ் உட்கப் பேச்சாளர் அஜித் ரோஹண முற்றாக நிராகரித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது பொலிஸாருக்கு மாத்திரம் உள்ள கடமையல்ல. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். (ச)

பரிதாபகரமாக உயிரிழந்த யானை



அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், உள்ளூரைத்துக்குடூ, தால மவெட்டை வயல் வெளியில் யானையொன்று குயிற்றுக்கீழ்மைய உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். வயல் வெளிக்கூச்சென்ற விவசாயிகள், யானை உயிரிழந்து கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. (ச)

நடமாடும் மின்சார சேவை

மட்டக்களப்பு, மார்ச் 26
மட்டக்களப்பு மாவட்டத்தின் படடிப்பனைப் பிரதேச மக்கள் எின் நலனைக் கருத்தில் கொண்டு,

நடமாடும் மின்சார சேவை நேற்றுமுன் தினம் தீங்குக்கீழ்மைய படடிப்பனைப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இந்த சேவையில் மின் இணைப்புகளுக்கான படிவங்கள் ஏற்றுக் கொள்ளல், புதிய மின் இணைப்புக்கள் வழங்கல், மின் படடியல் தொடர்பான பிரச்சினைகள், மின்சார சேவை தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டன. (ச)

தேவை
உங்கள் இல்லங்களில் அலுவலகங்களில் உள்ள பழைய புத்தகங்கள், பத்திரிகைகள், கொப்பிகள், காசித்தாடிகள், காட்போட்டி, என் பவற்றை பணம் தந்து கொள்வனவு செய்ய்கிறோம்.
தொடர்பு: 077 418 0185

வண்ணா ஸ்தூலங்கபெ. சவரதாராஜப் பெருமான் தேவஸ்தானம்
பழைய மாங்கள் விற்பனைக்கு
கூசை மாங்கள், சிலாங்கைகள் 6x4, 6x2, 4x3, பாலை திராந்தி கள் என்பன விற்பனைக்கு உண்டு. 30.03.2014 ஆம் திகதிக்கு முன் காரியாலயத்தில் தொடர் கொள்ளவும்.
T.P.No: 021 2222 476
நீர்வாச பெறும்பாளர், ஆதன மகா சபை.

மரண அறிவித்தல்
திருமதி திரேசம்மா (இரத்தினம்) மரியநாயகம்
இளவாலையைப் (மணியகாரன் வளவு) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திரேசம்மா மரியநாயகம் 22.03.2014 சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை-மரியப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம் பிள்ளை-நோசமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும், மரியநாயகத்தின் அன்பு மனைவியும் ஜெனி (ஜேர்மனி), யோகராஜ் (பிரான்ஸ்), கனி (பிரான்ஸ்), றெனி (லண்டன்), நந்தினி (கனடா), சுபாசினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும், யேசுதாசன், லிந்தா, அருந்தி, நிமல் குமார், மோகன் ஆகியோரின் அன்பு மாமியும், சவி, சுகி, கரினா, பிரோண்டன், அக்ஸிசி, சோபி, எடிசன், ஷிரோனி, நிமேஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான வயித்தியம்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, ஆரோக்கியநாதர், பேதுருப்பிள்ளை, றெபேக்கா, அல்லீனம்மா மற்றும் டெய்சி காலஞ்சென்றவர்களான எலன், கிறேஸ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் (29.03.2014) சனிக்கிழமை அவரின் இல்லத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்துக்கு திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு, பின் இளவாலை அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
பிரதான வீதி, இளவாலை. (45098) (10) தகவல்: மகன்.

மரண அறிவித்தல்
சரவணமுத்து நாகராசா (ஆசாரியார்)
அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா ஆசாரியார் நேற்று (25.03.2014) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், கார்த்திகேசு-நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், கமலாதேவியின் அன்புக் கணவரும், பாலகப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான இராசமணி, தங்கராசா மற்றும் திருநாவுக்கரசு, கணபதிப்பிள்ளை, ஜெகநாதன், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிறீதர்ன் (இத்தாலி), சிறீமலர், சிறீரஞ்சனா, சிறீகலா, யோகராணி, சிறீதரன் (இத்தாலி), சிறீகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகலா, பாஸ்கரன், இராமகுமார், தயானந்தன், நிரோஜா, காலஞ்சென்ற காயத்தி ஆகியோரின் அன்பு மாமனும், தனுஜன், சங்கவி, கரிகரன், டினோஜன், கர்சிகா, விபிசன், ராகவன், நிவேதிதா, ரித்திகா, பிரணவன், விதுஷன், விதூர்சனா, நிதூர்சன் ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரமையகம் இன்று (26.03.2014) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் அராலி கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை. (46103)(10) தகவல்: சிறீகாந்தன் (மகன்).

உதயன்
விளம்பரத் தொடர்புகளுக்கு
adv@uthayan.com
0215671111

Words of Peace
புரிந்துகொள்ளுங்கள் உயிரைக் கண்டு கொள்வதில் ஆனந்தம் அடையுங்கள் இந்த மூச்சைக் கண்டு கொள்வதில் ஆனந்தம் அடையுங்கள். உங்கள் உள்ளே வசிக்கும் தெய்வீகத்தைக் கண்டு கொள்வதில் ஆனந்தம் அடையுங்கள்
For more details call -0117250001 bet 3p.m. - 10p.m.
பிரேம்வாத்

கண்ணீர் அஞ்சலி
எமது அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தாராகக் கடைமையாற்றும் செல்வி தி. ஜீந்தாயினி அவர்களின் அன்புத் தந்தை.
சின்னத்தம்பி திருநாவுக்கரசு
நேற்று (25.03.2014) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
(46049) (10,8,3)
ஊழியர் நலன்புரி சங்கம், பிரதேச செயலகம், காரைநகர்.

மரண அறிவித்தல்
திருமதி பாக்கியம் வைத்தி
சுதமலை தெற்கு அண்ணாமலை வீதி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியம் வைத்தி நேற்று (25.03.2014) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற முருகன் - கண்ணகை தம்பதியரின் பாசமிகு மகளும் தவசி, வைத்தியின் அன்பு மனைவியும் கந்தசாமி, சரஸ்வதி, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை மற்றும் இலட்சுமி, பொன்மணி ஆகியோரின் பாசமிகு தாயும் பொன்னையா, புலனேஸ்வரி, சுப்பிரமணியம், நடேச ஆகியோரின் பாசமிகு மாமியும் மதிவதனி, கோமதி, நந்தகுமார். தயாபரன், கஜேந்திரன், ரஜனிகாந்த், முரளிகாந்த், ஐஜிக், அசோகநாத், காலஞ்சென்ற விமல்காந்த் மற்றும் கஜிபன், கஜிந்துஜா, தர்ஜினி ஆகியோரின் பேர்த்தியும் தர்மிகன், திலக்கிகா, தன்ஸ், பிரவின், கஜனிகா, பபிசானி, சுதீர்ன் ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரமையகம் இன்று (26.03.2014) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரமையகமாக பூதவுடல் தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அண்ணாமலை வீதி, சுதமலை தெற்கு, மானிப்பாய். தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலி
எமது கல்லூரியின் இரசாயன பாட ஆசிரிய திருமதி பிரேமலா உதயகாந்தன் அவர்களின் அன்புத் தந்தை
மார்க்கண்டு செல்வராஜா
அவர்கள் இறைபதம் அடைந்தமையையிட்டு எமது கல்லூரி சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஆசிரியர் வட்டம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.
(46044)(3,8,3)

மனித உரிமை மீறலை முறையிட்டால் துரோகப் பட்டம் சூட்டும் பேரினவாதிகள்

நவ சம சமாஜக் கட்சி காட்டம்

கொழும்பு, மார்ச் 26
இலங்கை ஆட்சியாளரின் மனித உரிமை மீறல் விடயங்களை ஜ.நா. சபையின் மனித உரிமை சபைக்கு அறிவித்த தால் அவர்களைத் துரோகிகள் என்றும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றும், பேரினவாத சக்திகள் கூச்சலிடுகின்றன.

இலங்கையில் நடைபெறுவதை ஜ.நா. சபைக்கு தெரிவிப்பது தேசத்தூரோகமாயின் 1987 ஆம், 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிளர்ச்சியின் போது இடம்பெற்ற மனித

உரிமை மீறல்களை இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜ.நா. மனித உரிமை சபைக்கு தெரிவித்த தலை தேசத்தூரோகம் இல்லையா? என்று நவ சம சமாஜக் கட்சியின் வேட்பாளர் சுந்தரம் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்குளி, காக்கைதீவு பகுதியில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த

ததாவது:- தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டால் அது மனித உரிமை மீறல். ஆனால், தமிழ் மக்கள் தமது சுதந்திரத்துக்காக போராடினால் அவர்கள் பயங்கரவாதிகள். இதுதான் மஹிந்த சிந்தனையாக இருக்கிறது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிலுள்ளோர் ஜெனிவாவுக்குச் செல்வது இந்த கேடு கெட்ட அரசின் பிழையான செயற்பாடுகளை பற்றி முறையிடுவதற்கே என்றும், அவர்கள் நாட்டைக் காட்டி

கொடுக்க செல்லவில்லையென்றும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியமை காலம் கடந்த ஞானமாகும்.

தமிழ் மக்கள் மிகப் பெரிய அளவில் கொல்லப்படுவதற்கும், காணாமற் போவதற்கும் சொத்துக்களை இழப்பதற்கும் சரத் பொன்சேகாவும் ஒரு விதத்தில் பொறுப்பாளியாவார்.

கொடிய போர் இவர் தலைமையிலேயே நடைபெற்றது. இன்று மனித உரிமை மீறல்கள், ஜனநாயக உரிமை மறுப்புகள் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பரவிவிட்டது.

மனித உரிமை மீறல்களில் கூடுதலாக பாதுகாப்பு தரப்பினரே ஈடுபடுகின்றனர்.

எனவே போர் முடிந்த பின்னர் இந்த நாட்டுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நடைபெறப் போகின்ற தேர்தலில் மக்கள் உண்மையான அரசியல் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

தம்பியின் இருக்கும் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி விளம்பர யுத்திற்கும் சக்திகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்-என்றார். (ச)

பிரதித் தலைவர் பதவி கோரிக்கை நிராகரிப்பு

கொழும்பு, மார்ச் 26
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை வழங்குமாறு ஐக்கிய-தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளார்.

என்னும் இந்தக் கோரிக்கையை கட்சித் தலைமைத் துவம் நிராகரித்துள்ளது. பிரதித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு ரவி கருணாநாயக்க, ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தக் கோரிக்கை கரு ஜயசூரியவின் ஊடாக தலைமைத் துவ பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

என்னும், இந்த கோரிக்கையை தலைமைத்துவப் பேரவை நிராகரித்துள்ளது. (ச)

தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவு

சட்ட விதிமுறைகளை மீறினால் வழக்கு

கொழும்பு, மார்ச் 26
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பிலான வர்த்தக விளம்பரங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், கடிதங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை பிரசுரிப்பதற்கும், ஒலி, ஒளி பரப்பு செய்வதற்குமான காலக்கெடு முடிவுக்கு வருகின்றது.

நாளை வியாழக்கிழமை முதல்

தேர்தல் நடைபெறும் 29ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பான செயலாகவே கருதப்படும்.

இதற்கமைய தேர்தல் சட்ட விதிகளை மீறிச் செயற்படும் வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பின்னர் தமக்குக் கிடைக்கக்கூடிய மாகாண சபை உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சட்ட விதிமுறைகளை மீறி பரப்புரை செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (ச)



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அலரி மாளிகையில் வைத்திய சங்க உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜெனிவா விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு வாருங்கள்

மஹிந்தவை அழைக்கிறார் ரணில்

கொழும்பு, மார்ச் 26
ஜ.நா. மனித உரிமை சபையில் இந்த வாரம் நிறைவேற்றப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில், பகிரங்க விவாதத்துக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

கிரிபுத்தொகையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த ததாவது:- இந்த விவாதம் சர்வதேச ரீதியாகவோ அல்லது உள்நாடு மட்டத்திலான ஊடகங்களில் ஒளிபரப்பப்படலாம்.

நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு எதிரான பிரேரணை



ரணில் விக்கிரமசிங்க

வாக்கெடுப்புக்கு வருகிறது. எனவே அதற்கு முன்னர் இந்த விவாதம் இடம்பெற வேண்டும்.

இந்த விவாதம் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு தொடர்

பாக இணக்கத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை தாமே தயாரித்த நல்லிணக்க ஆணைக்குழு வின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த தயங்குவது ஏன் என்று புரியவில்லை.

ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் கூட இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவோ, அல்லது இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவோ வாய்ப்பில்லை.

இந்தநிலையில் மாகாணசபை தேர்தலில் ஐக்கிய நாடுகள் பிரேரணைக்கு எதி ரான வாக்குகளாக கருதி தமக்கு ஏன் வாக்காளர்களை அரசு கோருகிறது என்று தமக்கு புரியவில்லை-என்றார். (ச)

கொலை குற்றத்துடன் தொடர்புடைய அறுவார்கைது


கொழும்பு, மார்ச் 26
கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அறுவார்கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை, பிசோவல பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று புரலினார் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கேகாலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். (ச)

பாவனைக்கு உதவாத தோடம்பழங்கள் சிக்கின



கோப்புபடம்

கொழும்பு, மார்ச் 26
விந்நனைக்கென வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 25,000 தோடம்பழங்கள் கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புறக்கோட்டை, குணசிங்கபுரம் பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்திலிருந்து இந்தத் தோடம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த தோடம்பழங்கள் பழதடைந்திருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தத் தோடம்பழங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாவனைக்கு உதவாத தோடம்பழங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (ச)

சட்டவிரோத மீன்பிடி இலங்கையில் குறைவு

கொழும்பு, மார்ச் 26
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளன என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடித்துறை ஆணையாளர் மொரியா டமனகி தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:-

சட்ட விரோத மீன்பிடியால் வருடாந்தம் 10 பில்லியன் யூரோ இழப்பு ஏற்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்

பெறும் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

என்னும் தற்போது இலங்கையில் இந்த நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது.

என்னும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் கண்காணிக்கப்படும் நாடுகளில் இலங்கை உள்ளிட்ட ஐந்துநாடுகள் காண்படுகின்றன.

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறும் நாடுகளில் இருந்து கடல் உற்பத்திகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்யாது- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)

மஹிந்த அரசால் எங்களுக்கு பல்வேறு அந்திகள் இழைப்பு சரத் பொன்சேகாவின் மனைவி கவலை

கொழும்பு, மார்ச் 26
அரசால் எமக்கு பல்வேறு அந்திகள் இழைக்கப்பட்டன. எமது பிள்ளைகள் பழிவாங்கப்பட்ட அளவுக்கு வேறும் எவரும் இந்த அரசால் பழிவாங்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா கவலை தெரிவித்தார்.



தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த ததாவது:- தாய் என்ற ரீதியில் நான் படும் அவலங்கள் எனக்கு மட்டுமே தெரியும்.

எனது மூத்த மகளின் திருமண வாழ்க்கையை இந்த அரசு சீர்குலைத்து விட்டது.

எனது மகள் தனது கணவரைப் பார்த்து நான்கு ஆண்டுகள் யூர்த்தியாகியுள்ளன. கணவரை பார்ப்பதற்கு மகளுக்கு

அரசு அனுமதியளிக்க வேண்டும். பெருமை மிக்க தந்தை எனப் போற்றப்படும் நபருக்கு பிள்ளைகளின் வேதனை எதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் எதிர்நோக்கிய அவலங்களை ஏனைய தாய்மார்கள் எதிர்நோக்கக் கூடாது. மாற்றமொன்றை செய்ய அனைவரும் இணைந்து கொள்ளுங்கள்-என்றார். (ச)

அரச சிறுவர் ஓவிய விழாவுக்கான ஆக்கங்களை அனுப்பலாம்

யாழ்ப்பாணம், மார்ச் 26
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக்கழக அரசு ஓவிய சிற்பக் குழு என்பன ஒன்றிணைந்து நடத்தும் அரச சிறுவர் ஓவிய விழாவுக்கான நிபந்தனைகளுக்கு அமைவாக மாணவர்களால் சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்களை அடுத்த மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் நல்லூர் பிரதேச செயலக கணக்காளர் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும். ஆக்கங்களை நேரடியாக ஓவிய சிற்பக் குழுவிற்கு அனுப்பி வைக்க விரும்பினால் நிபந்தனைகளில் குறிக்கப்பட்டுள்ளவாறு அனுப்பி வைக்கலாம் எனவும் நல்லூர் பிரதேச செயலர் பா. செந்தீலந்நதனன் அறிவித்துள்ளார்.

(வ-7)



பாஷையூர் புனித அந்தோனியார் பாலர் பகல் பராமரிப்பு நிலைய முன்பள்ளி மாணவர்களின் சமூக செயற்பாட்டு திறன் விருத்தியை ஊக்குவிக்கும் முகமாக சிறுவர் சந்தை விழாவுகளை கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. பொதுமக்கள் பலரும் சிறுவர் சந்தையில் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்தனர். (உ-135)

ப.நோ.கூ.சங்க கிளை உறுப்பினர்கள் தெரிவுக்கான தேர்தல்

யாழ்ப்பாணம், மார்ச் 26
யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் 31 கிளை நிலையங்களுக்குமான கிளை குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கூட்டுறவு திணைக்களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வுரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இதற்கான தேர்தல் ஓரே சமயத்தில் நடைபெறும். ஏற்கெனவே சங்கத்தில் மூடப்பட்ட கிளை நிலையங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக விசேட நிலையங்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை ஒழுங்கான முறையில் நடத்துவதற்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சங்கப்பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். (வ-17)

மண்ணுக்கு பெருமை சேர்த்தவரின் மறைவால் கிராமமே கலங்கி நிற்கிறது

வடமராட்சி, மார்ச் 26
இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலும் கலைத்துறையில் மிளிர்ந்து சாதனைபடைத்து பிறந்த மண்ணுக்கு பெருமை தேடித்தந்த கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரனின் பிரிவால் கிராமத்தோட்டம் கிராமம் கலங்கி நிற்கின்றது; கண்ணீர் வடிக்கிறது.
இவ்வாறு கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரனின் மறைவு குறித்து அவரது கிராமத்தைச் சேர்ந்த, கிழவி தோட்டம் சனசமூக நிலையம் விடுத்துள்ள அஞ்சலியில் தெரிவித்துள்ளது. கரவெட்டி கிழக்கு கிழவி தோட்டத்தில் பிறந்து, விக்கினைஸ் வராக் கல்லூரியில் பயின்ற

வருமான வரித்திணைக்களத்தில் எழுதுவினைஞராக பணியாற்றிய காலத்தில் கலைத்துறையில் அங்கங்களான நாடகம், மேடைப் பேச்சு, பட்டிமன்றம், கவிதை ஆக்கம் உள்ளிட்ட பலவற்றிலும் தனக்கென தனியிடம் பெற்றவர். இப்படிப் பட்ட ஒருவர் எமது கிராமத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தார்.
கலைத்துறையில் உயர்ந்து நின்று அண்ணே நைற் என்னும் பொன் சொல்லால் போற்றிப் புகழ் பாடப்பட்ட அவரது இழப்பு எமது கிராமத்துக்கு பேரிழப்பாகும் என அஞ்சலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (உ-173)

புத்தாக்கக் கண்காட்சியில் வெற்றிபெற்றோருக்கு பரிசளிப்பு

கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதிவரை பன்னாட்டு மாநாட்டு மண்டலத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான 'சஹ்சக் நமவம்' தேசிய மட்ட புத்தாக்கக் கண்காட்சியில் வடமாகாணத்திலிருந்து தமது கல்லூரி சார்பில் புத்தாக்கங்களைச் சமர்ப்பித்துப் போட்டியிட்ட பின்வரும் மாணவர்கள் பரிசுகளைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் 2 மணிக்கு க்ஷேமப்பு7 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:
ஆர். டபிள்யூ. பி. மொறாயஸ் (புனந்தும்பிலான மெத்தை-

மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி) ம. சஞ்சித் - அலங்கார விளக்கு (வவுனியா தமிழ் ம.ம.வி.)
ம.சங்கீர்த்தனா - சிக்கன விவசாயப் பாத்திரம் (வட மராட்சி மத்திய மகளிர் கல்லூரி)
உ.கௌசிகா - பணம் பழுத்தி லான ஜஸ்கிரீம் (கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்)
தி. தனுசியன் - மின்சாரத்தில் இயங்கும் பிட்டுக்கொத்துக்கருவி (சாவகச்சேரி இந்துக் கல்லூரி)
க. இராகவார்சன் - நுளம்பு ஒழிக்கும் கருவி (உடும்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி)
உ.சார்த்தீபன் - வட்டம் வரைவதற்கான கருவி (சென்.புறநல்லூர் கல்லூரி, யாழ்ப்பாணம்)
தொடர்பான தகவல்களை வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். (க)

வடமாகாண பிரதேச சபைகளின் தலைவர்களுக்கு கல்விச் சுற்றுலா

யாழ்ப்பாணம், மார்ச் 26
வடமாகாண பிரதேச சபை தலைவர்கள் உள்ளூர் மாணவர்களை நேர்வாகம் தொடர்பாக கல்விச் சுற்றுலா ஒன்றுக்கு அழைக்கிவா செல்லவுள்ளனர். வடமாகாணத்திலுள்ள 34 பிரதேச சபைகளின் தலைவர்களும் இந்தக் கல்விச் சுற்றுலாவில் பங்கேற்பார்கள்.

லாவில் பங்குபற்றவுள்ளனர். மே மாத இறுதிப் பகுதியில் குறித்த கல்விச் சுற்றுலா இடம் பெறும் என்று நேற்று முன்தினம் நடைபெற்ற வடமாகாண உள்ளூர்மட்ட மன்றங்களின் ஒன்றியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஒன்றியத் தலைவர் சி. துரைராஜா தெரிவித்தார். (வ-9)

வறட்சியால் கிளிநொச்சி கிராமங்களிலும் குடிதண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு

நெருக்கடியான நிலையிலும் விநியோகிக்க ஏற்பாடு

கிளிநொச்சி, மார்ச் 26
கிளிநொச்சி மாவட்டத்திலும் வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. எதால் குடிதண்ணீர் நெருக்கடி நிலைமை பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கிளிநொச்சி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதேச செயலகங்கள் எமக்கு வறட்சி தொடர்பான விவரங்களை இதுவரை அனுப்பவில்லை. விவரம் கிடைத்ததும் குடிதண்ணீர் நெருக்கடியான பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்

குறிப்பிட்டார்.
இதேவேளை பூநகரி, முழங்காவி, நாச்சிக்குடா, ஜெயபுரம், கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பொன்னாவெளி, வன்னேரிக்குளம், ஆனைவிழந்தான்குளம், அக்கராயன், காத்திக் கிராமம், அமதிபுரம், ஆரோக்கியபுரம், ஊற்றுப்புலம், புதுமுறிப்பு, செவ்வாநகர் உட்பட பல பகுதிகளில் குடிதண்ணீர் ருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளான பாரதிபுரம், பொன்னகர், உதயநகரின் பகுதிகள் வட்டக்கச்சியின் புதுக்காடு, அழ

காபுரி, மாயவனூர் போன்ற பகுதிகளிலும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கண்டாவளையின் ஆனையி நவு, 'உமையாள்புரம், தட்டு வன்கொட்டி போன்ற பல கிராமங்களிலும் பெரியளவில் குடிதண்ணீர் தட்டுப்பாடு காணப்படுகிறது. வறட்சியால் எழுந்துள்ள குடிதண்ணீர் நெருக்கடிக்கு கரைச்சி பிரதேச சபை எவ்வாறு தீர்வு காணப்போகிறது என்று கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா. வை. குகராசாவிடம் கேட்டபோது;

புரம், கல்லாறு பகுதிகளுக்கு நாள்தோறும் குடிதண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பல இடங்களுக்கும் குடிதண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. எதுபிரதேச சபையிடம் கூடுதலான பகுதிகளுக்கு நீர்வழங்க வளம் இல்லாத நிலை காணப்படுகிறது. உதவி அமைப்புக்களிடம் உதவி கோரியுள்ளோம். அரசு அதிபரிடமும் கலந்துரையாடவுள்ளோம்" - என்றார். (உ-18)

தமிழ்த்தினப் போட்டியில் வெற்றியீட்டியோர்

தென்மராட்சி, மார்ச் 26
தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலை மாணவர்களுக்கு கிடையான வலய மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில், எழுத்தாக்கப் போட்டிகளின் முடிவுகள் வலயக் கல்வி அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் விவரம் வருமாறு :-
ஆக்கம்
சி.வனோஜா - சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, பா.சாயிராம் - கச்சாய் அ.த.க. பாடசாலை, சீ.தினோஜிகா - மட்டுவில் சந்திரமெளலீசு வித்தி. கூட்டுறவு வரைதல் - பிரிவு - II
இ.நிலோஜிதா - கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, ய.கிரிஜா-வரணி ம.வித்தி. தே.சோபிதன் - விடத்தற்புனை கமலாசனி வித்தி. கூட்டுறவு வரைதல் - பிரிவு - III
ஜெ.பானுஜா - சாவகச்சேரி இந்து கல்லூரி, கு.கார்த்திகா - வரணி ம.வி. வே.நிலக்ஸ்ன் - உசன் இராமநாதன் ம.வி. கட்டுரை வரைதல் - இலக்கியப் நயத்தல்
செ.செந்திதனா - கைத்தழை

வில் அ.த.க.பாடசாலை, நி.பவித்திரா - மட்டுவில் சந்திரமெளலீசு வித்தி., ஜே.மேரி ருப்பிணா - கொடிகாமம் அ.த.க.பாடசாலை. தமிழியற் கூட்டுறவு வரைதல் - இலக்கியம் நயத்தல்
ப.அனுஷா - மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, நா.கார்த்திகா - வரணி ம.வி., ஜெ.பிரசாயினி - உசன் இராமநாதன் ம.வி.
இலக்கணப் போட்டி - பிரிவு 4
ந.மதுரா - சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சி.சிறிகளசீ - கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, க.யசீந்தா - உசன் இராமநாதன் ம.வி.
இலக்கணப் போட்டி - பிரிவு 5
சு.துஷாணி - மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, சி.நீரகா - உசன் இராமநாதன் ம.வி., செ.அபிராமி - வரணி ம.வி. திறனாய்வுப் போட்டி
கி.கிர்ஷ்ணா - சாவகச்சேரி இந்துக் கல்லூரி, செ.துஜீபன் - கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, து.பிரபாஜினி - உசன் இராமநாதன் ம.வி. குறுநாடக ஆக்கம் - பிரிவு 4
வே.கோகுலன் - வரணி மத்திய கல்லூரி, சி.நிவேதா - கைத்தழை முத்துக்குமாரசுவாமி ம.வி., ஜெ.சேயோன் - கைத்தழை

குருசாமி வித்தி.
குறுநாடக ஆக்கம் - பிரிவு 5
து.புங்குன்றன் - வரணி ம.வி., நி.தீருச்செல்வம் - கைத்தழை முத்துக்குமாரசுவாமி ம.வி., நா.ஞானராஜ் - மட்டுவில் சந்திரமெளலீசு கந்தவரோதய ம.வி.
கவிதை ஆக்கம் - பிரிவு 4
வி.வினோஜா - சாவகச்சேரி ஹரிபேக் கல்லூரி, சு.சரீமின் - மட்டுவில் சந்திரமெளலீசு வித்தி., யோ.டென்சிகா - விடத்தற்புனை கமலாசனி வித்தி.
கவிதை ஆக்கம் - பிரிவு 5
பா.ஜெனிடா - மட்டுவில் சந்திரமெளலீசு கந்தவரோதய ம.வி., ஜெ.நஜிதா - கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, அ.கார்த்திகா - வரணி ம.வி. சிறுகதை ஆக்கம் - பிரிவு 4
சீ.விதுஜா - மட்டுவில் சந்திரமெளலீசு வித்தி., த.சதுர்ஜன் - இடைக்குறிச்சி ஸ்ரீசுப்பிரமணிய வித்தி., சி.டிஸ்க்ஸ்னா - மட்டுவில் தெற்கு அ.பி.த.க. சிறுகதை ஆக்கம் - பிரிவு 5
ஜெ.சோபனா - நாவற்குழி ம.வி., க.தர்மிகன் - சாவகச்சேரி இந்துக்கல்லூரி, வினோஜிதா - மட்டுவில் சந்திரமெளலீசு கந்தவரோதய ம.வி.

குளவிக்கூடுகளை அழிக்கும் நடவடிக்கையில் பிரதேச சபையினர்

கிளிநொச்சி மார்ச் 26
கிளிநொச்சி நகரில் காணப்படும் குளவிக்கூடுகளை அழிக்கும் பணியில் கரைச்சி பிரதேச சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குளவிக்கூடுகளை மாணவர்களைத் தாக்கியதை அடுத்து கரைச்சி பிரதேச சபையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயம் மத்திய கல்லூரி, புனித திரேசா பெண்கள் கல்லூரி, மத்திய ஆரம்ப வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களும் இடங்களில் குளவிக்கூடுகள் காணப்படுவதால் பிரதேச சபையினர் இவற்றை அழிக்கும் நடவடிக்கையில் இரவு வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கிளிநொச்சி நகரில் குளவிக்கூடுகள் காணப்பட்டால் கரைச்சி பிரதேச சபையினருக்கு அறிவிக்கும்புறும் அறிவித்தல் விடப்பட்டுள்ளது. (க-18)

சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார் அமைச்சர் அதாவல்லா

அம்பாறை, மார்ச் 26
கல்முனை மாநகர சபையுடன் இணைந்திருக்கும் சாய்ந்தமருது பிரதேசத்துக்கென தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுப் பிரதேசத்தைப் பிரித்து

தனியான பிரதேசசபை ஒன்றை விரைவில் அமைத்துத் தருவதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவல்லா சாய்ந்தமருது பிரதேச மக்களுக்குப் பகிரங்கமாக உறுதியளித்துள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்துக்கெனத் தனியானதொரு உள்ளூராட்சி சபைக் கோரிக்கை

முன்வைப்புக் கூட்ட மொன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்துக்கென தனியான உள்ளூராட்சி சபை

ஒன்றை அமைத்துத்தர வேண்டுமெனக் கோரும் மனு ஒன்று பகிரங்கமாக வாசிக்கப்பட்டு அமைச்சர் அதாவல்லாவிடம் கையளிக்கப்பட்டது. முப்பதுயிரம் பேர் என்ற சனத்தொகையையும், 18 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்ட சாய்ந்தமருது பிரதேச மக்கள்

கடந்த 35 வருட காலமாக தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை முன்வைத்து வருவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாய்ந்தமருது மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று தனிப் பிரதேச சபையொன்றை அமைத்துத் தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.


“எந்தச் சமூகத்துக்கும், எவருக்கும், எந்தக் கிராமத்துக்கும் எவ்வித பாதகங்களோ, அநியாயங்களோ, குறைபாடுகளோ இழைக்கப்படாமல் சாய்ந்தமருதுக்கு தனிப் பிரதேச சபை கிடைக்கும். இதற்கான பணிகளை நான்தொடங்கியுள்ளேன் என்று அமைச்சர் தெரிவித்தார். (ச-30)

கிழக்கிலும் தேடப்படுகின்றனர் விடுதலை புலித் தலைவர்கள்

பட்டி தொட்டி எங்கும் துண்டுப்பிரசுரம்

மட்டக்களப்பு, மார்ச் 26
விடுதலை புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி எனப்படும் கசியன், நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இரு நபர்களும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தில் பட்டி தொட்டி எங்கும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த இரு நபர்களின் புகைப்படங்களும் துண்டுப் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த இரு நபர்களும் அதிகளவான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள். அவர்கள் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சன்மாணம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்று பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் 0766911617, 0113135680 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறியத் தரலாம் என்று பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கில் போர் நடைபெற்றபோது புலிக

தேவைப் படுகின்றனர்



அதிகளவான குற்றங்களுடன் தொடர்பாகவும் தேடப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக குறிப்பாக தேவையாக இருக்கிற நிலையில் தங்களின் உதவியை வழங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். தங்களின் உதவியை கேட்டுக் கொள்ளும் சமூகமே இவர்கள் தேவைப்படுகிறார்கள். தெலைபேசி இலக்கம் 0113135680 0766911617
கிழக்கில் ஒட்டப்பட துண்டுப்பிரசுரம்

ளின் கடற்படை இடமிருந்த சகல கிராமங்களிலும் இந்தப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

தனது கல்லறைக்காக அடிக்கல் நடடார் மேர்வின்

கொழும்பு, மார்ச் 26
மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சிலுவா, பொரளை கனத்தை மயானத்தில் தனக்கான கல்லறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அடிக்கல் நட்டு வைத்தார். தனது தாயின் கல்லறைக்கு அருகிலேயே அவர் தனக்கான கல்லறையும் தேர்ந்தெடுத்து அத்திபாரமிட்டார். அதற்கு முன்னர் அங்கு மதவழிபாடுகளும் இடம்பெற்றன. தனது சாம்பலை இங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று பிட்டார். (ச)



தனக்கான கல்லறைக்கு அடிக்கல் நட்டு வைக்கும் அமைச்சர் மேர்வின் சிலுவா தனது சாம்பலை இங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று பிட்டார்.

நீர்வள முகாமை

கருத்தரங்கு நாளை

யாழ்ப்பாணம், மார்ச் 26
நீர்வள முகாமையின் கருத்தரங்கு நாளை வியாழக்கிழமை, யாழ்ப்பாணம், மாண்புமிகு நீர்வளப் பேணுகையும் இரணைமடுக்கு குடி தண்ணீர் விநியோகத் திட்டமும் என்னும் தொனிப் பொருளில் கருத்தரங்கு இடம்பெற உள்ளது. இணையத்தின் கேட்போர் கூடத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்தக் கருத் தரங்கு நடைபெற உள்ளது. இதன் வளவாளர்களாக பேரா சிரியர் ஆர். நந்தகுமார், திட்ட இணைப்பாளர் மரியாதாசன் குரூஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். (ஊ-5)

நேர்முகத்தேர்வு வெள்ளிவரை

யாழ்ப்பாணம், மார்ச் 26
இங்கு கற்பதற்காக பலர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு ஆளுநரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றது. நேர்முகத் தேர்வு இன்றுடன் முடிவடைவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது அதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கற்பதற்காக பலர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு ஆளுநரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றது. நேர்முகத் தேர்வு இன்றுடன் முடிவடைவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது அதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஊ-5)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கற்கை செயற்பாடு நிறுத்தம்

கொழும்பு, மார்ச் 26
கிழக்கு பல்கலைக் கழகத்தில் தோன்றியுள்ள நெருக்கடி நிலை காரணமாக விவாதித்து முடிவெடுப்பதற்கு நேற்றுக் கூடிய கிழக்கு பல்கலைக்கழக பேரவை கிழக்கு பல்கலைக் கழகத்தின் சகல கற்கை நடவடிக்கைகளையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்திக் கொள்வது என்று தீர்மானம் எடுத்துள்ளது என்று உப வேந்தர் கலாநிதி கிடணன் கோபிந்தராஜா எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் கிழக்கு பல்கலைக் கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள சகல மாணவர்களும் நேற்றுப் பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக வெளியேறி விட வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கற்கை மேற்கொள்ளும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று மாலை ஈடுபட்டனர். அதேவேளை, பெரும்பான்மையின மாணவர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதால் சகல தமிழ் மாணவர்களும் இருவாரகாலம் வகுப்புகளைப் புறக்கணித்து விடுதிகளிலிருந்து வெளியேறி சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (ற)

வாகன விபத்தில் ஐவர் காயம்
வவுனியா, மார்ச் 26
வவுனியா நுகர்வோர் அதிகார சபையினர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கொன்றில் பிரச்சன்னமாகுவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தின் வாகனமொன்றில் பயணித்த நுகர்வோர் அதிகார சபையினர் வவுனியா மாவட்ட பொறுப்புதிகாரி எம். ராஜபக்ச உட்பட ஐவரே காயமடைந்துள்ளனர். வழக்கு விசாரணைகளை நிறைவு பெற்றதன் பின்னர் வவுனியா தேரக்கி வந்த சமயம் வாகனம் குருக்கள் புதுக்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் வாகனத்தில் பயணம் செய்த ஐவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (ற)

முதலாம் ஆண்டு நினைவுஞ்சலி

திருமதி இந்திராணி சுகுணானந்தன் (ராணி)

தேற்றம் 26.09.1949 (யார் தீவோல்)
மறைவு 04.04.2013 (காபி)

அன்பின் அணிகமையம் ஆகியும் பாசியும் அம்மாவே நீங்கள் இறையடி சென்று ஆண்டு ஒன்று சென்றாலும் எம் கண்ணில் இவ்வழம் ஓயவில்லை அன்னளேயே! இன்னும் ஆண்டுகள் பல சென்றாலும் மறைவமால் நீங்கள் எம்முடன் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள் எம் குடும்பத்தின் குலவினக்கே! நீங்கள் பாசியுடனும் பண்பான சகோதரியாய் மனையாட்சிமிக் மனையியாய் பண்பான மருமகளாய் அன்பான மாமியாய் பழிபுழிக்க மைத்துனியாய் எல்லாம் இல்லாததும் உள்ளத்திலும் உட்கட்டும் “ராணி” யாக வலம் வந்தீர்கள் உங்கள் போனின் புதிய வாலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளையே இரக்கமற்ற காலன் உங்களை பிரயத்திரிந்து விழியேன் கொடுமையே!

நி: 25.03.2014

“ஆண்டப்பிரதேசம் அன்பு பூர்வாக அன்பர் வார்”
என்ற சிறுநெய் பொய்யாசி எம்மத்தியில் வருவீர்கள் வாழ்வீர்கள் என்று உறுதியோடு எங்கள் ஓராண்டு நினைவுக் கண்ணீரை உங்கள் பாதுகாணில் சமர்ப்பித்து அஞ்சலி செப்கின்றோம்.
“வாயத்தான் வாழ்வாக வாழ்வார் வாழ்வையும் தேய்வதான் வைக்கப்படும்”
உங்கள் ஆயா சாத்தீயனார் உங்கள் குடும்ப வாரிசு
நீர்வாயுர் வாங்காத்ரவா பிள்ளையார் பிரத்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கனாவர், பிள்ளைகள், மருமகன், பேரன் மற்றும் சகோதரர் மைத்தானர்.
அன்னாரின் ஆத்மசாந்திக்கான சமயச் சடங்குகள்
இன்று (26.03.2014) புதன்கிழமை யாழ்ப்பாணம் நீர்வேலியில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு: 021 321 8877, 021 223 0063

உதயன்
விளம்பரத் தொடர்புகளுக்கு
advt@uthayan.com
0215671111

வாகனம் விற்பனைக்கு
Full body NPPV-XXXX இலக்க Super ACE TaTa, வடி வாகனம் லீசிங் வசதியுடன் விற்பனைக்குண்டு. T.P 077 4482514 0775075506

தவறிவிட்டது
கிழக்கு வீதி, வல்வெட்டித்தறையைச் சேர்ந்த ருண்ட கோபால் விஸ்னாராஜ ஆகிய எனது ஆள் அடையாள அட்டை இல 810675055 யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் தவறிவிட்டது. கண்டெடுத்தவர்கள் கீழ்வரும் T.P மூலம் தந்து உதவவும்
T.P. 0785830641

வாடகைக்கு உண்டு
யாழ்ப்பாணம் நகர பகுதியில் ஆஸ்பத்திரி வீதிக்கு அருகாமையில் 03 அறககள், 02 குளியலறை, சமையலறை, பெரிய வரவேற்பறை வசதியுடன் பெரிய அழகிய வீடொன்று வாடகைக்கு உண்டு.
தொடர்பு: 0214900376, 0717729335

விற்பனைக்கு உண்டு
T.V, A/C, எலக்ட்ரிக் பொருட்கள், 12mm, Fitting கண்ணாடிகள் (F)பிறிஜூ வகைகள், கண்ணாடி மேசை, கதிரைகள் மற்றும் உணவகத்திற்கு ஏற்ற பொருட்கள் விற்பனைக்கு உண்டு.
தொடர்பு: 0214900376, 0717729335

மரண அறிவித்தல்

திருமதி ஐரின் மேரி கிறிஸ்ரா ஜேசுதாசன் (ராஜேஸ்)

மன்னார் முருங்களைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐரின் மேரி கிறிஸ்ரா ஜேசுதாசன் கடந்த (07.03.2014) வெள்ளிக்கிழமை அகால மரணம் அடைந்தார். அன்னார் இராசையா கிறிஸ்தோபர்-இமெல்லா தம்பதியின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை-மரியமுத்து தம்பதியின் மருமகளும், காலஞ்சென்ற ஜேசுதாசனின் மனைவியும், காலஞ்சென்ற எவரலஸா (புவனா), பெனிக்னா (யோகா), கொன்சி (ருானேஸ்), இமக்கு லேட்டா (றட்னா), பன்ரலியன் (சீலன்), பிரிஜெட் (ப்பா), யூட் பற்றிக் (தனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், அலெக்சாண்டர், காலஞ்சென்ற பிரதீயாம்பர், டேமியன் அமல்தாஸ் (அமலன்), ரமேஸ் குமார், ரூபி, பெலின் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஜீவன், பிறஜீவ், ரொமேஜன், நினோஜன், சாருக்கா ஆகியோரின் அன்பு பெரிய தாயும், செலின், வின்ஸ்ரன், யூலியா, கரோலின், அல்ரிக்கா, அல்ரிசன், அன்றோயன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.03.2014) புதன்கிழமை பிரான்ஸில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.

(46112) (10)

முதலாம் பக்கத் தொடர்ச்சிகள்

வடக்கு

கொழும்பில் இடம்பெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது, "இன்றைய உலகில் பலம் இருந்தாலே மதிப்பு. அது ஆயுத பலம், சரீர பலம் என்றில்லை. ஆனால் வாக்குரிமையால் நாம் பெறும்போதும் பலம்தான் எதிர்காலத்தில் எமக்கு உற்ற துணையாக இருக்கப் போகின்றது என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்போதுதான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ரென்னிஸ் விளையாட்டுப் போன்றது. ஒருவர் அடிக்கும் பந்தை மற்றையவர் அடிப்பார். இருவரும் ஒரே பந்தைத் தான் அடிப்பார்கள். விடாமல் அடித்துக் கொண்டிருந்தாலே வெற்றி. அதேபோன்று தான் தேர்தலும். தேர்தல் வருகின்றது என்று கட்சிகள் விடாது தமது கருத்துக்களை மக்களிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டும். சற்றுத் தள்ளிவைந்தாலும் மற்றையவர் முந்திவிடுவார்.

மனோ கணேசன் அடிப்படையில் ஒரு மனாத உரிமைப் போராளி, இலட்சியவாதி, அந்த விதத்தில் அவர் சிங்களவர்கள் அல்லது முஸ்லிம் அல்லது தமிழர் என்றோ, கொழும்பு, வடக்கு, கீழ்க்கு, மலையகம் என்றோ பாசுபாடு காட்டுவதில்லை. எவருக்கு இன்னும் நேர்ந்தாலும் குரல் எழுப்பி வருகின்றார். அளர்ந்தம் நடந்த இடத்துக்கு விசைகின்றார். பொலிஸாரைச் சில சந்தர்ப்பங்களில் சீண்டுகிறார். இந்த நாட்டில் மனாத உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த அந்தக் காலத்தில், வெள்ளை வான்கள் வேலிகளுக்கு வெளியில் வெளிப்படையாகவே நின்று பலரைக் கடத்தி வேடவையாட வேண்டாம், கொழும்பு மாநகரில் சற்றுத் தளராது நின்று, படையினரின் பிழைகளை வெளிக் காட்டி, முடியுமானால் பிடித்துச் செல்லப்பட்டவர்களைப் பிணையில் எடுத்து, எமது அரசியல் பின்புலங்களை பிற நாடுகளுக்கும் எடுத்துரைத்து அளப்பரிய சேவையை தனி மனிதனாக அவர் அந்தக் காலத்தில் ஆற்றியமை எல்லோராலும் மனத்தில் எடுக்கப்படவேண்டும்.

மனதாபிமான முறையில் சேவையாற்றியதால் தான் குறுகிய காலத்தினாலேயே தம்பி மனோ கணேசன் மக்கள் மனத்தில் இடம் பிடித்து விட்டார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வடக்கில் அரசியலில் நிலைபெற்றிருந்த சிலரையும் தம்முடன் சேர்த்துக் கொண்டதால் அவரின் தேர்தல் வியூகம் நன்றாக விரிவடைந்துள்ளது. தனி மொழியை அரசியல் சுட்டத்தில் உள்ளடக்கியது பெரும்பான்மையினர். தனி மத தனியரிமையை அரசியல் யாப்பில் அரங்கேற்றியது பெரும்பான்மையினர். தமக்கே தனியாக இந்த நாடு சொந்தம் என்று இன்றும் கூறிவருவதும் அவர்களே. தேசியக் கட்சிகள் தனிப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கு வேண்டுமானால் சலுகைகளை வழங்குவன, ஆனால் ஒரு சமூகப் பிரிவினருக்கு எந்தவித உரிமைகளையும் வழங்க மாட்டார்கள். ஏனென்றால் அவற்றின் அதிகாரங்கள் பொதுவாக பெரும்பான்மையினர் வசமே இருந்து வந்துள்ளது. சிறுபான்மை அமைச்சர்களுக்குத் தமது பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சம் தமது சொந்த சமூகப் பிரிவினர் பற்றி அதிகம் பேசவிடாது தடுத்துள்ளது. தனிப்பட்டவர்கள் நன்மை பெற்றார்கள். எமது சமூகத்தினர் அரசியல் ரீதியாக எதையும் பெறவில்லை என்பதே உண்மை.

மனோ கணேசனைப் பொறுத்த வரையில் ஒரு தேசியக் கட்சியைத் தானே வழி நடத்தக் கூடிய பாங்கில் செயற்பட்டு வருகிறார். அதாவது தமிழ் பேசும் மக்களின் ஒன்று திரளல் சிங்கள மக்களுக்கெதிரான ஒன்று அல்ல என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறார். முஸ்லிம் சகோதர சகோதரிகளும்; சேர்ந்து ஒன்று திரள. வேண்டும் என்பது காலம் கோட்டிட்டுக் காட்டும் ஒரு புள்ளியாக தம்பி மனோ கணேசன் திகழ்கின்றார். எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக் கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந்த நாட்டின் மற்றைய சகல இனத்தவரையும் எம்முடன் அணைத்துச் செல்வதாக எமது நாட்டின் பன்மொழி, பன்மத, பன்வினத்தன்மையை வலியுறுத்துவதாக அமையும்.

இந்தத் தேர்தலிலும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கப் போகாது. வடக்கிலோ மலையகத்திலோ அவற்றை எடுக்கடி விடலாம். ஏனெனில் கணிசமான தமிழ் பேசும் சனத் தொகை அங்குண்டு. மேல் மாகாணம் அல்லவாறல். தமிழ் பேசும் மக்களின் சனத்தொகை குறைவானது. எமது வாக்குச் சிதறினால் இங்கு வாழும் எமது மக்களின் இருப்பை அது அசைத்து விடும். வாக்குகளைச் சிதறி விட இடமளிக்காமல் எமது தமிழ் பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஒரு முக்கமான ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அரசிற்கு எதிரான கட்சிகளுடனேயே ஜனநாயக மக்கள் முன்னணி தற்போது இணைக்கப்பட்டதை வைத்துள்ளது. எனவே அரசுக்கு எதிரான தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர் கடமையாற்றலாம். இதனால் தேசியக் கட்சி ஒன்றிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதொழுகிறது.

இவ்வாறு எதிரான அமைச்சர்களுக்குத் தமது பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சம் தமது சொந்த சமூகப் பிரிவினர் பற்றி அதிகம் பேசவிடாது தடுத்துள்ளது. தனிப்பட்டவர்கள் நன்மை பெற்றார்கள். எமது சமூகத்தினர் அரசியல் ரீதியாக எதையும் பெறவில்லை என்பதே உண்மை. மனோ கணேசனைப் பொறுத்த வரையில் ஒரு தேசியக் கட்சியைத் தானே வழி நடத்தக் கூடிய பாங்கில் செயற்பட்டு வருகிறார். அதாவது தமிழ் பேசும் மக்களின் ஒன்று திரளல் சிங்கள மக்களுக்கெதிரான ஒன்று அல்ல என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறார். முஸ்லிம் சகோதர சகோதரிகளும்; சேர்ந்து ஒன்று திரள. வேண்டும் என்பது காலம் கோட்டிட்டுக் காட்டும் ஒரு புள்ளியாக தம்பி மனோ கணேசன் திகழ்கின்றார். எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக் கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந்த நாட்டின் மற்றைய சகல இனத்தவரையும் எம்முடன் அணைத்துச் செல்வதாக எமது நாட்டின் பன்மொழி, பன்மத, பன்வினத்தன்மையை வலியுறுத்துவதாக அமையும்.

இந்தத் தேர்தலிலும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கப் போகாது. வடக்கிலோ மலையகத்திலோ அவற்றை எடுக்கடி விடலாம். ஏனெனில் கணிசமான தமிழ் பேசும் சனத்தொகை குறைவானது. எமது வாக்குச் சிதறினால் இங்கு வாழும் எமது மக்களின் இருப்பை அது அசைத்து விடும். வாக்குகளைச் சிதறி விட இடமளிக்காமல் எமது தமிழ் பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஒரு முக்கமான ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அரசிற்கு எதிரான கட்சிகளுடனேயே ஜனநாயக மக்கள் முன்னணி தற்போது இணைக்கப்பட்டதை வைத்துள்ளது. எனவே அரசுக்கு எதிரான தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர் கடமையாற்றலாம். இதனால் தேசியக் கட்சி ஒன்றிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதொழுகிறது.

இந்தத் தேர்தலிலும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கப் போகாது. வடக்கிலோ மலையகத்திலோ அவற்றை எடுக்கடி விடலாம். ஏனெனில் கணிசமான தமிழ் பேசும் சனத்தொகை குறைவானது. எமது வாக்குச் சிதறினால் இங்கு வாழும் எமது மக்களின் இருப்பை அது அசைத்து விடும். வாக்குகளைச் சிதறி விட இடமளிக்காமல் எமது தமிழ் பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஒரு முக்கமான ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அரசிற்கு எதிரான கட்சிகளுடனேயே ஜனநாயக மக்கள் முன்னணி தற்போது இணைக்கப்பட்டதை வைத்துள்ளது. எனவே அரசுக்கு எதிரான தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர் கடமையாற்றலாம். இதனால் தேசியக் கட்சி ஒன்றிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதொழுகிறது.

இரண்டு

கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஏழுமாதம், சன்னாகம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பலர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் தேடப்படும் வரும் கோபியின் மனைவி திருகோணமலையில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வரிசையில் தற்போது தெவ்விவகையில் வந்தக் நிலையமொன்றில் பணி புரிந்த 12 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தொழில் நிமித்தமாகவே கொழும்பில் தங்கியிருந்தனர் என்று கைது செய்யப்பட்ட 12 பேரில் இருவர் இரண்டாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் யுனாவிஸ்த் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கடந்த இருவாரங்களில் மட்டும் 27 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு என்று தெரிவிக்கப்படுகின்றபோதும், உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. (ந-5)

இறுதி

இலங்கைக்கு எதிரான தீர்மானம் இரு தடவைகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கடுமையானதாகப்பட்டிருந்த தற்போது சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இறுதி தீர்மான வரைவு உறுப்பு நாடுகளின் பார்வைக்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழங்கப்பட்ட நிலையில் நேற்று இந்த வரைவு முறைப்படி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விவாதத்துக்காக ஒப்புடைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில், இலங்கையில் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் விசாரணை நடத்த வேண்டும் என்று இந்த தீர்மான வரைவு கேட்டுக்கொள்வது குறிப்பிடத்தக்கது. (ந-5)

வாக்கெடுப்பு

ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களைக் கடந்த வாரம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணிசேர நாடுகளின் ஒற்றுமையைக் காக்கும் நோக்குடன் பிரேரணையை எதிர்த்து வாக்குமாறு கேட்டிருந்தார் எனத் தெரிகின்றது. இதனை அடுத்து பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளின் இறுதி முடிவு இன்னும் இழு பறியிலேயே இருக்கின்றது. கடைசி நேரத்தில் அவை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைத் தவிர்க்கக் கூடும் என்ற அச்சம் இங்கு ஐ.நா. கட்டிடத் தொகுதிக்குள் நிலவுகிறது. இதற்கிடையே, இலங்கைக்குத் தான் மேற்கொண்ட பயணம் தொடர்பான முழுமையான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை இன்று சபையில் சமர்ப்பிக்க உள்ளார். இந்த அறிக்கை ஏற்கனவே வெளியாகி இருந்தது. எனினும் அதில் கடைசி நேரத் திருத்தங்கள் எவையாவது இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இடம்பெறும் விசேட கலந்துரையாடலின் பின்னர் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் எனத் தெரிகின்றது. (உ)

ஜனாதிபதி

இலங்கையில் வடக்கு மற்றும் கீழ்க்குப் பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுக்கு இடையிட காலப்பகுதியில் காணாமற் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த வாரம் மட்டங்களில் நடைபெற்றன. அவற்றில் கடந்த சனிக்கிழமை மண்முனைவடக்கு பிரதேச செயலர் பிரிவுக் குட்பட்டவர்களுக்கான விசாரணைகள் நடத்தப்பட்டபோது, காத்தான்குடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் சாட்சியமளித்திருந்தனர். அவர்களுக்கான அழைப்புக்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்படாத போதும் அவர்

களது சாட்சியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய கீழ்க்கு மாகாணத் தலைவர்களான கருணா, பிள்ளையானினால் முஸ்லிம் மக்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்று அவர்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். அத்துடன் கீழ்க்கு மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் சிப்திலி பாஸ்க்கினால் அழைத்து வரப்பட்ட 137 பேரது விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதையடுத்து ஆணைக்குழுவின் அமர்வு நடைபெற்று முடிந்ததும் ஆணையாளர்கள், மாகாணசபை உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க படுகொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குடும்பங்களின் பெயர்களைச் சேர்ந்து பார்வையிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆணைக்குழுவின் கொழும்பு அலுவலகத்துக்கு நேற்று முன்தினம், மாகாணசபை உறுப்பினர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் நேரடியாகச் சென்று கலந்துரையாடினர். அதன் போது குறித்த இடங்களில் உள்ள புதைகுழிகளைத் தோண்டுவது எவ்வாறு, மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்குரிய மரபணு சோதனைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதற்குரிய நிதி உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்குட்பட்ட வழங்கும் எனவும், ஐ.சி.ஆர். சியினரின் மேற்பார்வையின் கீழ் இது இடம்பெறும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி விசேடமாக காத்தான்குடிக்கு சென்று காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொள்ளவுள்ளது. (ந-5)

தமிழ்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசூட்டான் கூழுமுற்றியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அகஸ்டின் சலூஜன் (வயது 24), இராசேந்திரம் கமலதாஸ் (வயது 19), சுரேன் (வயது 25), நஜீதரன் (வயது 25) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார். "ஒட்டோ ஒன்றில் வந்த இந்த நால்வரும் இராணுவத்தினர் ஒட்டிய, தேடப்படுவோர் பற்றிய துண்டுப்பிரசுரத்தை இவர்கள் உரித்தனர் என்பதனால் அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்" என்றார் பொலிஸ் பேச்சாளர். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து முன்னாள் போராளிகள் என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கூறும் இருவர் பற்றி தகவல் தருவோருக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று அந்தத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேடப்படுபவர்களின் படங்களுடன் காணப்படாத அவற்றில் காட்டிக் கொடுப்பவர்களுக்கு பணமும் வழங்கப்படும் என்ற எழுதப்பட்டிருள்ளது. இளைஞர்கள் நால்வரையும் பிடித்த இராணுவத்தினர் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பொலிஸ் பேச்சாளர் அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இராணுவத்தினரால் குறித்த 4 இளைஞர்களும் ஒட்டிசூட்டான் பொலிஸாரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டனர். (உ-5-101)

யாழ்ப்பிள்ளை உலக காசநோயாளர் தினம் நேற்று யாழ்ப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு 'காசநோய் தொடர்பாக புதிய ஆய்வுகள்' எனும் தலைப்பில் விளக்கவுரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ்ப்பாணத்தில் 2010 ஆம் ஆண்டு 14 பேரும், 2011 ஆம் ஆண்டு 11 பேரும், 2012 ஆம் ஆண்டு 13 பேரும், 2013 ஆம் ஆண்டு 14 பேரும் காசநோயால் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஆரம்பத்திலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது காசநோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையைக் காட்டுகின்றது. அதேவேளை, 2010 ஆம் ஆண்டு 419 பேரும், 2011 ஆம் ஆண்டு 351 பேரும், 2012 ஆம் ஆண்டு 319 பேரும், 2013 ஆம் ஆண்டு 266 பேரும் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்" - என்று தெரிவித்துள்ளார். (ந-14)

முரண்பாடு

மேல்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாளிகாவத்தையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான அமைச்சர்களுக்குத் தமது பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சம் தமது சொந்த சமூகப் பிரிவினர் பற்றி அதிகம் பேசவிடாது தடுத்துள்ளது. தனிப்பட்டவர்கள் நன்மை பெற்றார்கள். எமது சமூகத்தினர் அரசியல் ரீதியாக எதையும் பெறவில்லை என்பதே உண்மை. மனோ கணேசனைப் பொறுத்த வரையில் ஒரு தேசியக் கட்சியைத் தானே வழி நடத்தக் கூடிய பாங்கில் செயற்பட்டு வருகிறார். அதாவது தமிழ் பேசும் மக்களின் ஒன்று திரளல் சிங்கள மக்களுக்கெதிரான ஒன்று அல்ல என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறார். முஸ்லிம் சகோதர சகோதரிகளும்; சேர்ந்து ஒன்று திரள. வேண்டும் என்பது காலம் கோட்டிட்டுக் காட்டும் ஒரு புள்ளியாக தம்பி மனோ கணேசன் திகழ்கின்றார். எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக் கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந்த நாட்டின் மற்றைய சகல இனத்தவரையும் எம்முடன் அணைத்துச் செல்வதாக எமது நாட்டின் பன்மொழி, பன்மத, பன்வினத்தன்மையை வலியுறுத்துவதாக அமையும்.

இந்தத் தேர்தலிலும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கப் போகாது. வடக்கிலோ மலையகத்திலோ அவற்றை எடுக்கடி விடலாம். ஏனெனில் கணிசமான தமிழ் பேசும் சனத்தொகை குறைவானது. எமது வாக்குச் சிதறினால் இங்கு வாழும் எமது மக்களின் இருப்பை அது அசைத்து விடும். வாக்குகளைச் சிதறி விட இடமளிக்காமல் எமது தமிழ் பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஒரு முக்கமான ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அரசிற்கு எதிரான கட்சிகளுடனேயே ஜனநாயக மக்கள் முன்னணி தற்போது இணைக்கப்பட்டதை வைத்துள்ளது. எனவே அரசுக்கு எதிரான தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர் கடமையாற்றலாம். இதனால் தேசியக் கட்சி ஒன்றிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதொழுகிறது. இதற்கிடையே, இலங்கைக்குத் தான் மேற்கொண்ட பயணம் தொடர்பான முழுமையான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை இன்று சபையில் சமர்ப்பிக்க உள்ளார். இந்த அறிக்கை ஏற்கனவே வெளியாகி இருந்தது. எனினும் அதில் கடைசி நேரத் திருத்தங்கள் எவையாவது இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இடம்பெறும் விசேட கலந்துரையாடலின் பின்னர் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் எனத் தெரிகின்றது. (உ) ஜனாதிபதி இலங்கையில் வடக்கு மற்றும் கீழ்க்குப் பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுக்கு இடையிட காலப்பகுதியில் காணாமற் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த வாரம் மட்டங்களில் நடைபெற்றன. அவற்றில் கடந்த சனிக்கிழமை மண்முனைவடக்கு பிரதேச செயலர் பிரிவுக் குட்பட்டவர்களுக்கான விசாரணைகள் நடத்தப்பட்டபோது, காத்தான்குடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் சாட்சியமளித்திருந்தனர். அவர்களுக்கான அழைப்புக்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்படாத போதும் அவர்

வலிகாமம் வலய வலைப்பந்து அராவி சரஸ்வதி ம.வி. சம்பியன்

யாழ்ப்பாணம், மார்ச் 26
வலிகாமம் கல்வி வலயப்பாட சாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 17 வயது பெண்களுக்கான வலைப்பந்துட்டச் சுற்றுப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் அராவி சரஸ்வதி மகா வித்தியாலைய அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது. கடந்தவாரம் தெல்லிப்பழையுணியன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட



சரஸ்வதி மகாவித்தியாலைய வலைப்பந்துட்ட வீரர்களானார்கள்

அராவி சரஸ்வதி மகா வித்தியாலைய அணி 18:12 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.


டத்தில் அராவி சரஸ்வதி மகா

வித்தியாலைய அணியை எதிர்த்து சுழிபுரம் விக்ரோயியாக் கல்லூரி அணி மோதிக்

கொண்டது. இதில் அராவி சரஸ்வதி மகா வித்தியாலைய அணி 18:12

என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றுச் சம்பியனானது. (கு-23)

நீர்வேலித் திடலில் சவாரிப் போட்டிகள்



யாழ்ப்பாணம், மார்ச் 26
நீண்ட நாட்களின் பின்னர் நீர்வேலி சவாரித் திடலில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சவாரிப் போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்தச் சவாரித் திடல் தற்போது துப்புரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்துவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு சவாரிப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (கு-17)

பருத்தித்துறை லீக்குக்கு புதிய நிர்வாகம்

யாழ்ப்பாணம், மார்ச் 26
பருத்தித்துறை உதைப்பந்துட்ட லீக்கின் 2014 ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபை உறுப்பினர்களாகப் பின் வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர்- மா.நவநீதமணி, செயலாளர்-அ.அருளாணந்தனேதி, பொருளாளர்-தனேந்திரராஜா, உப செயலாளர்- தவநேசன், உப தலைவர்களாக- கதிர் காமராஜ், ஜெயப் பிரதாபன், மதியழகன், பிரேமதாஸ், தவசீவன், நிர்வாகசபை உறுப்பினர்கள்- சதிஸ், ரவி. (கு-23)

வென்றது கணேசானந்தா

யாழ்ப்பாணம், மார்ச் 26
அணியில் விளையாடிய வீரர்களின் கூட்டு முயற்சியின் மூலம் நாச்சிமார் கோயிலடி ஸ்ரீ அம்பாள் விளையாட்டுக்கழக 'பி' அணியை 3:0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மருதங்கேணி கணேசானந்தா விளையாட்டுக்கழகம். பருத்தித்துறை உதைப்பந்துட்ட லீக்கின் அனுமதியுடன் உதயன் பத்திரிகையும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் இணைந்து நடத்தும் அணிக்கு 7 பேர் பங்குபற்றும் உதைப்பந்துட்டச் சுற்றுப்போட்டி பருத்தித்துறை திக்கமுனை மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் மருதங்கேணி கணேசானந்தா விளையாட்டுக்கழகமும் நாச்சிமார் கோயிலடி ஸ்ரீ அம்பாள் விளையாட்டுக்கழகம் பி அணியும் மோதிக்கொண்டன. ஆட்டம் ஆரம்பமாகி 5 ஆவது நிமிடத்தில் கணேசானந்தா அணியால் கோல் அடிக்கப்பட்ட போதும் அது வீரர் தவறான நிலை கொண்டு (ஓவ் சைட்) கோல் அடித்ததனால் அது நடுவரால் நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து இரு அணியினரும் ஹீஹொண்டு போட்டியில் ஈடுபட்டனர். இதனால் பந்து இரு பகுதியின் கோல் கம்பங்களை நோக்கி அடிக்கடி நகர்ந்த வண்ணமிருந்தது. ஆனாலும் இரு அணியினதும் பின்கள வீரர்களின் அதிரடியான தடுத்தாளலால் அதிக கோல் பெறும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் போட்டி



நேற்றைய ஆட்டத்தின் போது

யின் 18 ஆவது நிமிடத்தில் கணேசானந்தா அணி வீரர் சசிகரன் கோல் கம்பங்களை நோக்கிப் பந்தொன்றை உதைத்தார். இத்தருணத்தில் பந்து வரும் திசையை சரியாகக் கணிக்க ஸ்ரீ அம்பாள் அணி கோல் காப்பாளர் தவறியமையால் இலகுவான கோல் ஒன்று பெறப்பட்டது. இதனை அடுத்து போட்டிமேலும் புரப்பானபோதும் இடைவேளைக்காக ஆட்டம் இடைநிறுத்திவதற்கு 3 நிமிடங்கள் இருக்கையில் கணேசானந்தா அணி வீரர் மகேந்திரன் மிகவும் அருமையான கோல் ஒன்றைப் பெற்று தமது அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார். இதனால் 2:0 என்ற நிலையில் ஆட்டம் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது. இடைவேளையின் பின் அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டு களமிறங்கிய ஸ்ரீ அம்பாள் அணியினர் கோல் பெறுவதில் முனைப்புக் காட்டினர். எதிரணி வீரர்கள் கோல் பெறுவதனைத் தடுப்பதில் முனைப்புக் காட்டினர். இச்சூழ்நிலையில் கணேசானந்தா

அணியின் கோல் பிரதேசத்தில் அவ்வணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் விதிமுறைகளுக்கு முரணாக விளையாடிமையால் ஸ்ரீ அம்பாள் அணியருக்கு தண்டனை உதை ஒன்று கிடைத்தது. அதனை அவ்வணி வீரர் சரியாக உதைத்து கோல் பெறுவார்கள் என்று அணியின் ஆதரவாளர்களும் பார்வையாளர்களும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால் அவர்களின் எண்ணத்தில் மண்னைப் போட்டு பந்தை கோல் கம்பங்களுக்கு வெளியே அடித்தார் அணியின் முன்னணி வீரர். இப்பரப்பு அடங்குவதற்குள் கணேசானந்தா வீரர் சசிகரன் மத்திய பகுதியில் கிடைத்த பந்தொன்றை இலகுவமாக வெட்டிச் சென்று மிக நேர்த்தியான கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். இதனை அடுத்த இரு அணியினரும் கோல்களைப் பெறுவதற்கு முயற்சி செய்த போதும் அது கைகூடவில்லை. இறுதியில் 3:0 என்ற கோல் அடிப்படையில் மருதங்கேணி கணேசானந்தா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. (கு-400)

தென்மராட்சிக் கல்வி வலயத்தின் குழுநிலைப் போட்டி முடிவுகள்

தென்மராட்சி, மார்ச் 26
தென்மராட்சிக் கல்வி வலயப்பாட சாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட வலயமட்ட குழுநிலைப் போட்டிகளின் முடிவுகள் வலயக் கல்வி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலைகளின் விவரம் வருமாறு:
கிரிக்கெட் - ஆண்கள் சாவகச்சேரி டிரிபேக் கல்லூரி, வரணி மத்திய கல்லூரி, நாவுற்குழி ம.வி.

கிரிக்கெட் - பெண்கள் மட்டுவில் சந்திரபுரஸ் கந்தவரோதய ம.வி., சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, வலைப்பந்துட்டம் 15 வயதுப் பிரிவு கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, கைதடி முத்துக்குமாரசுவாமி ம.வி., சாவகச்சேரி டிரிபேக் கல்லூரி, 17 வயதுப் பிரிவு சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, சாவகச்சேரி

டிரிபேக் கல்லூரி, வரணி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கரப்பந்துட்டம் - ஆண்கள் 15 வயதுப் பிரிவு மட்டுவில் சந்திரபுரஸ் கந்தவரோதய ம.வி., மிருசுவில் அ.த.க.பாடசாலை, மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, 17 வயதுப் பிரிவு கைதடி - நாவுற்குழி அ.த.க. பாடசாலை, கைதடி முத்துக்குமாரசுவாமி ம.வி., மட்டுவில் சந்திரபுரஸ் கந்தவரோதய ம.வி.

இன்றைய ஆட்டங்கள்

யாழ்ப்பாணம், மார்ச் 26
யாழ்ப்பாணம் உதைப்பந்துட்ட லீக்கின் அனுமதியுடன் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் 'வடக்கின் சுப்பர் கிங்' உதைப்பந்துட்டச் சுற்றுப் போட்டித் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் யாழ்ப்பாணம் ஐக்கிய விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது. மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் றெட் றேஞர்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கம்பர்மலை யாங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது. (கு-23)

யாழ்ப்பாணம், மார்ச் 26
பருத்தித்துறை உதைப்பந்துட்ட லீக்கின் அனுமதியுடன் தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடத்தும் உதைப்பந்துட்டச் சுற்றுப் போட்டித் தொடரின் ஆட்டங்கள் தொண்டமானாறு கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் இன்று புதன்கிழமை பி.ப. 3.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் ஸ்ரீ அம்பாள் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து மனோகரா விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது. மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் சக் கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விண்மீன் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது. மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அல்வாய் பாரதி விளையாட்டுக் கழகம் 'பி' அணியை எதிர்த்து சென். சேவியர் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது. (கு-23)

இளங்கதிர் வி.க.வெற்றி

வவுனியா, மார்ச் 26
வவுனியா சாளம்பைக்குளம் ஈச்சங்குளம் சித்தி விநாயகர் நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட வவுனியா மாவட்டத்துக்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய கரப்பந்துட்டப் போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தைக் கைப்பற்றியது. (கு-421)

தாச்சிப் போட்டி இன்று

யாழ்ப்பாணம், மார்ச் 26
யாழ்ப்பாணம் தாச்சி விளையாட்டுச் சங்கத்தின் அனுமதியுடன் உடுவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் யாழ்ப்பாணம் மாவட்ட ரீதியில் மின்னொளி யில் நடத்திவரும் "லீக்" முறையிலான தாச்சிச் சுற்றுப் போட்டியில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு மோதும் கழகங்கள் வருமாறு:-
அள வெட்டிபாரதி வி.க. எதிர் புது மடம்வைசறை வி.க. (கு-288)




யாழ்ப்பாணம், மார்ச் 26
யாழ்ப்பாணம் உதைப்பந்துட்டச் சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சென். சாளன் மகா வித்தியாலைய அணியினர் அதிபர், ஆசிரியர்களுடன். (கு-17)

19 வயதுப் பிரிவு சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சாவகச்சேரி டிரிபேக் கல்லூரி, கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி 15 வயதுப் பிரிவு - பெண்கள் மட்டுவில் தெற்கு அ.மி.த.க. வித்தியாலையம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கைதடி முத்துக்குமாரசுவாமி ம.வி. 17 வயதுப் பிரிவு மட்டுவில் தெற்கு அ.மி.த.க. வித்தியாலையம், கைதடி - நாவுற்குழி அ.த.க. பாடசாலை, (கு-9)

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இவ்வாண்டில் சாத்தியம்

சச்சினை விட கோஹ்லி சிறந்த வீரராக வருவார்



விளையாட்டு விருது விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் கோலாலம்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் அளித்த பேட்டியில், சச்சினை விட கோஹ்லி சிறந்த துடுப்பாட்ட வீரராக வருவார் என்று

தெரிவித்தார்.

துடுப்பாட்டத்தில் இந்திய இளம் வீரர் விராட் கோஹ்லியின் அசரவளர்ச்சியைப் பார்க்கும் போது விரைவில் அவர் அனைத்து வகையான உலக சாதனைகளையும் படைப்பார். முழு உடல் தகுதியுடன் அவரால் 32 அல்லது 34 வயது வரை விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அப்படி அவர் விளையாடினால் சச்சின் அல்லது விவியன் ரிச்சர்ட்ஸ் போன்று வர வாய்ப்புள்ளது. கிரிக்கெட் உலகில் இன்னொரு பிராடமனோ சச்சின் டெண்டுல் கரோ இனி உருவாக முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் கோஹ்லியின் அபார ஆட்டத்தைக் காணும்போது சச்சினையும் விட கோஹ்லி சிறந்த துடுப்பாட்ட வீரராக வரப் பிரகாசமான வாய்ப்புள்ளது. ஆனால், தோள்பட்டை காயம் மற்றும் உடல் தகுதி போன்ற பிரச்சினைகளில் சிக்காமல் கோஹ்லி தன்னை முழு உடல் தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கபில் கூறினார். (கு)




ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த பின்னர் இந்த வருட கோடை காலத்தில், பாகிஸ்தானும் இந்தியாவும் இரு தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றை விளையாட முடியும் எனத்தான் நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நஜம் சேத்தி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் ஆட்டங்களை இந்தியாவுக்குள் மட்டுமல்லாது ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நடத்த இந்தியா தீர்மானித்துள்ளது. தமக்கு ஒரு நல்ல விடயமாகப்படுகிறது. ஏனென்றால், பாகிஸ்தானுக்கு வந்து விளையாட இந்தியா

விருப்பப்பாட பட்சத்தில், இது போன்ற வெளியிடங்களில் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தானால் விளையாட முடியும் என டாக்காவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சேத்தி கூறினார். 20/20 உலகக் கிண்ணத் தொடர் முடிந்த பின்னர் பாகிஸ்தான் உடனடியாக எந்தக் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை என்றும் எனவே இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியாவுடன் அது ஒரு சின்னத் தொடரில் விளையாடச் சந்தர்ப்பம் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் வந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னர், எந்த ஒரு சர்வதேச டெஸ்ட் அணியும் பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (கு)



கலங்கடித்தார் ஸ்ரெய்ன்



20/20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து மோதிய ஆட்டம் உச்சக்கட்டப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தென்னாபிரிக்கா 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீரர் ஸ்ரெய்ன் காரணமாக இருந்தார். நியூசிலாந்து அணிக்குக் கடைசி 2 பந்துப்பரிமாற்றத்தில் 21 ஓட்டங்கள்

தேவைப்பட்டன. மோர்னி மோர்கல் வீசிய 19ஆவது பந்துப் பரிமாற்றத்தில் நியூசிலாந்து அணி 14 ஓட்டங்கள் எடுத்தது. முன்னாள் அணித் தலைவர் ரெய்லர் 3 நான்கு ஓட்டங்கள் அடித்தார். இதன் காரணமாகக் கடைசிப் பந்துப்பரிமாற்றத்தில் நியூசிலாந்துக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதை எளிதாக எடுத்து அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஸ்ரெய்ன் கடைசிப் பந்துப்பரிமாற்றத்தை வீசினார். முதல் பந்தில் ரோஞ்சி இலக்கைக் கைப்பற்றினார். நாதன் மக்கலமுக்கு அடுத்த 2 பந்தில் ஓட்டங்கள் கொடுக்காமல் சிறப்பாக வீசினார். இதனால் 3 பந்தில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 4ஆவது பந்தில் நாதன் மக்கலம் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் மீண்டும் வந்தது. 2 பந்தில் 3 ஓட்டங்கள் தேவை. ஸ்ரெய்ன் தனது 5ஆவது பந்தை அபாரமாக வீசி மக்கலத்தின் இலக்கைக் கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். கடைசிப் பந்தில் வெற்றிக்குத் தேவை 3 ஓட்டங்கள். ஆனால் இப்போது பந்தை எதிர்கொண்டது ரோஸ் டெய்லர். கடைசி பந்தையும் ஸ்ரெய்ன் மிகவும் சிறப்பாக வீசினார். டெய்லரால் ஒரு ஓட்டம் கூட எடுக்கமுடியாமல் ரன் அவுட் ஆனார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென்னாபிரிக்கா 2 ஓட்டங்களில் வெற்றி பெற ஸ்ரெய்ன் காரணமாக விளங்கினார். இதன்மூலம் உலகின் சிறந்த வேகப்பந்து வீரர் என்பதை ஸ்ரெய்ன் நிரூபித்தார். தென்னாபிரிக்காவின் துருப்புச் சீட்டு ஸ்ரெய்ன். அவர் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தார் என்று அந்த அணித் தலைவர் டுபிளசிஸ் பாராட்டியுள்ளார். (கு)

4ஆவது சுற்றில் முர்ரே,பெடர்



அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் ரென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர், பிரிட்டனின் அன்டி முர்ரே உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4 ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆட்வர் ஒற்றையர் 3 ஆவது சுற்றில் ரோஜர் பெடர் 6-3, 6-3 என்ற நேர் செற்களில் நெதர்லாந்தின் தீமோ டி பெக்கரையும், போட்டித் தரவரிசையில், 6 ஆவது இடத்தில் உள்ள அன்டி முர்ரே 6-4, 6-1 என்ற நேர் செற்களில் ஸ்பெய்னின் பெலிஸியானோ லோபஸையும் தோற்கடித்தனர். இதுவரை லோபஸுடன் மோதிய 9 முறையும் வெற்றி கண்டுள்ள முர்ரே, அடுத்ததாக பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவைச் சந்திக்கிறார். சோங்கா தனது 3 ஆவது சுற்றில் 4-6,

7-6 (6), 7-5 என்ற செற் கணக்கில் சைப்பிரஸின் மார்கஸ் பாத்தாதினை தோற்கடித்தார். ஸ்பெய்னின் டேவிட் பெடர் 6-3, 6-2 என்ற நேர் செற்களில் இத்தாலியின் அன்ட்ரே செப்பியை தோற்கடித்து 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் 3ஆவது சுற்றில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சம்பியனான லீநா 7-6 (3), 6-3 என்ற நேர் செற்களில் அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸையும், போலந்தின் அக்னீஸ்காரத்வன்ஸ்கா 7-5, 6-3 என்ற நேர் செற்களில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினைவையும், ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 7-6 (6), 6-4 என்ற நேர் செற்களில் பிரான்ஸின் அலைஸ் கார்டெட்டையும் தோற்கடித்தனர். (கு)

முதலாம் பக்கத் தொடர்ச்சிகள்

சட்டவிரோத

இந்தக் கலந்துரையாடல் மத்திய சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அதில் யாழ். மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கலந்துரையாடல் போது யாழ். மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவான ஆராயப்பட்டது. ஒவ்வொரு திணைக்களத் தலைவரும் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விளக்கம் கொடுத்தனர். மறுபரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதேச செயலாளர் பிரிவு சட்டப்பகுதிகளில் இரவு

நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்ப்புகின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதனைத் தடுப்பதற்கு போதிய எலவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதனால் அந்தப் பகுதியில் கடல் நீர் உட்புகும் கழல் உருவாகி வருவதும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் யாழ். குடாநாட்டின் நிலத்தடி குடிதண்ணீர் மாசாடைந்து செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. விவசாயிகளின் அதிகரித்து வருகின்ற உரப்பாவனையால், நிலத்தடி நீரில் நைட்ரேற்றின் அளவு அசாதாரணமாக அதிகரித்துள்ளது. விவசாயிகள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்து

கின்றனர். இதற்குரிய மாற்று வழிகளான தூவல் நீர்ப்பாசனம் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் என்பவற்றைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. கலந்துரையாடலின் இறுதியில் வலி.வடக்கில் சுண்ணாக்கல் அகழ்வு தொடர்பில் பிரஸ் தாபிக்கப்பட்டது. வலி.வடக்கு பிரதேச சபையின் செயலாளர், புனிச்சரிதியில் திணைக்களத்தினால் விவசாயத்துக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி வேறிடங்களில் சட்டவிரோதமாக சுண்ணாக்கல் அகழ்வதாகக் குறிப்பிட

லார். அதற்கு புனிச்சரிதியில் திணைக்களத்தினர் மறுப்புத் தெரிவித்தனர். அதனையடுத்து, வலி.வடக்கில் சுண்ணாக்கல் அகழ்வு தொடர்பில் என்ன நடக்கின்றது என்பதை மேற்பார்வை செய்வதற்காக, வலி.வடக்கு பிரதேச செயலர் தலைமையில் குழுவை நியமிப்பது என்றும், அவர்கள் அது தொடர்பில் ஆய்வு செய்வார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. (ந-5)

முன்னாள்

பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவர் தோட்படுவதாக அறிவிக்கப்பட

ள்ளது. அத்துடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் வடக்கில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு பிரதேச ரீதியாகவும் புனர்வாழ்வு வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் சந்திப்புகளை நடத்திவருகின்றது இராணுவம். துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரால் இவ்வாறான சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்போது தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இருவருடனும் எந்தக் கார

ணத்தைக் கொண்டும் தொடர்பை பேணக் கூடாது என்றும், அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் பணத்துக்காக பயங்கரவாத வேலைகளில் ஈடுபடுமாறு யாராவது பணித்தால் அவர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், கடந்த காலங்களில் நடந்ததே உங்களுக்கு மீண்டும் நடக்கும் என்றும் இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர் என்றும் குறித்த சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். (ந-5)

மேற்கிந்தியத் தீவுகள் அபாரம் பங்களாதேஷ் வெளியேற்றம்



பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20/20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 73 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகளிடம் படுதோல்வி அடைந்து அடுத்த கட்டப் போட்டிகளுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

மேற்கிந்தியத் தீவு அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர்களான கெய்ல், சிமித் ஜோடி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது. அதிரடியாக விளையாடி சிமித் 43 பந்துகளில் 72 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சிம்மன்ஸ் 'டக்' அவுட்டானார். அதிரடியாக கலக்கிய கெய்லும் 48 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரது ஆட்டமிழப்பைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் இலக்குகள் ஒரு சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

இதனால் 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுது மேற்கிந்திய அணி. இதில் கடைசிப் பந்துப் பரிமாற்றத்தில் மட்டும் 4 இலக்குகள் வீழ்த்தப்பட்டதுடன், 3 பேர் 'டக்' அவுட்டாகினர். பங்களாதேஷ் தரப்பில் இறுதிப்பந்துப் பரிமாற்றத்தை

வீசிய ஹோசின் அந்தப் பந்துப் பரிமாற்றத்தில் மட்டும் 3 இலக்குகளை வீழ்த்தினார். இதனவிர முகமதுல்லா, ஜெனமல் அல்ஹக், சியூர் ரகுமான் ஆகியோர் தலா ஒரு இலக்கையும் வீழ்த்தினர்.


இதனை அடுத்து 172 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி மேற்கிந்திய பந்து வீச்சுக்கு நிலைத்து நின்று ஆட்டமுடியாது திணறியது. அவ்வணியின் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் இந்த அணி 19.2 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 98 ஓட்டங்களை மட்டுமே பெற்று 73 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி யது.

அவ்வணி சார்பாக முஷ்பிர் 22 ஓட்டங்களையும், மோட்சா 19 ஓட்டங்களையும், மெமிகல்ஹக் 16 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.


பந்து வீச்சில் படரி 4 இலக்குகளையும், சன்ரோக்கி 3 இலக்குகளையும், ருசெல் 2 இலக்குகளையும் சுனில் நரேன் ஒரு இலக்கையும் கைப்பற்றினர்.

இத் தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பங்களாதேஷ் அணி இழந்துள்ளது.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக சிமித் தெரிவு செய்யப்பட்டார்.



(400)



ஸ்ரீநிவாசன் பதவி விலகவேண்டும்

ஐ.பி.எல் கூதாட்சர் சர்ச்சை குறித்து நேர்மையான, நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால் இந்தியக் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியிலிருந்து என்.ஸ்ரீநிவாசன் விலக வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் ஸ்ரீநிவாசனுக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐ.பி.எல். கூதாட்ட முறைப்பாடு தொடர்பான நீதிபதி முகுல் முத்கல் அறிக்கை மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின்போது, ஐ.பி.எல் கூதாட்சர் சர்ச்சை குறித்து நேர்மையான, நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால் இந்தியக் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீநிவாசன் விலகவேண்டும் என நீதிபதி ஏ.கே.பட்டநாயக் தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட ஸ்ரீநிவாசன் தரப்பு வழக்கறிஞர் சி.எ.சுந்தரத்திடம், அறிக்கையை உங்களிடம் அளிக்கிறோம். அதனை முழுமையாக ஆராய்ந்து பாருங்கள். ஸ்ரீநிவாசனின் வழக்கறிஞராக இல்லாமல் உங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்புகள் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், முதல் அறிக்கை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட விசாரணைக் குழு அளித்தது. இரண்டாவது அறிக்கை முகுல் முத்கல் குழுவின் அறிக்கை. இரண்டு அறிக்கைக்கும் முரண்பாடு இருக்கிறது. இதனை வைத்து, அறிக்கையில் சில குறைபாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ROOMS
வாடகைக்கு கொடுக்கப்படும்
ஆலடிச் சந்தியில் T.P. 0779280278.
ரியூசன் சென்ருக்கு கிளர்க்காக பணி புரிய
பெண் வேலையாளர்கள் தேவை.
T.P. 0779280278

German Institute
German Swiss மொழிகள் தமிழ் மொழி
பெயர்ப்புடன் Goe the instituteன் examக்கு
ஏற்றவாறு நடைபெறுகிறது. அடுத்த பிரிவு
31.03.2014 அன்று ஆரம்பம் தொடர்புகளுக்கு
Mrs.P.Kajenthini-T.P.0771604823
ஆரியகுளத்தடி

Spoken English
Veta Fluency Diploma
புதிய பிரிவுகள் ஆரம்பம்.
veta
Experts in English Training
சனி, ஞாயிறு காலை 10.00 மணிக்கு
(யாழ் நகர்)
அறிமுக முதல் வகுப்பு இலவசம்
பதிவுகளுக்கு பெயர் மற்றும் விலாசத்தினை
SMS செய்யுங்கள் 0777 24 07 07
தொழில்நுட்ப அலுவலர்
Come, let's speak fluent English
DMI COMPUTER EDUCATION
யாழ்ப்பாணம்
No.113, கன்னாதிட்டி வீதி,
(சயன்ஸ் ஹோல் அருகாமை)
Tel.: 021-222 4403

கடும் பனிப்பொழிவு; இந்திய உதவியை நாடுகின்றது ஐ.சி.சி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20/20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பாதிக்கும் விதமாக அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது.

இது இரவில் விளையாடும் அணிகளுக்குப் பெரும் பிரச்சினை அளிக்கிறது. எனவே நாணயச் சுழற்சியில் வெற்றி பெறும் அணி முதலில் பந்துவீச்சையே தெரிவுசெய்கிறது. இதற்கு முக்கிய காரணம் அடுத்து களமிறங்கும் அணி பனிப்பொழிவைச் சமாளிக்கவேண்டியுள்ளது.

பயிற்சி பெறும் அணிகள் கூட பந்தைத் தண்ணீரில் நனைத்துப் பயிற்சி பெறும் அளவு பனிப்பொழிவு ஏற்படுகிறது. இப்பிரச்சினையைச் சமாளிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளது சர்வதேச கிரிக்கெட் சபை. டில்லி கிரிக்கெட் சங்கம் ஐ.பி.எல் போட்டிகளில் பிரத்தியேக இரசாயனத் திரவம் ஒன்றை ஆடுகளத்தில் தெளித்துப் பனியைக் கட்டுப்படுத்தின.

இது நல்ல பலன் கொடுத்ததால் அந்த இரசாயனத் திரவத்தை வாங்கி பங்களாதேஷில் நடைபெறும் போட்டியில் பயன்படுத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக டெல்லி கிரிக்கெட் சங்க ஆடுகள வடிவமைப்பாளர் வெங்கட் சுந்தரத்திடம் சர்வதேச கிரிக்கெட் சபை ஆடுகள வடிவமைப்பாளர் அட்கின்சன் உரையாடியுள்ளார்.

மேலும் டில்லி கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் சபைத் தலைமை ஆடுகள வடிவமைப்பாளர் டால்கித் சிங்கிடம் இந்தக் குறிப்பிட்ட இரசாயனத் திரவம் இந்திய கிரிக்கெட் சபையால் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டது. இதையடுத்து 60 லீற்றர் இரசாயனத் திரவத்தடன் குழு பங்களாதேஷுக்கு விரைந்திருக்கிறது.

தேவை
யாழ்.நகரிலுள்ள அலுவலகம்
ஒன்றுக்கு A/L சித்தியடைந்த
பெண் அலுவலர்கள் (Clerk)
தேவை.
தொடர்பு: 021 499 3502

விற்பனைக்கு
★ பாவித்த மற்றும் புதிய Dental Machine விற்பனைக்குண்டு.
★ TOYOTA HIACE CREW CAB வாசனம் விற்பனைக்குண்டு.
தொடர்பு: 077 611 6054/
077 935 2372

BRITISH COLLEGE OF HIGHER STUDIES
சர்வதேச பாடத்திட்டத்தின் தராதரத்திற்கு அமைய
நவீன தொழில் நுட்பத்துடன் வழங்கும்.
Spoken English with Grammar 1 1/2 Months
(ஆங்கிலத்தில் பேசுவதற்கு 100% உத்தரவாதம்) (Quick Learning course)
Diploma in English 2 1/2 Months
✍ எமது கற்றை நெறிகள் Writing, Speaking, Reading, Listening என வகைப்படுத்தப்பட்ட
ஒவ்வொரு பிரிவும் மிகச்சிறந்த ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுகின்றது.
✍ O/L, A/L பரீட்சை எழுதிய மாணவர்கள், தொழில் தேடுவோர், தொழில் புரிவோர்
மற்றும் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் ஏற்றது.
✍ Excellent Teacher's Panel & Individual Attention.
Jaffna Branch :
NO. 15, Srambiyady Lane,
off Stanley Road, Jaffna.
Tel : 021 222 4550
Hotlines : 0777585943, 0777222422, 0714299935, 0777330074
Vavuniya Branch :
NO. 3, 6th Lane, Valravarkoil Veeby,
Valravarpullyankulam, Vavuniya.
Tel : 024 324 5287
Batch 1 : 29.03.2014
Batch 2 : 31.03.2014
Batch 3 : 05.04.2014
Batch 4 : 07.04.2014
கிழமை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு வகுப்புகளும் ஆரம்பமாகின்றன.
அனுமதிக்க மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்

என்றைக்கு மனிதன் தன் எதிரியின் மண்டையில் பாறாங்கல்லை அடிக்காமல், வாயினால் திட்ட ஆரம்பித்தானோ அன்றைக்குத்தான் நாகரிகம் ஆரம்பமாயிற்று. -ஜான் கோஹன்

புதன் பொய்கை

A

உதயன்

மார்ச் 26 2014 புதன்கிழமை

பக்கங்கள்: ௭௮

ராஜராஜன்

உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டுமானால் உணவுப் பழக்க வழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவ வட்டாரங்கள் அறிவுறுத்தி வருகின்றன. மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு அத்தியாவசியமாக உள்ளதைப் போன்று, அவனது உயிரை அகாலத்தில் பறித்தெடுக்கும் நடவடிக்கையிலும் இந்த உணவுதான் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

குடும்பமொன்றை எடுத்துக் கொண்டால், அதன் வருவாயில் பெரும்பங்கு உணவுத் தேவைகளுக்கே செலவிடப்படுகின்றது. உணவுக்குப் பின்னர்தான் மற்றைய இதர தேவைகள் கவனிக்கப்படுகின்றன. ஏனைய தேவைகளைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என ஒதுக்கி வைத்தாலும், உணவை அவ்வாறு ஒதுக்கி வைத்துவிட முடியாது. ஏனென்றால் மனிதர்கள் உயிர் வாழ்வதே இந்த உணவினால்தான்.

மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்கள், பறவைகள், வேறு உயிருள்ள அனைத்தும் உணவைச் சார்ந்தே உயிர் வாழ்கின்றன. ஓரறிவு படைத்த மரங்கள் கூட உணவின்றி உயிர் பிழைக்க முடியாது. மிருகங்களைப் பொறுத்த வரையில் அவை உண்ணும் உணவைப் பொறுத்து இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ஒரு பிரிவைச் சேர்ந்தவை புல், பூண்டு, செடி, கொடிகளென மாமிசம் கலக்காத உணவுகளை உட்கொள்கின்றன. வேறொரு பிரிவைச் சேர்ந்தவை மாமிச உணவுகளை மட்டுமே தமது உணவாகக் கொள்கின்றன.

ஆனால் ஆற்றிவு படைத்த மனிதர்கள் தமது மனம் போனவாறு நடந்து கொள்கின்றனர். சைவம், அசைவம் இரண்டையும் கலந்து இவர்கள் தமது உணவுப் பழக்க வழக்கங்களை அமைத்துக் கொண்டுள்ளனர். சிலர் அசைவ உணவுகளுக்கு அடிமைகளாகிய நிலையில் அவற்றைத் தேடி அலைந்து திரிகின்றனர். இந்த நிலையில் அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டென மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னரெல்லாம் குறிப்பிட்டதொரு மதத்தைச் சார்ந்தவர்கள் அசைவ உணவுகளை உட்கொள்ளக் கூடாதென்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனை ஒரு சாரார் இன்றும் கூடக் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இதை உதாசீனம் செய்து விட்டனர். போரின் பின்னரான காலப் பகுதியில் மூலைக்கு மூலை அமைக்கப்பட்டுள்ள துரித உணவுகளை வழங்கும் உணவகங்கள் எம்மவர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இங்கு பரிமாறப்படும்



நஞ்சாக மாறும் உணவுகள்

அசைவ உணவுகளைச் சுவை பார்ப்பதற்கென்றே ஒரு பெரிய கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கின்றது. அதிலும் இத்தகைய உணவுகளைக் கிரவு வேளையில் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கவர்ச்சிகரமாகத் தோற்றமளிப்பதைப் பார்க்கும்போது இங்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமே அனைவருக்கும் ஏற்படும்.

அதிலும் இளைஞர் சமுதாயத்தினர் இவற்றினால் ஈர்க்கப்பட்டு அதிகளவில் அங்கு செல்கின்றார்கள். எண்ணெயின் உதவியுடன் வேக வைக்கப்பட்டுப் பரிமாறப்படும் அசைவ உணவுகளை இத்தகையவர்கள் சுடச்சுட

உண்பதில் மனத் திருப்தியும் கொள்கின்றனர். அதிலும் இடதுகையில் சீனி அதிகம் கலந்த குளிர்பானங்களை உணவுக்கு இடையில் தண்ணீருக்குப் பதிலாகப் பருகுகின்றனர். இதுவொரு நாகரிகமாகவும் மாறிவிட்டது. ஆனால் இவற்றினால் ஏற்படக் கூடிய தீமைகள் தொடர்பாக இவர்கள் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. தீமையை விளைவிக்கும் கொழுப்பு வகைகளும், சீனியும் சேர்ந்து உடல் ஆரோக்கியத்துக்குப் பெரும் தீமையை விளைவிக்கின்றன. புற்றுநோய், நீரிழிவு, இதயநோய் ஆகிய தொற்றா நோய்களுக்கான ஆரம்பப்

புள்ளியை இத்தகைய உணவுப் பழக்க வழக்கங்களே போட்டு விடுகின்றன. அரிசி எமது உணவின் பிரதான அங்கமாக விளங்குகின்றபோதிலும், இதன் அதிக பாவனையும் உடல் நலத்துக்குத் தீமையை விளைவிக்கின்றது. ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த மக்களில் அநேகமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டமைக்கு அரிசியின் அதிகரித்த பாவனையே காரணமெனக் கூறப்படுகின்றது.

முன்பெல்லாம் தேங்காய் எண்ணெயே வீடுகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. உணவுகளைச் சமைப்பதற்கும் பலகார வகைகளைத் தயாரிப்பதற்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்புக்கள் இதில் உள்ளதெனக் கூறி இதன் பாவனை புறமொதுக்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக சூரிய காந்தியின் விதைகள், நிலக் கடலை விதைகள், பனையைப் போன்றதொரு உருவத்தில் காணப்படும் மரத்திலிருந்து பெறப்படும்

விதைகள் (Palm Tree) என் ஆகிய வற்றிலிருந்து பெறப்படும் எண்ணெய் வகைகள் பாவனைக்கு வந்தன. ஆனால் இவை கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இவற்றிலிருந்து புரண மாந்தம் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான பயனைப் பெற முடியவில்லை. மேலும் பல்வேறு உணவுப் பொருள்களும் கலப்படம் செய்யப்பட்டே நுகர்வோரைச் சென்றடைவதாலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

நாம் எமது உடலுக்குத் தேவையானதும், உடலால் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான உணவு வகைகளையே உண்ண வேண்டும்.


சிலர் இதைவிடுத்து நாவின் ருசிக்கு ஏற்ப உணவுகளை உண்ணத் தலைப்படுகின்றனர். சிலர் விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்களுக்குச் செல்லும்போது தமக்கு ஒவ்வாத உணவுகளை ஒரு பிடி பிடிக்கின்றனர். இதற்குச் சமாதானமும் அவர்களால் கூறப்படுகின்றது.

(என்ன ஒருநாள் தானே, என்ன தலையா போய்விடப் போகின்றது? மருந்துகளைக் கொஞ்சம் கூடப் பாவித்தால் எல்லாமே சரியாகிவிடும்) இது இவர்கள் தமக்குத் தாமே கூறிக்கொள்ளும் சமாதானம். ஆனால் இவர்கள் கூறுவதை ஒருபோதுமே ஏற்றுக் கொள்ள முடியாது.

எமது உடல் ஆரோக்கியத்தை நாம் சரியான முறையில் பராமரிக்க வேண்டுமானால் எமது நாக்கைக் கட்டுப்படுத்திக் கொள்வது இன்றியமையாததாகும். உணவுப் பாவனையின் போதும், சொற்களைப் பயன்படுத்தும்போதும் நாக்கு எமது புரண கட்டுப்பாட்டில் இருப்பது அவசியமாகும். இல்லைபோதாமாதமான விளைவுகளையே நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிடும்.


எனவே நாம் உண்ணும் உணவுகள் உண்பதற்கு ஏற்றனவா என்பதை உண்பதற்கு முன்பதாகவே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவையான அளவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். எமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைத் தெரிவி செய்து அதன் பிரகாரம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கிரமமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

உணவையே மருந்துகள் போன்று கருதி நாம் செயற்படும்போது எமக்கு ஏற்படக் கூடிய நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அத்துடன் எம்மைப் பிடித்த நோய்களிலிருந்தும் ஓரளவு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.



இணையம் ஆரம்பித்து

25 ஆண்டுகள் கடந்த நிலையில்



பெறத்தக்க வகையில் இருந்தன. ஆனால் பெர்னர்ஸ் லீ கொடுத்த திட்டம் மக்களுக்கு இலவசமாக இணைய சேவையைத் தருவதாக இருந்தது. 1990 ஆம் ஆண்டில், மின்னோட்டப் பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணையத்

இணையம் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 12 ஆம் திகதியுடன் 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இணையம் என்று அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வுக் கட்டுரையாக மட்டுமே அறிவிக்கப்பட்டது. சுவீடன் நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim Berners Lee, எவ்வாறு ஒளியியல் வழியில், உலகில் இயங்கும் கணினி களை இணைக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டார். இதுவே, பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இயங்குகிறது. முதலில் இந்தக் கருத்தை யும் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் எழுந்தன. அவருடைய திட்டக் கருத்தை அனைவரும் இது நடக்க முடியாத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர். ஆனால், அமெரிக்க இராணுவம், தன்னுடைய தேவைகளுக்காக இந்தத் திட்டக் கருத்து ரையைக் கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன் வந்தது. 1969 ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தை அது செயற்படுத்தியது. அந்தத் திட்டம், இராணுவ நடை

திட்டம் செயலாக்கத்தில் இருந்தது. ஆனால், அதனை முறியடிக்கும் வகையில் அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், அரசு துறைகளில், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதன் பயனாக Whitehouse.gov என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டது. இதுவே இணையத்தை அரசு அங்கீகாரம் செய்தமைக்கு எடுத்துக் காட்டாகும். 1993 இல் இணைய சேவை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் அறவிடப்பட்டது. பெர்னர்ஸ் செயற்படுத்திய இணையத்திட்டத்தில் பொது மக்கள் தாங்கள் விரும்பியதை, தங்களது மூலம் இணைய இணைப்பில் இருந்த கணினிகளில் பதிவு செய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது. எனினும் அந்த நேரத்தில் இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடியும் என்று கற்பனையாக

கக் கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூடுகள் மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ்பெற்றுள்ளன என்றால் அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை அவை தங்களின் சேவர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும். இந்தக் கால கட்டத்தில்தான், பெர்னர்ஸ் கணினி, எமது வாழ்வின் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது. இணையவலையில் உள்ள கோப்புகளை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற செயற்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இசை, திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தன. யார் வேண்டுமானாலும் எதையும் கேட்டு பயன் பெறலாம்; அவர்களே பதிப்பிப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்ட போது, இத்தகைய தகவல்களை வழங்கும் தொழில் பிரிவுகள் தங்களின் செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. தொடர்ந்து இந்த நிலை பல தொழில் பிரிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும் இணைய வலை மக்களுக்குத்தான் அதிக சக்தியை வழங்கியது. அவர்களே அனைத்துப் பிரிவுகளின் எஜமானர்களாக மாறினர்.


அரசு குறித்த விமர்சனங்கள் அனைவராலும் தரப்பட்டன. இந்த அரசின் நடவடிக்கையும் மக்களின் கவனத்துக்கு மறைக்க இயலாத நிலை ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து உருவான இணையம் அரசு மற்றும் அது போன்ற நிலையங்களுக்கு சில பாதுகாப்பு வசதிகளை அளித்தது. சிலவற்றை மக்களுக்குத் தெரியாமல் இவை அமைத்தன. இருந்தும் மக்கள் இணையம் தரும் சக்தியை உணர்ந்தே உள்ளனர்.

இன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுக முடியும் என்ற நிலை மக்களுக்கு அளவற்ற சக்தியையும், சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இன்று இணையம் முழுமையாகத் தன் இலக்குகளை ஈட்டுற்றிவிட்டதா? என்ற கேள்விக்கு நிறைவான பதிலைத் தர இயலவில்லை. ஆரம்பகால இலக்குகளில் பாதி அளவைத் தான், இந்த விரிவலை எட்டியுள்ளது. இன்னமும் பாதி அளவு அமைக்கப்பட வேண்டும். அது அமைக்கப்பட்டே ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

1993 இல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் அறவிடப்பட்டது.



முறைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிப் பெர்னர்ஸ் லீ தந்த திட்டம், பொதுமக்களுக்கு காணதாகும். எந்தவொரு சிஸ்டத்தில் இயங்கும் கணினிகளையும் ஒருமைய வலையில் இணைத்து, ஒன்றுக்கொன்று கோப்புகளைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்ற வகையில் அவரது திட்டம் இருந்தது. இந்த வகையில் இணையம் உருவாக்கப்பட்ட போது அப்படியே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைக் காட்டிலும், அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் CompuServe, பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணையத் திட்டங்கள் இயக்கத்துக்கு வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே சேவையைப்

சீனை நீர்த் தாக்கம் வடகடற்பகுதியில் அதிகரிக்க காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக சீனை நீர்த்தாக்கம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வட கடற்பகுதியில், குறிப்பாக பாஷையூர், அரியாலை, கல்முனைப் பகுதி, கொழும்புத்துறை, மண்டைதீவு, வேலணை பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், பலர் பல தடவைகள் இதன் தாக்கத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அச்சப்படுவதுடன், இதன் தாக்கத்துக்கு உட்படுபவர்கள் 3-4 தினங்களுக்கு தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. பல மீனவ அமைப்புகள் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன. இதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களுக்கு சில கடுமையான அறிகுறிகள் தோன்றுகின்றன. உடல்வலி, கடுமையான தோல் எரிவு, வாந்தியும் வயிற்று வலியும், சுவாசிப்பதில் சிரமம், மயக்கத்தன்மை, களைப்பு, அதிகரித்த வியர்வை, உடல் உறுப்புகளில் தாக்கம் போன்ற அறிகுறிகளுடனேயே பொதுவாக இவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். மீனவர்களிடையே சீனை நீர்த் தாக்கம் சம்பந்தமாக நிலவிவரும் சில தப்பிப்பிரயாணங்களும், தவறான முதல்தவிச் சிகிச்சைகளும் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. கடலிலே காணப்படுகின்ற ஒருவகை நஞ்சு நீர், தமது உடலில் படுவதனாலேயே இது ஏற்படுவதாக பல மீனவர்கள் நம்புகின்றனர். இது தவறான ஒரு நம்பிக்கையாகும். கடலிலே காணப்படுகின்ற சில வகையான ஜெலி மீன்கள் உடலில் படுவதனாலேயே இது ஏற்படுகிறது. இந்த ஜெலி மீன்கள் சிறியவையாகவும், மெல்லிய நிறமுடையவையாகவும் இருப்பதால் கடல் நீரிலே இவற்றை அடையாளம் காணுவது சிரமமாக இருக்கிறது. இந்த ஜெலிமீன்களின் தாக்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் பல தவறான "கை" வைத்திய முறைகளைக் கையாள்வதால், இதன் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது. ஜெலிமீன் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் தமக்கு ஏற்பட்ட அந்தத் தாக்கத்தை உடனடியாக மற்றவர்களுக்குக் கூறத் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம், இதனைப் பிறருக்குக் கூறினால், தம்மிலே ஏற்பட்டிருக்கும் தாக்கத்தின் வீரியத்தன்மை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். இதனால் அனாவசியமான தாமதங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் இந்தச் சூதாட்டத்தில் அவர்கள் தமது சிறுநீரைத் தாமே எடுத்து அருந்தும் செயலையும் செய்து வருகிறார்கள். இது பாதுகாப்பானது அல்ல. நோவைக் குறைத்து சிறுநீர் வெளியேறுவதை அதிகரிப்பதற்காக மதுபானங்களை அருந்துதல், கடி ஏற்பட்ட இடத்தை ஸ்பிரிற் இனாலும் அல்லது மதுபானங்களினால் கழுவதல், கடுக்காய் போன்றவற்றை பாலித்து வயிற்றோட்டத்தை ஏற்படுத்துதல் போன்ற பல வகை வைத்திய முறைகளை மட்டுமல்ல, ஜெலிமீன்களால் ஏற்படும் பாதிப்பு வீதத்தையும் அதிகரிக்கச் செய்யும். சீனை நீர்த் தாக்கம் என்று பொதுவாக அழைக்கப்படும் சில நச்சு வகை ஜெலிமீன்களின் தாக்கம், யாழ்ப்புண்கடலில் அதிகமாகக் காணப்பட்டாலும், வன்னியூதகரிப்பகுதி, மன்னார் போன்ற பகுதிகளிலும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கடந்தாழை அதிகமுள்ள குடாக்கடல் பகுதிகளிலேயே இந்த சீனை நீர்த் தாக்கம் அதிகளவில் ஏற்படுகிறது. மீனவர்களும், சுழியோடிகளும், சுற்றுலா பயணிகளும் ஜெலி மீன்களின் தாக்கத்துக்கு உட்பட்டு வருவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் இவற்றின் தாக்கம் பெருமளவு அதிகரித்து வருகிறது. இவற்றின் தாக்கத்தினால் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சீனை நீர்த் தாக்கம் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்க முடியும். இந்த விஷத்தன்மை உள்ள சிறிய ஜெலி மீன்களின் எண்ணிக்கை எமது கடற் பரப்பிலே அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளே தென்படுகின்றன. இவை எண்ணிக்கையில் அதிகரித்து வருவதற்கு காலநிலை மற்றும் சுற்றாடல் மாற்றங்கள் காரணமாக இருக்க முடியும். அத்துடன் இந்த ஜெலி மீன் வகைகளை உணவாக உட்கொள்ளும் மீன்கள், எமது கடற்பரப்பிலே அழிந்துவருவதும் ஜெலிமீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்க முடியும். ஜெலிமீன் தாக்கத்துக்கு உட்பட்டு கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு வந்தால், பொருத்தமான சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களின் அறிகுறிகள் 24 மணி நேரத்தினுள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். அத்துடன் இதனால் ஏற்படக் கூடிய பின் விளைவுகளையும் தடுக்க முடியும். இதற்கு முதல்தவிவியாக தாக்கப்பட்ட இடத்தை கடல்நீரின் நஞ்சு அலசிக் கழுவதல், ஜெலிமீன்களின் பகுதி உடலில் ஓட்டியிருக்கிறதா என்று கவனமாக ஆராய்ந்து அவற்றை அகற்றுதல் என்பவற்றைக் கையாள் வேண்டும். ஸ்பிரிற் அல்லது மதுபானங்களினால் தாக்கப்பட்ட பகுதியை கழுவவதைத் தவிர்த்தல் வேண்டும். தாக்கப்பட்டவரை உடனடியாக கரைக்குக் கொண்டுவந்து மருத்துவ உதவியை நாடுவது நல்லது. எல்லாவகையான ஜெலிமீன்கள் நஞ்சுத் தன்மை உடையவை அல்ல. அழகான ஆபத்திலாத பலவகை ஜெலி மீன்களும் உள்ளன. சில வகை ஜெலிமீன்கள் உணவாகப் பயன்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வடகடலில் காணப்படுகின்ற ஜெலிமீன்கள் சம்பந்தமாகவும் அவற்றின் தாக்கங்கள் சம்பந்தமாகவும் ஆய்வுகளை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த ஆய்வின் மூலம் பல புதிய தகவல்களை அறிந்து கொள்வதுடன், ஜெலிமீன்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் கண்டறிய முடியும்.

சி. சிவன்சுதன், வைத்திய நிபுணர், யாழ்ப்புணை வைத்தியசாலை.

Pears

சருமம் இதமானால்
செல்லத்துக்கு குஷியோ குஷி.



௬-42 இலிருந்து

ளிச்சல்கள் அற்ற இதமான, மென்மையான பாதுகாப்பு.




உலகின் முதல்தர வீட்டு உபகரணப் பொருட்கள்
விசேட சலுகைகளில்



Whirlpool
HOME APPLIANCES

விற்பனை மற்றும்
விற்பனைக்கு பிந்தைய
சேவையை வழங்கும்

SINGER



C N K

<p>MAGICOOK மைக் கோவேல் இலவசம்</p> <p>WP-WTM400SL</p> <ul style="list-style-type: none"> • 340L கொள்ளளவு • 40% வரை விநியோகம் • 25% இரும்பு, மென்மையான குளிர் தடுப்புகள் <p>ரூ. 95,599/-</p>	<p>MAGICOOK மைக் கோவேல் இலவசம்</p> <p>WP-WTM500SL</p> <ul style="list-style-type: none"> • 410L கொள்ளளவு • 40% வரை விநியோகம் • 25% இரும்பு, மென்மையான குளிர் தடுப்புகள் <p>ரூ. 109,999/-</p>	<p>MAGICOOK மைக் கோவேல் இலவசம்</p> <p>WP-WTM555SL</p> <ul style="list-style-type: none"> • 480L கொள்ளளவு • 40% வரை விநியோகம் • 25% இரும்பு, மென்மையான குளிர் தடுப்புகள் <p>ரூ. 125,599/-</p>	<p>10 YEAR USE-LESS ENERGY SAVING A.C.</p> <p>7.5% விநியோகம்</p> <p>WP-WLT270TI</p> <ul style="list-style-type: none"> • 255L கொள்ளளவு • 40% வரை விநியோகம் • 25% இரும்பு, மென்மையான குளிர் தடுப்புகள் <p>ரூ. 66,999/-</p>	<p>வட்டி இல்லை</p> <p>R-WRMM24LX</p> <ul style="list-style-type: none"> • 240L கொள்ளளவு • 40% வரை விநியோகம் • 25% இரும்பு, மென்மையான குளிர் தடுப்புகள் <p>ரூ. 65,999/-</p>
<p>15% விநியோகம்</p> <p>3D COOL</p> <p>SAR18K32DO</p> <ul style="list-style-type: none"> • 18,000 BTU கொள்ளளவு • 10 மணி நேரம் குளிர் தடுப்பு • 6 மணி நேரம் குளிர் தடுப்பு <p>ரூ. 109,999/-</p>	<p>MAGICOOOL</p> <p>SAR18S23MO</p> <ul style="list-style-type: none"> • 18,000 BTU கொள்ளளவு • 10 மணி நேரம் குளிர் தடுப்பு • 6 மணி நேரம் குளிர் தடுப்பு <p>ரூ. 109,999/-</p>	<p>15% விநியோகம்</p> <p>AC உபகரணங்களுக்கு மாற்றுவதற்கு சலுகை ரூ. 25,000</p>		



*நியூயார்க் நகரில் உள்ள டி.பி.ஐ.டி. கட்டிடம்

SINGER Plus SISILWORLD SINGER Mega

(011) 5 400 400
www.singersl.com

Happiness begins at home

சுபீட்சத்தை தரும்

வட்டியில்லாத


வருடம்



40% வரை விவகக் கழிவு



42" LED
31C-1618
42" LED தொலைக்காட்சி
ரூ. 24,990




1200W
DM5530
ரூ. 29,990
விசேட விலை
ரூ. 26,990



DELL INSPIRON 3537 Dual Core
• Intel Cell - 2955U
• 2GB RAM
• 500GB Hard Disk
• 15.6" Display
ரூ. 56,990
விசேட விலை
ரூ. 52,990



SMART COOKIE II
T585
ரூ. 11,190
விசேட விலை
ரூ. 9,990



12 வட்டி இலவசம்
ரூ. 39,990



15 வட்டி இலவசம்
விசேட விலை ரூ. 49,900




20% கழிவு
12 வட்டி இலவசம்
ரூ. 288,400



2,300 ரூபாவிலிருந்து
12 வட்டி இலவசம்
49,900 ரூபாவிலிருந்து



6 வட்டி இலவசம்
L1 DUAL E420
ரூ. 13,430
விசேட விலை
ரூ. 11,990



12 வட்டி இலவசம்
MAGICOOK 20S
ரூ. 111,400

2376000



நாடுடங்கிலும் உள்ள Abans UNLIMITED காட்சியறைகளில் பெறலாம்.



வைத்தியசாலையில் அனுமதிக்கையில்

10,000

HNB வைப்பிலிட்டால் பரவசம் பத்தும் விமன ரிவோட்ஸ் இலவசம்!

மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அந்த ஒரு நிமிடம் முழுமையாக நிச்சயமற்ற ஒரு தருணம்.

உங்கள் பாசமிகு உறவுகளும் நேசமிகு நண்பர்களும் கூடி இணைந்து உங்களுக்கு வலிமை தர ஆதரவு நல்கும் நேரம், நாங்களும் உங்களோடு இருக்கிறோம்.

HNB யத்தும் விமன ரிவோட்ஸ்

*உங்கள் HNB சேமிப்புக் கணக்கின் நிலுவை ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையாக இருப்பின் உங்கள் வாழ்வுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு ரூ.50,000 வரையிலான பணப் பரிசு கிடைக்கவிருக்கிறது. (முதல் குழந்தை பிரசவம், பல்கலைக்கழக பட்டம், திருமணம், 10 வது திருமண ஆண்டு, 55 வது பிறந்த தினம், வைத்தியசாலையில் அனுமதிக்கையில்)

அது மட்டுமல்ல, உங்கள் கணக்கின் நிலுவைக்கு ஏற்ப கவர்ச்சிகரமான வட்டியும் உண்டு.

மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள HNB வாடிக்கையாளர் நிலையத்துடன் அல்லது கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.



ரிவோட்ஸ் 2014 அனைவருக்கும் பரிசுகள்



Abans இன்மேல் தயக்கம்

Abans இன்மேல் தயக்கம்
Abans இன்மேல் தயக்கம்
Abans இன்மேல் தயக்கம்



HNB தலைமையகம், HNB டவர்ஸ், 19வது மாடி, 479, ஏ. பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10;
தொ.பேசி: 0112 661959 / 0112 661974 / 0112 661946 தொலை நகல்: 0112 664892
மின்னஞ்சல்: pathumvi@hnb.lk வெப்தளம்: www.hnb.net



உறவுச் சங்கிலி

இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது. வெவ்வேறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது, அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கைப் பயணத்தில் இனிமையைக் கூட்டும். அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலி யின் நெருக்கத்தை அதிகரிக்கும்.

பிறந்து வளர்ந்த இடங்களையும், உறவுகளையும் விட்டு விட்டு, கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணுக்கு சரியான பாதுகாப்பை வழங்கவேண்டியது கணவனின் கடமை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகம் எனப்படும் 'குட்புக்' கில் இடம்பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

பிறந்து வளர்ந்த இடங்களையும், உறவுகளையும் விட்டு விட்டு, கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணுக்கு, சரியான பாதுகாப்பை வழங்கவேண்டியது கணவனின் கடமை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள்.

பிடிக்க வேண்டிய வழிமுறைகள்.



அதிக நேரம் செலவிடுங்கள்

மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம்தான். ஆனால், வாழ்க்கையின் அனைத்துச் சுக துக்கங்களையும் சரிபாதிப்பாகப் பகிர்ந்து கொள்ளும்

மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை.

பொழுதுபோக்கில் ஆர்வம்

அதிகாலை எழுந்து முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் நேரத்தைச் செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்புகள்

பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்

பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்

கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அத்த அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீதுதான். குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்குப் பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளும் ஆண்களைக் கொண்டாடும் பெண்கள் அதிகம் பேர் உள்ளனர்.

மனைவியின் நட்புக்கு மதிப்பு

ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்த்தோழிகள் இருப்பர். திருமணத்துக்குப் பின்னர் அதைத்

“நோய்நாடி வாழ்க்கை குறைவற்ற செல்வம்”



NAWALOKA HOSPITALS PVT. LTD.

ஆரோக்யம்

கிவச மருத்துவ முகாம்


யாழ் மக்களின் சுகாதார யாழ்மரியாதையுக்கருதி, தனியார் மருத்துவத்துறையின் முன்னோடி நவலோக்க மருத்துவமனை தமது மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் முற்றிலும் கிவசமான மருத்துவ முகாமிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இடம்	நேரம்
1. யா/உரும்பிராய் இந்துக் கல்லூரி - உரும்பிராய்	29 மார்ச் 2014
2. யா/யாழ்.இந்துக் கல்லூரி - யாழ்ப்பாணம்	30 மார்ச் 2014

நேரம்

29ஆம் திகதி முய 9.00 - பிய 6.00

30ஆம் திகதி முய 9.00 - பிய 2.00



இயக்குமலி இடர் மதிப்பீடு
(Chest exam Test)



நீரிழிவு யரிசோதனை
(Glucose Test)



BMI மற்றும்
இரத்த அழுத்தம்



தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் பெண்களில் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பைப் புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை.

பரிசுப் பொருள்களால்

அசத்துங்கள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும், கணவர் ஒரு முழும் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணைகளை நினைவில் வைத்துக்கொண்டு, அந்த நாளில் மனைவிக்குப் பரிசுகளை வாங்கித்தந்து அசத்துங்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள்.


விடுமுறையை அனுபவியுங்கள்

ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும். இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக் கொடுக்கமாட்டாள்.



மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்: தலை - 0777 642 545

"Welcome to tomorrow's health care"



ஏழு வர்ணம்

நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னரே உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரே வண்ணத்தில் இருந்தன. இப்போது காணப்படுவது போல் சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணத்தில் இல்லை. சொல்லி வைத்தது போல் சாம்பல் நிறத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்று எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின.

கூட்டமாக கூடி வந்த பறவைகளில் சில கூவின. சில பறவைகள் அகவல் ஒலி எழுப்பின. சில கிரீச் சிட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீற்றர் வரை பறந்தன. சில தத்தித் தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. சில பெரிய மனிதர்போல் கம்பீரமாய் உலவின. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.

அரசு பறவை, ஏனைய பறவைகளை ஒரு முறை தனது கண்களைச் சுழற்றிப் பார்த்தது. பின்னர் ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. உடனே எல்லா பறவைகளும் வானத்தை அண்ணாந்து பார்த்தன. ஆகா! வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றியது. அதன் வண்ணங்களைப் பார்த்து பறவைகள் ஆச்சரியப்பட்டன. உதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன.

எழில் மிகு ஏழு வண்ணங்களைப் பார்த்து சில வாயடைத்துப் போய் நின்றன. ஏனென்றால், அப்படி ஓர் அழகான பெரிய வானவில்லை அவைகள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். என்று அனுமதி வழங்கியது பறவைகளின் அரசன்.

அடுத்த வினாடி அங்கு ஒரு தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. எனவே, அவைகள் மற்ற பறவையைத் தள்ளிவிட்டு முன் வந்தன. அதனால் ஏகப்பட்ட குளறுபடி உண்டாயிற்று.

ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும். என்று சொல்லி அது பச்சை நிறத்தைப் பெற்றுக் கொண்டது. அதனால் கிளி செழிப்பான ஒரு மரத்தின் பெரிய இலை போல் காணப்பட்டது.

ஒரு குருவி ஓடி வந்தது. அது, எனக்கு மஞ்சள் நிறம்தான் பிடிக்கும். என்று கிரீச்சிட்டது. பின்னர் அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை ஏனைய பறவைகள் மஞ்சள் குருவி என்று அழைத்தன.

மற்றைய குருவிகளைத் தள்ளி விட்டபடி ஒரு குருவி முன்னால் வந்தது. அது, எனக்கு சிவப்பு வர்ணமே விருப்பமானது, என்று சொல்லி அந்த நிறத்தைப் பெற்றுக் கொண்டது. அதை ஏனைய பறவைகளைத் செங்குருவி என்று கூப்பிட்டன.

இப்படிச் சகல பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக் கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. அதனால் மற்றவர்களைத் தள்ளி விட்டு முன்னால் வர முடியவில்லை.

அரசு பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. சின்னஞ்சிறிய பறவையே! நீ ஏன் அமைதியாய் அங்கே நிற்கிறாய்? மற்றவர்களைப் போல் நீ ஏன் வர்ணம் கேட்க வில்லை? என்று கேட்டது.

வாசியில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன், என்று சொன்னது அந்த சின்னஞ்சிறிய சிறிய பறவை. சகல நிறங்களும் முடிந்துவிட்டனவே என்ன செய்வது? என்று அரசு பறவை, அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறிய பறவை கண்ணீர் விட்டது. அப்படியானால் நான் எப்போதும் இந்தச் சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது.

சின்னஞ்சிறிய பறவையே, நீ மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ எப்போதும் சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொன்ன அரசு பறவை, சகல பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது.

அதைப் பார்த்து மகிழ்ந்த பறவைகளின் அரசன், அதற்கு பஞ்சவர்ணக் கிளி என பெயர் வைத்தான்.

இப்போது ஏனைய சகல பறவைகளும் அந்தச் சிறிய பறவையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தன. ஏனென்றால், அதுதான் பறவைகளில் எல்லாம் மிக மிக எழிலுடன் திகழ்ந்தது.

அழிந்து வரும் பறவைகள்

யானைப் பறவை அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீற்றரை விட உயரமானதாகவும் ஐநூறு கிலோகிராம் எடையுடையதாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.



யானைப் பறவை



75 மீற்றர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் எல்லா ஓக்குகளை விடவும் பெரியதாகும். இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடும். ஏனைய பறவைகளைப் போன்று பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால்தான் இப் பறவைகள் மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்பட்டன. எட்டாம் நூற்றாண்டிலிருந்து இப் பறவைகள், உணவுக்காகவும்,

பெரிய ஓக்

மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன. பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிரீன்லாந்து, ஜஸ்லாந்து, மற்றும் அயர்லாந்து ஆகிய இடங்களிலும் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் ஜோடிகள், 1844, ஜூலை மூன்றாம் திகதி ஜஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.

டோடோவும் அழிந்து போய்விட்ட பறவையினங்களில் ஒன்றாகும். இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீற்றர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்ததுடன் பழங்களை உணவாக உட்கொண்டன. கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாததே அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூற்றாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது.



டோடோ

அறிந்து கொள்ளுங்கள்

1. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம், அணங்கு பூட்டும் சக்கரம், அது என்ன? வளையல்
2. அடியில் இருப்பவன் அடக்கமாய் இருப்பான், மேலே உள்ளவன் நறுக்கென கடிப்பான் அது என்ன? பாக்குவெட்டி
3. அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு, அங்கம் முழுவதும் தங்கக் கண்ணாடி, அது என்ன? மயில்
4. அதிசயக் குளத்திலே அற்புதக் குருவியொன்று வாலினால் தண்ணீரை வற்றவற்ற குடிக்குது, அது என்ன? தீபத்திரி
5. ஆயிரமாயிரம் முடிச்சுகளும் என்னிடம்,

6. இரவிலே விழித்திருப்பான், அவன் காவற்காரன் அல்ல. பகலில் தூங்குவான், அவன் சோம்பேறியுமல்ல. அது யார்? விளக்கு
7. இரவிலே விரிந்திருக்கும் பகலிலே சுருண்டிருக்கும், அது என்ன? பாய்
8. இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல, இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன? வாணவெடி
9. உயர மரத்தில் உச்சாணிக் கிளையிடு, தொட்டில் கட்டி ஆடுது, அது என்ன? குருவிக்கூடு
10. உயர்ந்த மாடிக் காறி கறுப்புச் சேலைக் காறி மஞ்சள் ரவிக்கைக் காறி அது யார்? பனம்பழம்

நாடுகளும் செய்தி நிறுவனங்களும்

- * இலங்கை - லங்கா புவத்
- * இந்தியா - PTI, UNI
- * ஈராக் - INA
- * பிலிப்பைன்ஸ் - PNA
- * பாகிஸ்தான் - APP

- * ஜப்பான் - கியோடா, கிகி
- * பிரான்ஸ் - AP
- * இத்தாலி - அனசா
- * ஜேர்மனி - DPA, ADN
- * ரஷ்யா - டாஸ்
- * எகிப்து - மேனா
- * ருஸ்ஸியா - TAP
- * மொக்ராக்கோ - MAP

- * கானா - GNA
 - * கியூபா - பெரிவா
 - * மலேசியா - பெர்நமா
 - * ஆர்ஜென்டினா - டீவம்
- ஆர்த்திகா சுவேந்திரன்,
தரம் 9டி,
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை.

இளமையுடன் என்றும் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது.

லேசாக முகத்தில் சுருக்கம் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பவர்கள் பலருண்டு.

உடலையும், மனதையும் இளமையாக வைத்துக்கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைகளைப் பின்பற்றினால் போதும், என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்கலாம்.

உணவில் கட்டுப்பாடு

நாம் உண்ணும் உணவே நமக்குள் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை செய்கிறது. நமது ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

நாளொன்றுக்கு ஐந்து டம்ளர் பழச்சாறு அல்லது காய்கறிச் சாறு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். தாவர எண்ணெய்களில் சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

புகை, மது கூடாது

அதிக புகைப் பிடிப்பது மது அருந்துவது முகத்தில் அதிக சுருக்கத்தை வர வைக்கும். இரத்தத்தை விஷத்தன்மையாக்கி நிறத்தை மாங்கச்செய்கிறது. எனவே இளமையை விரும்புவர்கள் குடிப்பதை, புகைப்பதை விட்டொழிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சியே இளமையைத் தக்க

உ

எதற்கும் கவலை

வேண்டாம்.

மகிழ்ச்சியான

நினைவே

நமது உடலினுள்

நல்ல ஆரோக்கி

யமான ஹோர்மோனை

சுரக்கச் செய்யும்

என்பது மருத்து

வர்களின் அறிவுரை.

வைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து தசைகளை இறுக்கமாக்குகிறது. அதனால் முதுமையான தோற்றம் ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள்.

கவலையைத் துரத்துங்கள்

கவலையே நமது முகச் சுருக்கத்தை அதிகமாக்கி, வயதான தோற்றத்தைத் தரும். எனவே எதற்கும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியான நினைவே நமது உடலினுள் நல்ல ஆரோக்கியமான ஹோர்மோனைச் சுரக்கச் செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. கவலைப்படும்படியாக சம்பவங்கள் நடைபெற்றால் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு மனதை அமைதியாக்கும் இசையைக் கேளுங்கள்.

நல்ல புத்தகங்களைப் படிப்புகள் என்கின்றனர் வல்லுநர்கள். இதுவே உங்களின் இளமையை நீடித்துக் கொள்வதற்கான வழி.

இளமையுடன் என்றும் இருக்க...



6 வாரங்களில் அமைக்கப்பட்ட அழகான வீடு

ளுக்கு மாத்திரம் 6000 டொலரை அவர் செலவிட்டுள்ளார்.


வீட்டை அழகுபடுத்துவதற்கான தள பாட வசதிகள் உள்ளடங்கிய ஏனைய விடயங்களுக்கு 3000 டொலர் உள்ளடங்கலாக மொத்தமாக 9000 டொலரை அவர் செலவு செய்துள்ளார்.

ஆறு வாரங்களில் 9000 டொலரை மாத்திரம் செலவு செய்து பிரமாண்டமான வீடொன்றை நபரொருவர் நிர்மாணித்துள்ளார்.

தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடானது, வழமையாக நாம் காணும் வீட்டின் தோற்றத்தைப் போன்றல்லாது, குவிவு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.


ஸ்டீவ் அரீன் என்பவரே இந்த வீட்டை நிர்மாணித்துள்ளார். அவர் தனது நண்பரான ஹஜார் கிப்ரன் என்பவரின் வீட்டுக்குச் சென்ற போதே தனது கனவு இல்லம் பற்றி சிந்தித்துள்ளார். பின்னர் அதனை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இந்த வீடானது சிமெந்தாலும் சொங்கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் அடிப்படை அலகுக



பறவைகளுக்கான ஒலிம்பிக் போட்டி

என்ன, பறவைகளுக்கும் ஒலிம்பிக் போட்டியா என்று நீங்கள் வியக்கக்கூடும். சீனாவில் பறவைகளுக்கு என்று ஒலிம்பிக் போட்டி வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. அந்தப் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த பறவைகள் பங்குபற்றி பல விதமான விளையாட்டுகளில் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.




மூளையை உற்சாகப்படுத்துங்கள்

இளமையைத் தக்கவைப்பதில்

மூளைக்கு முக்கிய பங்குண்டு.

எனவே மூளையைச் சுறுசுறுப்பாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள். நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்கள், பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நமது மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இயலும். இதன் மூலம் முதுமை என்பது எமது அருகில் கூட எட்டிப்பார்க்காது என்கின்றனர் மருத்துவர்கள்.



பிஞ்சுகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் நஞ்சு

வலையவன்

இந்தப் பேரரசில் எஜமானர்கள் எல்லாம் பல்வீனமானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் அடிமைகளைவிடக் குறைந்த உடல் நலத்துடன் இருக்கிறார்கள். கிராமங்களில் வாழும் சாதாரண மக்கள் நகரத்தில் வாழும் செல்வந்தர்களைவிட பலசாலிகளாக இருக்கிறார்கள். சாதாரண உணவு சாப்பிடுபவர்கள், வசதி மிக்கவர்களைவிட நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் உயிர் வாழ்கிறார்கள் என்று எழுதிச் சென்றுள்ளார் ரோமானியப் பேரரசின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்படும் காயூஸ் முசோனியூஸ் ரோபூஸ். கி.மு. முதலாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்தார்.

ரோமப் பேரரசின் ஆளும் வர்க்கத்துக்கு முடக்குவாதம், நீர்க்கட்டு, வலி முதலிய உடல்நலக் கேடுகள் இருந்ததை வரலாறு நிரூபிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஈய (Lead) உலோகம்தான் என்கிறார் புகழ்பெற்ற புவியேதியியல் நிபுணர் ஜெரோம் நிரியாகு. மாபெரும் ரோமப் பேரரசு அழிந்துபோக மிகையான ஈயப் பயன்பாடும் காரணம் என்று நம்பப்படுகிறது.

ரோமப் பேரரசின் உயர்குடிகள் பயன்படுத்திய தண்ணீர்க்குழாய்கள், சமையல் பாத்திரங்கள், நீர்த்தொட்டிகள், உணவு சேமிக்கும் கலங்கள், மதுக் கலங்கள், கோப்பைகள் என எல்லாமே ஈயத்தால் ஆனவை. அவர்கள் திராட்சைப் பழச்சாற்றை ஈயக் கலங்களில் நன்றாகக் காய்ச்சி, டெப்புருட்டம் என்ற சாறு தயாரித்து மதுவுக்கும் உணவுக்கும் இனிப்புச் சுவை சேர்க்கப் பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிகப்படியான ஈயம் அவர்களது உணவிலும், தண்ணீரிலும், மதுவிலும், சுற்றுப்புறத்திலும் கலந்து, பின்னர் அவர்களது உடலிலும் கலந்துவிட்டது. ஈயத்தால் மாசடைந்த நச்சுக் கூடுகளாக அவர்கள் நடமாடியுள்ளனர்.

ரோமானிய நகரங்களில் தண்ணீர் பொதுவிநியோக நடைமுறை ஆளும் வர்க்கமான செல்வந்தர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. இரவு முழுவதும் ஈயத் தொட்டிகளிலும் ஈயக் குழாய்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக ஈயம் கரைந்தது. காலையில் முதல் விநியோகமாகச் செல்வந்தர்களுக்குத்தான் இந்தத் தண்ணீர் அனுப்பப்பட்டது. இந்த முன்னுரிமை அவர்களது வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக்கொண்டிருந்ததை அறியாதது அவர்களுடைய துரதிருஷ்டம்.

அந்த உயர்குடியினரின் பிள்ளைகள் புத்திக்கூர்மை அற்றவர்களாக - திறமை அற்றவர்களாக வளர்ந்தனர். சிசு இறப்பு வீதமும் அதிகமாக இருந்துள்ளது. ஆயுள்காலம் குறைந்துபோக, உயர்குடியினர் இளம் வயதிலேயே இறந்துபோயினர். குழந்தைப் பிறப்பும் குறைந்து போனது.

பெரும் பசி, சோம்பல், குடிக்கு அடிமையாதல், மலட்டுத்தன்மை, பாலுறவுத்திறன் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஆளும் வர்க்கத்தை ஆற்றல் அற்றதாக மாற்றியுள்ளன. ரோமாபுரி மன்னன் ஜீவியஸ் சீசர், தன்னுடைய பாலியல் செயற்பாட்டில் திறன் அற்றவராக இருந்துள்ளார்.

அவரால் ஓற்றைப் பிள்ளைக்கு மட்டுமே தந்தையாக முடிந்த தது. கலிகலா, நீரோ, கமோ டஸ் போன்ற திறமையற்ற மன்னர்கள் உருவாக ஈயமும் காரணம் என்கிறார் நிரியாகு. ரோமாபுரி பற்றி எரிந்தபோது ஈயத்தால் செய்யப்பட்ட மாப்புக் கவசம் அணிந்த நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்! ரோமானியப் பிரபுக் குலம் உருவாக்கிய வலிமையும் திறமையும் அற்ற நிரீவாகம், ஆட்டம் கண்டு இறுதியில் அழிந்தும்போனது.

படுபாதக ஈயம்
இன்று உலகின் படு ஆபத்தான கழல் நஞ்சாக ஈயம் கருதப்படுகிறது. ஈயம் கலந்த பெற்றோல் முன்பு

சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வந்தது. தற்போது அது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், நாம் வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் பயன்படுத்தும் பெயிண்ட், தானியங்கி வாகனங்களில் பயன்படும் ஈய அமில மின்கலங்கள், நிலக்கரியை எரிக்கும் அனல்மின் நிலையங்கள், மின்னணு சாதனக் குப்பைகள், உலோக உருக்கு ஆலைகள், செரமிக் பொருள்கள், வளையல் தயாரிப்புகள் போன்றவற்றால் காற்றின் மூலமும் உணவின் மூலமும் அதிக அளவில் ஈயம், நம் உடலுக்குள் நுழைந்தவண்ணம் உள்ளது. எமது உடலில் 100 மி.லி. வீற்றர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே எமது உடல் ஈய ஆபத்துக்கு உட்பட்டுவிட்டது என்று அர்த்தம். இன்று உலகில் 12 கோடி மக்கள் ஈய ஆபத்துடன் வாழ்ந்துவருகிறார்கள்.

குழந்தைகள் எச்சரிக்கை

பெரியவர்களைவிடக் குழந்தைகள்தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும் தீவிரமாகவும் ஆளாகிறார்கள். பெரியவர்களின் உடலை அடையும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன. ஆனால்,

குழந்தைகளின் உடலை

அடையும் ஈயத்தில் 50

சதவீதத்தை, அவர்கள்

உடல் அப்படியே

ஈர்த்துக்கொள்கிறது.

உடலும் மூளையும்

வேகமாக வளரும்

பருவம், குழந்தைப்

பருவம்.

அந்தப் பருவத்தில் அவர்கள்

உடல் வேதி மாசுகளை ஈர்க்கும்

கூடிய வீதமும்

அதிகமாக உள்ளன.

ஈயத்தால் மாசுபட்ட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

அவர்களுடைய நுண்ணறிவுத்திறன், பேச்சுத் திறன், கல்வித்திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் நாம் காணும் துருதுருப்பு, கவனக் குறைபாடு, நடத்தைக் குறைபாடு போன்றவற்றுக்கு அவர்கள் கருவில் இருக்கும்போதோ அல்லது வளரும் பருவத்திலோ ஈயத்தால் பாதிக்கப்படுவதும் காரணம்.

பொதுவாக எமது உடலில் வெளியில் இருந்து அந்நிய நச்சுப் பொருள்கள் நுழையும்போது, இரத்தத்தில் கலந்து மூளை, தண்டுவிடம் தவிர மற்ற எல்லாப் பாகங்களுக்கும் பரவும்.

மூளைக்கும் தண்டுவிடத்துக்கும் போகும் இரத்தம் நச்சுப் பொருள்களைக்கொண்டு செல்லாமல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதனை மூளை இரத்த நஞ்சுத்தடை (பிளட் பிரைன் பேரியர் -BBB) என்பர். ஆனால், குழந்தைகளிடம் இந்தப் பிளட் பிரைன் பேரியர் அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது. எனவே, அவர்கள் உடலைச் சென்றடையும் ஈயம் போன்ற வேதி நஞ்சுகள், மூளைக்கு எளிதில் பரவிக்கூடும் நரம்புமண்டலப் பாதிப்புகளை உருவாக்குகின்றன.

தாயின் இரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உடலும் மூளையும் வேகமாக வளரும் பருவம், குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தில் அவர்களது உடல், வேதி மாசுகளை ஈர்க்கும் வேகமும் வீதமும் அதிகமாக உள்ளன.



மூளையும் கட்டுக் கதைகளும்

விஞ்ஞானி ஐசாக் நியூட்டன் தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது அவரது தலையில் 'பொத்' என்று ஓர் அப்பிள் விழுந்தது. உடனே அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார் என்று ஒரு சம்பவத்தை அடிக்கடி படித்திருப்போம். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பது ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தைப் படித்த பின்னர்தான் தெரிய வந்தது.

இதுபோல் பல கட்டுக்கதைகள் (Popular Myths) விஞ்ஞானத்தில் உள்ளன. நாம் எம்முடைய மூளையில் 5 சதவீதம்தான் உபயோகிக்கிறோம், ஐன்ஸ்டைன் கூட 10 சதவீதம்தான் உபயோகித்தார் என்ற கருத்தும் அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான். மூளையில் உபயோகப்படுத்தாத பகுதிகளை வாடகைக்கு விடுகிறோம் என்று விளம்பரம்கூடக் கொடுப்பார்கள். உண்மையில் உடலில் பெரும்பாலும் எந்த உறுப்புக்கும் ஒரு செல்கூட உபரியாக இருப்பதில்லை.

தேவையில்லாமல் மூளையை அரைவாசிக்கு மேல் பயன்படுத்துகிறோம். ஆனால் மேற்கண்ட இந்தக் கட்டுக்கதைகூட ஒரு நல்ல நோக்கத்துடன்தான் சொல்லப்படுகிறது. மூளையின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்; இன்னும் அதிகம் சிந்திக்க வேண்டும்; இன்னும் பல தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்; இன்னும் மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே அவ்வாறு சொல்லப்படுகிறது.

இத்தாலியில் வாழ்ந்த மேக்லியாபெச்சி (Magliabechi) என்ற நூலகருக்குப் பல்லாயிரக்கணக்கான நூல்களைப் பற்றிய விவரங்கள் அவரது விரல் நுனியில் இருந்தனவாம். ஆசாக்ரே (Asa Gray) என்ற அமெரிக்கத் தாவரவியலாளருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்களின் பெயர் மனப்பாடமாகத் தெரியுமாம். அவ்வளவு தூரம் செல்வானேன்? எமது நடிகர் சிவாஜி கணேசன் பக்கம் பக்கமாகச் செந்தமிழ் வசனங்களை மனப்பாடமாகச் சொல்பவர்தானோ? இதெல்லாம் சிலருக்கு இறைவன் தந்த கொடை என்று சொல்லி ஒதுக்கிவிடக் கூடாது. அற்புதமான நினைவாற்றல் கொண்டவர்களில் அபூர்வமாக வெகு சிலரைத் தவிர, பலரும் தமது இடைவிடாத பயிற்சி மூலமே இத்திறமையை அடைந்துள்ளனர்.

அவர்களது வாழ்க்கையில் இருந்து எமக்குப் புலனாவது என்ன? அவர்கள் கடமைக்காக மனப்பாடம் செய்யவில்லை. படிப்பதை மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகமாகச் செய்கிறார்கள். எமக்குத்தான் நல்ல நினைவுத்திறன் இருக்கிறதே என்று அலட்சியமாக இருந்துவிடாமல் கடும முயற்சியும் பயிற்சியும் செய்கிறார்கள். எனவே, பாடங்களைப் படிக்கும்போது அதை ஒரு சுவாரஸ்யமான பயிற்சியாகச் செய்யத் தொடங்குங்கள். தொடர்ச்சியாகச் செய்யுங்கள். கணினியில் எவ்வளவோ விளையாடுகிறோம். அதுபோல நினைத்துச் செய்யுங்கள்.



உடலும் மூளையும் வேகமாக வளரும் பருவம், குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தில் அவர்களது உடல், வேதி மாசுகளை ஈர்க்கும் வேகமும் வீதமும் அதிகமாக உள்ளன.